



Ceylon Government Gazette

Published by Authority.

No. 5,676—FRIDAY, FEBRUARY 16, 1900.

PART I.—General: Minutes, Proclamations, Appointments, and General Government Notifications.

PART II.—Legal and Judicial.

PART III.—Provincial Administration.

PART IV.—Marine and Mercantile.

PART V.—Municipal and Local.

Separate paging is given to each Part in order that it may be filed separately.

Part III. — Provincial Administration.

	PAGE		PAGE
Land Sales:—		Land Acquisition Notices ...	266
Western Province ...	225	Land Resumption Notices...	—
Central Province ...	231	Notices under Ordinance No. 1 of 1897	Suppl.
Northern Province ...	—	Abstracts of Season Reports	—
Southern Province ...	238	Notices under "The Forest Ordinance"	—
Eastern Province ...	247	Sales of Arrack, Opium, and Toll Rents	267
North-Western Province ...	238	Miscellaneous Provincial and District Notices:—	—
North-Central Province ...	240	Sales of Salt and Timber	—
Province of Uva ...	244	Notifications of Close Season, Infected Areas, &c.	—
Province of Sabaragamuwa ...	246	Specifications under "The Irrigation Ordinance"	—

LAND SALES IN THE WESTERN PROVINCE.

No 1,754, w. p.

Colonial Secretary's Office,
Colombo, February 4, 1900.

ON Tuesday, March 27, 1900, at 12 noon, the Hon. the Government Agent for the Western Province will put up to auction, at his office in Colombo, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 19. Village—Ganihigama.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent.		Upset Price per Acre.	
				A.	R. P.	Rs.	c.
J 37	Galabodawatta	Godellawattage Ranhami	Cocoanut and jak 4 years old	0	2 31	15	0
K 37	Gallenewatta	G. Welun Appu	Garden	1	3 10	15	0
L 37	Do.	do.	Young cocoanut	0	1 10	15	0
142	Niyandagalawatta	Giridarage Hendrik Appu	do.	0	3 30	15	0
143	Do.	do.	Garden	0	2 2	15	0
144	Hellehenewatta	G. Welun Appu and another	do.	0	1 32	15	0
145	Hikgahalanda	Crown	Low jungle	9	2 15	30	0
147	Hikgahalandewatta alias Hellehenewatta	Godellewattage Baba Appu	Garden	0	1 0	15	0
148	Hellehenawatta	Giridarage Punchi Appu	Young cocoanut	0	0 23	15	0
149	Hikgahalandewatta alias Kahatagahawatta	Godellewattage Sardiel Appu	Garden	0	2 24	15	0
M 37	Kahatagahawatta, Dunumadalagahawatta, and several others	Atakorralage Baba Appu and others	Old garden	44	2 30	100	0

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Upset Price	
				Extent. A. R. P.	per Acre. Rs. c.
O 37	Hikgahawatta <i>alias</i> Kahatagahawatta	Ilandaridewage Emanira	Chena	0 1 18	12 50
P 37	Alutapallewatta	Ilandaridewage Babanisa	Garden	0 3 10	15 0
Q 37	Kahatagahawatta	Ilandaridewage Podda	Old garden	0 2 21	15 0
R 37	Do.	do.	Garden	2 1 30	15 0
S 37	Kelagahawatta	Atukoralage Dionis Appu	Young cocoanut	0 3 4	15 0
T 37	Labapuwatta	Atukoralage Baba Appu	do.	0 1 31	15 0
U 37	Do.	do.	Old garden	0 3 25	20 0
V 37	Kelagahawatta	I. Lawarisa and another	do.	0 1 8	15 0
W 37	Kahatagahawatta	do.	Young cocoanut	0 1 0	15 0
X 37	Do.	G. Macha and others	do.	0 1 10	15 0
Y 37	Do.	Ellewalage Dinesa	do.	0 2 0	15 0
Z 37	Millagahawatta	G. Macha and others	Old garden	0 1 30	15 0
A 38	Kelagahawatta	Kadinapuli Radage Lotchiya and another	Garden	1 1 38	15 0
B 38	Moragahalandewatta	Atukoralage Adonis Appu and another	Old garden	1 2 22	20 0
C 38	Pingwatta	Koratota Unnanse	Garden	0 1 26	15 0
D 38	Kelagahawatta	Kadinappuli Radage Lotchia and another	Young cocoanut	0 2 39	15 0

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Western Province.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,754, W. P.

වම් 1900 ක්වු පෙබරවාරි මස 4 වෙනි දින කොළඹ
මහසෙනෙවරියාණන්ගේ කන්තෝරුවේදීය.

බන්ධනාගාර දිසාවේ මංගලිපති ආණ්ඩුවේ ඒජන්තවරයාණන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සහ
තන ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1900 ක්වු මාර්තු මස 27 වෙනි දින වූ අභ්‍යන්තරයාද දවල්
12ව කොළඹ කවිවෙරියේදී වෙන්දේසිකර විකුණනව යෙදෙනවා ඇත.

සිතියම 19. ගම—ගතිහිගම.

නො.	ඉඩමේ නම.	අයිතියකරු කියන්නා.	අන්දම.	අක්කර	
				මහත. අ. රු. ප.	සහ මිල. රු.
J 37	ගලබොඩවත්ත	ගොඩැල්ලවත්තගේ රංගාමි	4 අවුරුදු වසස් පොල් සහ කොස්	0 2 31	15
K 37	ගල්ලහේ වත්ත	ගො. වෙළුන්අප්පු	වගාව	1 3 10	15
L 37	එම	එම	පැලවගාව	0 1 10	15
142	නියදගලවත්ත	ඕරිදරගේ හෙත්පික්අප්පු	එම	0 3 30	15
143	එම	එම	වගාව	0 2 2	15
144	ගැල්ලහේවත්ත	ගො. වෙළුන්අප්පු සහ කෙනෙක්	එම	0 1 32	15
145	හික්ගලවත්ත	ආණ්ඩුව	ලද කැලාව	9 2 15	30
147	හික්ගලවත්තදේවත්ත නොහොත් ගැල්ලහේවත්ත	ගොඩැල්ලවත්තගේ බබාඅප්පු	වගාව	0 1 0	15
148	ගැල්ලහේවත්ත	ඕරිදරගේ පුත්චිඅප්පු	පැලවගාව	0 0 23	15
149	හික්ගලවත්තදේවත්ත නොහොත් කහවගවත්ත	ගොඩැල්ලවත්තගේ සර්දී ගෙල් අප්පු	වගාව	0 2 24	15
M 37	කහවගවත්ත දුඹුමදල් ගවත්ත සහ 'කවත්'	අතුකෝරලගේ බබාඅප්පු සහ කවත්	පරණ වගාව එම	44 2 30	100
O 37	එම	ඉලන්දරිදේවගේ මානිසා	එම	0 1 18	12.50
P 37	අඵතපල්ලේවත්ත	ඉ. බබානිසා	වගාව	0 3 10	15
Q 37	කහවගවත්ත	ඉ. පොතිඩා	පරණ වගාව	0 2 21	15
R 37	එම	එම	වගාව	2 1 30	15
S 37	කැලගහවත්ත	අතුකෝරලගේ දිගෝතිස් අප්පු	පැල වගාව එම	0 3 4	15
T 37	ලබාපුවත්ත	අ. බබාඅප්පු	එම	0 1 31	15
U 37	එම	එම	පරණ වගාව	0 3 25	20
V 37	කැලගහවත්ත	ඉ. ලවරිසා සහ කවත්	එම	0 1 8	15
W 37	කහවගවත්ත	එම	පැල වගාව	0 1 0	15
X 34	එම	ගො. මවා සහ කවත්	එම	0 1 10	15
Y 37	එම	ඒ. දිගෙනා	එම	0 2 0	15
Z 37	මිල්ලගහවත්ත	ගො. මවා සහ කවත්	පරණ වගාව	0 1 30	15
A 38	කැලගහවත්ත	කිදිනප්පුලීරදගේ ලොවිච්ඡා සහ කවත් කෙනෙක්	වගාව	1 1 38	15

නො.	ඉඩමේ නම.	අයිතිකරු කිසිවක.	අයදුම.	අක්කර		
				මහන. රු. ප.	රු.	
B 38	මොරගලක්දෙවස්ත	අ. අලෙඳිස්අස්පු සහ නවස්	පරණ වගාව	1	2 22	20
C 38	පිංවස්ත	කොරකොට උස්තාත්සේ	වගාව	0	1 26	15
D 38	කැලගවස්ත	ක. ලොවිවිසා සහ කෙකෙක්	පැල වගාව	0	2 39	15

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා සර්වේයර්ස්කරුන්ගේ විකිණීමේ කොන්දේසි ගැණ බස්නාහිර දිසාවේ ආණ්ඩුවේ වංශාධිපති ඒජන්තවරයාත්සේගෙන්ද දැනගත්ව පුළුවන.

ගරුකර ආණ්ඩුකාර උතුමානවකන්සේගේ ආඥාව ලෙස,
 ජ. ගොඵල් වාකර්,
 මහසෙක්කාරිස් වමිස.

No. 1,755, W. P.

Colonial Secretary's Office,
 Colombo, February 14, 1900.

ON Tuesday, April 3, 1900, at 12 noon, the Hon. the Government Agent for the Western Province will put up to auction, at his office in Colombo, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 7,198. Situation—Udugaha pattu of Hewagam korale.

Lot.	Village.	Name of Land.	Name of Defaulter	Extent.		Upset Price per Acre.
				A.	R. P.	
2160	Kadugoda	Dehigahalanda	Mudalidewage Suwaris Pieris	19	3 3	20
X 473	Magamma	Duwewatta	Vitanage Geronis Perera	0	3 28	15
Y 473	Do.	do.	Kotalawalage Themis Appu and Mathes Appu	0	3 26	15
8418	Tunnana	Botiyagahakumbura	Dewatapedigge Silinduwa	0	0 4	10
9867	Galahitiyawa	Millagahalanda	D. Agilis Appu and V. Hiralis Appu	0	2 0	20
Y 344	Mawalgama	Dehigahalanda	Rupasinghe Achige Piloris Appu and others	1	0 6	30
281	Mandawala	Dombagahawatta	R. Ruitan Perera	3	1 1	10
N 14	Borlasgomuwa	Polattakanatta	Uduwattege Don Siman Appuhamy	8	1 0	30
W 687	Wirasurikanda	Egodawatta alias Kahata-gahalanda	W. Banchy, Police Vidane	1	0 0	20
D 688	Do.	Bomaluwekumbura	Ranatun Achchige Appurala	0	3 15	20
F 688	Do.	Kekunagahakumbura	W. Banchy, Police Vidane	1	3 39	20
R 688	Do.	Madatiyagahawatta alias Paragahatenna	T. Mohotti Appu	1	1 7	20
T 688	Do.	Pettiyawatta alias Paragahatenna	Tewerapperuma Achchige Appu Sinno	1	0 15	20
V 688	Do.	Kaluwagahawatta alias Paragahatenna	M. Juwanis Appu, of Pamunuwatta	0	3 7	20
583	Pitipana	Kongahakele	Katiri Achchige Harmanis and Seneris	1	0 29	20
W 717	Bollata	Delgahawatta	Solanga Arachchige Don Jacolis and others	2	0 0	20

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Western Province.

By His Excellency the Governor's command,
 E. NOEL WALKER,
 Colonial Secretary.

No. 1,755, W. P.

වමි 1900 ක්වු. පෙබ්වාරි මස 14 වෙනි දින කොළඹ මහසෙක්කාරිස් උත්තාත්සේගේ කන්තෝරුවේදී.

බස්නාහිර දිසාවේ වංශාධිපති ආණ්ඩුවේ ඒජන්තවරයාත්සේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සහ කහ ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරව වමි 1900 ක්වු අප්‍රේල් මස 3 වෙනි දින ක්වු අකරුවාද දවල් 12ව කොළඹ කවිවේරියේදී වෙන්දේසිකර විකුණුවට යෙදෙනවා දැන.

සිතියම 7,198. පිහිටීම—හේවාගම්කෝරලේ උඩුගහපත්තුව.

නො.	නම.	ඉඩමේ නම.	නොගෙවී අයගේ නම.	අක්කර		
				මහන. රු. ප.	රු.	
2160	කඩුගොඩ	දෙහිගලක්ද	මුදලිදේවගේ සුවාරිස් පිරිස්	19	3 3	20

නො.	භම.	ඉඩමේ නම.	නොගෙවී ඇත්තේ නම.	අක්කර			
				මහත. අ. රු. ප.	යක මිල. රු.		
X 473	මාගම්මත එම	සිතියම 8,320. පිහිටීම—සල්පිටිකෝරලේ උඩුගහපත්තුව. දුටුවත්ත එම	විනාගෙයේ ගිරෝනිස් ප්ලන් කොහොල්ලාගේ තේමස්අප්ප සහ මත්තෙස්අප්ප	0	3	28	15
Y 473				0	3	26	15
8418	තුන්තාන	සිතියම 10,457. පිහිටීම—හේවාගම්කෝරලේ මැදපත්තුව. බෝවියගහකුඹුර දේවානාපේඛියේ සිලිදුවා		0	0	4	10
9867	ගලභිවියාව	සිතියම 4,385. අළුත්කුරුකෝරලේ රුහමිපත්තුව. මිල්ලගහලත්ද	ඩ. අභිලිස්අප්ප සහ කෙහෙක්	0	2	0	20
Y 344	මාවල්ගම	සිතියම 7,362. පිහිටීම—හේවාගම්කෝරලේ උඩුගහපත්තුව. දෙභිගහලත්ද	රු. පිලෝරිස්අප්ප සහ තවත්	1	0	6	30
281	මන්දවල	සිතියම 9,285. පිහිටීම—සියනෑකෝරලේ ගගබොඩපත්තුව. දෙඹිගහවත්ත	ර. රුසිනා ප්ලන්	3	1	1	10
N 14	බොරලැස්ගමුව	සිතියම 4,553. පිහිටීම—සල්පිටිකෝරලේ පල්ලේපත්තුව. පොල්ගහ කන්තක නොහොත් පොල් අත්ත කන්තක	උ. දෙත් සිමන්අප්පහාමි	8	1	0	30
W687	වීරසූරිකන්ද	සිතියම 10,227. පිහිටීම—සියනෑකෝරලේ උඩුගහපත්තුව. එගොඩවත්ත නොහොත් කහවගහ වත්ත	ව. බාන්චි, පො. චි. රනතුන්ආච්චියේ අප්පුරු	1	0	0	20
D 688	එම	බෝමඑවකුඹුර		0	3	15	20
F 688	එම	කැකුණ්ගහකුඹුර	ව. බාන්චි, පො. චි.	1	3	39	20
R 688	එම	මදුවියගහ වත්ත නොහොත් පර ගහකැත්ත	චි. මොහොච්චිඅප්ප	1	1	7	20
T 688	එම	පෙච්චියවත්ත නොහොත් පරගහ කැත්ත	තෙවරප්පෙරුමආච්චියේ අප්ප සිංකෝ	1	0	15	20
V 688	එම	කළුවාගහවත්ත නොහොත් පරගහ කැත්ත	ම. පුවානිස්අප්ප, පමුණුවත්ත	0	3	7	20
583	පිච්පහ	සිතියම 7,121. පිහිටීම—හේවාගම්කෝරලේ පල්ලේපත්තුව. කෝන්ගහකැලේ	කන්තීර්ආච්චියේ ගර්මානිස් සහ සෙනෙරිස්	1	0	29	20
W717	බොල්ලත	සිතියම 10,373. පිහිටීම—දකුණු අළුත්කුරුකෝරලේ රුහමිපත්තුව. දෙල්ගහවත්ත	සොලැත්තආරච්චියේ දෙත් ඊකෝ ලීස් සහ තවත්	2	0	0	20

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ සර්වේශ්චකරුල්ලන්තාත්සේගෙත්ද, විකිනීමේ කොන්දේසි ගැණ බස්නාහිර දිසාවේ වංශාධිපති ඒජන්තලුත්තාත්සේගෙත්ද දැනගන්ව පුළුවන.

ගරුහර ආණ්ඩුකාර උතුමාගන්වනත්සේගේ ආඥාවලස,
 ඊ. හොඵල් වාකර්,
 මහසෙක්කාරිස් මම්භ.

No. 1,756, w. p. Colonial Secretary's Office, Colombo, February 14, 1900.

ON Friday, April 6, 1900, at 12 noon, the Hon. Government Agent for the Western Province will put up to auction, at his office in Colombo, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 3. Situation—Gangaboda pattu of Siyane korale. Village—Kospitiyana.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent.		Upset Price per Acre. Rs.
				A.	R. P.	
V 3	Itankosgahawatta	B. Don Sethan	Three jak trees	1	1 14	10
B 4	Kekunagahawatta	Village—Kumarimulla.				
C 4	Do.	S. D. Miskin Hadjiar and others	Cocoonut 1 year old	2	1 0	50
E 4	Etambagahawatta	do.	Garden	0	0 7	50
I 4	Pelengahawatta	Miskin Hadjiar	Jungle	9	1 0	30
I 4	Pelengahawatta	P. Dona Johana Hamine	Garden	0	2 13	10
Q 4	Talgahawatta	H. Sanchy Appu and others	Cocoonut 10 years old	0	3 27	25

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Extent.		Upset Price
				A.	R.	per Acre.
Preliminary plan 11. Situation—Gangaboda pattu of Siyane korale.						
Village—Kapugoda.						
J 22	Kandewatta	D. Don Louis and another	Low jungle	0	2 29	10
K 22	Kurunduwatta	The heirs of the late D. C. P. Dias Bandaranaike, Mudaliyar of Hapitigam korale	Garden	19	3 10	80
N 22	Kahatagahalanda	D. Don Sarpinn and others	Low jungle	2	0 0	10
O 22	Mulatiangkumburewanata	R. Girigoris Perera and others	Deniya	0	1 11	10
S 22	Nagahadeniya	G. Bejonis Appu and others	do.	0	2 20	10
V 22	Gonagahawatta	A. Sarlis Appu and others	Garden	0	3 17	10

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Western Province.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,756, W. P.

වම් 1900 ක්වූ පෙබරවාරි මස 14 වෙනි දින කොළඹ

මහසෙනෙවුකාරිස්ථානයේදී කන්දෝරුවේදීය.

බස්නාහිර දිසාවේ වංශාධිපති ආණ්ඩුවේ ඒජන්තවරයාණන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1900 ක්වූ අප්‍රේල් මස 6 වෙනි දින වූ සිකුරුදු දවල් 12ට කොළඹ කවිවේරියේදී වෙන්දේසිකර විකුණනු ලැබූ ගෙදෙනවා ඇත.

සිතියම 3. ගම—කොස්ගම. පිහිටීම—සිංහනූකෝරලේ ගඟබොවපත්තුව.

නො.	ඉඩමේ නම.	අයිතිකම කිසිවක.	අත්දම.	අක්කර	ඉක. ගක. මිල.
				අ. ර. ප.	රු.
V 3	ඉකන් කොස්ගමත්ත	බ. දෙත් පෙනන්	කොස්ගම 3ක්	1 1 14	10
ගම—කුමාරිවුල්ල.					
B 4	කැකුනගමත්ත	ස. සී. මිස්කින් හර්පියාර් සහ තවත්	1 අවුරුදුවට පොල් වගාව	2 1 0	50
C 4	එම	එම	කැලේ	0 0 7	50
E 4	ඇට්ටගමත්ත	මිස්කින් හර්පියාර්	වගාව	9 1 0	30
I 4	පැලුන්ගමත්ත	පී. ජෝන ජෝහානාහාමිනේ	10 අවුරුදු වටය පොල්	0 2 13	10
Q 4	තල්ගම මිහිට	හ. සාන්විඤ්ඤ සහ තවත්		0 3 27	25
සිතියම 11. ගම—කපුගොඩ.					
J 22	කන්දේවත්ත	බ. දෙත් ලුපිස් සහ කෙනෙක්	ලදකැලෑව	0 2 29	10
K 22	කුරුදුවත්ත	හාපිටිගමකෝරලේ නැපිහිස හී. සී. පී. ඩබ්ලිව් ඩන්ඩාරනා සහ මුදලිකුමාරේ උරුමක් කාරයෝ	වගාව	19 3 10	80
N 22	කහවගලන්ද	ඩී. දෙත් සර්පිනු සහ තවත්	ලදකැලේ	2 0 0	10
O 22	මුලතිසින් කුමුරේ මනාක	ර. ත්‍රිකෝරිස්ඤ්ඤ සහ තවත්	දෙතිස	0 1 11	10
S 22	නාගග දෙතිස	ග. ත්‍රිකෝරිස්ඤ්ඤ සහ තවත්	එම	0 2 20	10
V 22	ගෝතගමත්ත	ඒ. සාර්ලිස්ඤ්ඤ සහ තවත්	වගාව	0 3 17	10

මෙම ඉඩම් ගැණ වැසිදුර කාරණ සර්වේයර්ස්තරුල්ලන්තාණයේදී, විකිණීමේ කොන්දේසි ගැණ බස්නාහිර දිසාවේ වංශාධිපති ආණ්ඩුවේ ඒජන්තවරයාණන්ගේදී දැනගන්නට පුළුවන.

ගරුකර ආණ්ඩුකාර උතුමානන්වගන්සේගේ ආඥාවලය,

ජී. පොළල් මාකර්,
මහසෙනෙවුකාරිස් වම්ග.

No. 1,757, W. P.

Colonial Secretary's Office,
Colombo, February 14, 1900.

ON Friday, April 6, 1900, at 12 noon, the Hon. the Government Agent for the Western Province will put up to auction, at his office in Colombo, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 8,113. Situation—Palle pattu of Hewagam korale.
Claimant—Crown.

Lot.	Village.	Name of Land.	Description.	Extent.		Upset Price
				A.	R.	per Acre.
Palle pattu of Hewagam korale.						
5488	Hewagama	Batalanda	Chena	10	1 36	30
5489	Do.	Kahatagahalanda	do.	3	1 1	30
5490	Do.	Part of Batalanda	do.	1	3 20	30

C 2

Lot.	Village.	Name of Land.	Description.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs.
		Preliminary plan 7,121. Situation—Palle pattu of Hewagam korale. Claimant—Crown.			
379	Pitipana	Horamullahena alias Halgasmullalanda	Jungle with a few young cocoanut trees	13 0 11	30
		Preliminary plan 1,435. Situation—Meda pattuwa of Siyane korale. Claimant—Vitanage Singho Appu and others.			
4625	Orutota	Bakmigahakumbura	Paddy field	4 2 16	30

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Western Province.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,757, W. P.

වම් 1900 ක්වු පෙබරවාරි මස 14 වෙනි දින කොළඹ මහසෙනෙවිවරයාගේ නියෝගයට අනුව.

වස්තාභි රිසාවේ වංශාභිපති ආණ්ඩුවේ ඵ්ජන්තලන්තාන්සේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සන් කක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1900 ක්වු අප්‍රේල් මස 6 වෙනි දිනවු සිකුරුදු දවල් 12ට කොළඹ කවිවරියේදී වෙන්දේසිකර විකුණනට සෙදෙනවා ඇත.

සිතියම 8,113. පිහිටීම—සේවාගම්කෝරලේ සල්ලේටන්ගුව. අයිතිකම් කියත්තා—ආණ්ඩුව. අක්කර මහක. සක මිල.

කො.	ගම.	ඉඩමේ නම.	අන්දම.	අ. රු. ප.	රු.
5488	සේවාගම	බටලන්ද	සේන	10 1 36	30
5489	එම	කකටගහලන්ද	එම	3 1 1	30
5490	එම	බටලන්දෙන් කොටසක්	එම	1 3 20	30

සිතියම 7,121.					
379	පිපිපන	හොරමුල්ලේසේන කො හොත් හල්ලන්දලේ ලන්ද	පොල්ගස් සවල්ලසකුන් සමග කැලයක්	13 0 11	30

සිතියම 1,435. පිහිටීම—සිසනාකෝරලේ මැදටන්ගුව. අයිතිකම් කියත්තා—විතානගේ සිංහආදිපු සහ තවත්. බකම්කහකුඹුර					
4625	මරුතොට	කුඹුර		4 2 16	30

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා සර්වේශර්ථනරුල්ලන්තාන්සේගෙන්ද, විකිනීමේ කොන්දේසි ගැණ බස්තාභි රිසාවේ වංශාභිපති ආණ්ඩුවේ ඵ්ජන්තලන්තාන්සේගෙන්ද දැනගනට පුළුවන.

ගරුගර ආණ්ඩුකාර උතුමානන්වගන්සේගේ ආඥාව ලෙස,
ඊ. කොඳිල් වාකර,
මහසෙනෙවිවරයාගේ වම්ක.

Plumbago Lands.

NOTICE is hereby given that on Monday, March 19, 1900, at 12 noon, the Assistant Government Agent, Kalutara, will put up to public auction at the Kalutara Kachcheri the lease of the under-mentioned allotments of land situated in the Kalutara District for ten years, on conditions which can be ascertained at the Kalutara Kachcheri. All bids will be subject to approval and confirmation by Government.

C. D. VIGORS,
Assistant Government Agent.
Kalutara Kachcheri,
January 23, 1900.

List of Lands.

Preliminary plan 7,095.			
Lot.	Situation.	Name of Land.	Extent. A. R. P.
1780	Migahatenna	Alutketiyahena	7 1 17
Preliminary plan 6,292.			
8875	Migahatenna	Liyanahena	2 0 6
8877	Do.	Wandagahahena	1 0 5
8878	Do.	do.	1 0 32

Lot.	Situation.	Name of Land.	Extent. A. R. P.
Preliminary plan 6,576.			
10122	Migahatenna	Elagodahena	0 1 30
Preliminary plan 3,268.			
5705	Migahatenna	Jambughahahena-dakunukattiya	1 3 26
5706	Do.	Jambughahahena-deniya	1 2 12
Preliminary plan 6,273.			
8819	Migahatenna	Kalatigampolahena-manana	1 3 5
8820	Do.	do.	2 1 26
8823	Do.	Puwakgahahena	3 2 37
8824	Do.	Puwakgahahena-deniya	0 1 37
Preliminary plan 7,338.			
2824	Migahatenna	Kumbaduwa	2 2 10
2825	Do.	Pinnakolakattiya	1 1 21
Preliminary plan 8,341.			
5980	Migahatenna	Rilapaluwehena	1 2 22
5981	Do.	Millakandeamunehena	1 1 22
5982	Do.	do.	1 1 3
5983	Do.	do.	1 0 10

කළුතර දිස්ත්‍රික්කේ පිහිටි මෙහි පහත සඳහන්වන බිම්කම්වල දහඅවුරුද්දක බද්ද කළුතර කම්වේරියේදී දැනගතහැකි කොන්දේසි පිට කළුතර උප ඒජන්තලායෙන් මිසි වූ 1900 ක්වූ මාර්තු මස 19 වෙනි සඳුදා දවල් දෙලඟට කළුතර කම්වේරියේදී ප්‍රසිද්ධ වෙන්දේසියෙන් විකුණනව යෙදෙන බව මෙසින් දැනුම්දුන්නා ඇත.

ඉල්ලීම් භාරගැනීම සහ සම්පූර්ණව උතුමානත් වගන්දේසේ කැමැත්ත පරිද්දෙන් වේ.

සී. ඩී. වයිසර්ස්,
උප ඒජන්ත වරයා.

වූ 1900 ක්වූ ජනවාරි මස 23 වෙනි දින කළුතර කම්වේරියේදීය.

සිතියම 7,095.

කො.	ගම.	ඉඩමේ නම.	ආ. රු. ප.
1780	මහනගායන්ග	අළුත්කැටියකේන	7 1 17
		සිතියම 6,292.	
8875	එම	ලියනගේන	2 0 6
8877	එම	වන්දගගගේන	1 0 5
8878	එම	එම	1 0 32

කො.	ගම.	ඉඩමේ නම.	ආ. රු. ප.
10122	මහනගායන්ග	සිතියම 6,576. ඇලගොඩගේන	0 1 30
5705	එම	සිතියම 3,268. ජම්බුගගගේන දකුණු කවරිය	1 3 26
5706	එම	ජම්බුගගගේන දෙකිය	1 2 12
8819	එම	සිතියම 6,273. කලුරියම්පොලාගේන මානන	1 3 5 2 1 26
8820	එම	එම	3 2 37
8823	එම	පුවක්ගගගේන	
8824	එම	පුවක්ගගගේන දෙකිය	0 1 37
		සිතියම 7,338.	
2824	එම	කුම්බදව	2 2 10
2825	එම	පිත්තකොලකවරිය	1 1 21
		සිතියම 8,341.	
5980	එම	රිලාපච්චේ ගේන	1 2 22
5981	එම	මිල්ලකන්දෙඅමුන ගේන	1 1 22
5982	එම	එම	1 1 3
5983	එම	එම	1 0 10

LAND SALES IN THE CENTRAL PROVINCE.

No. 1,701, G. P. Colonial Secretary's Office,
Colombo, February 1, 1900.

ON Wednesday, May 9, 1900, and following days, at 12 noon, the Assistant Government Agent for the Nuwara Eliya District will put up for sale or settlement, at the Government Bungalow, Nildandehinna, the undermentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Eighty-eight allotments of land situated in the Walapane division of the Nuwara Eliya District of the Central Province.

Preliminary plan 4,550.
Village—Maliyaddegama.
Applicant—Nil.

Lot.	Name of Claimant.	Description.	Extent.
12121	Crown	Patana	0 0 13
12122	Do.	do.	0 0 14
12123	Do.	Chena	0 0 28

Village—Kurupanawela.
Applicant—Colombo Commercial Co., Ltd., by
Mr. C. M. Ballardie.

Y 770	Muna Wadanga	Chena	0 1 26
Z 770	D. Hin Punchirala	do.	0 2 12
A 771	Hin Wadanga	do.	0 2 35
B 771	Umma Wadanga	do.	2 1 1
C 771	Do.	do.	1 1 28

Applicant—Nil.

12124	Crown	Patana	0 0 18
-------	-------	--------	--------

Applicant—Colombo Commercial Co., Ltd.,
by Mr. G. M. Ballardie.

D 771	Hin Wadanga	Chena	1 2 2
E 771	Muna Wadanga	do.	2 0 26
F 771	S. Wadanga	do.	2 2 21
G 771	Hin Wadanga	do.	1 0 5
H 771	Muna Wadanga	do.	1 3 36

Lot.	Name of Claimant.	Description.	Extent.
I 771	Said to be Crown	Patana	1 3 28
J 771	Muna Wadanga	Chena	3 3 28
K 771	K. W. Latetana	do.	1 0 2
L 771	A. Disan	do.	1 2 6
M 771	Sinna Kanowa	do.	0 3 5
N 771	Mutu Karupaya	do.	0 2 17
O 771	Raka	do.	1 0 10
P 771	S. Periya Tampi	do.	1 2 1
Q 771	Do.	do.	1 0 34
R 771	Do.	do.	2 2 13
S 771	Kirala Arachchi	do.	0 2 16
T 771	Sola Malaya	do.	2 2 17
U 771	Sinna Chetty	do.	0 1 21
V 771	Muttu Karupaya	do.	0 2 37
W 771	S. Wadanga	do.	0 3 38

Applicant—Nil.

12125	Crown	Patana	0 0 10
-------	-------	--------	--------

Applicant—Colombo Commercial Co., Ltd.,
by Mr. G. M. Ballardie.

X 771	Muna Ramasami	Chena	1 3 30
Y 771	Do.	do.	1 1 10
Z 771	D. Appuhami and others	do.	1 0 3

Village—Kurupanawela.

Applicant—Colombo Commercial Co., Ltd.,
by Mr. G. M. Ballardie.

A 772	D. Kadarala	Chena	0 1 5
B 772	Madaru	do.	0 1 14
C 772	S. Periya Tampi	do.	1 1 13
D 772	D. Ukku Menika	do.	1 0 3
E 772	P. Hami	do.	0 2 15
F 772	Muna Ramasami	do.	2 0 28
G 772	Raka	do.	1 1 25
H 772	S. Periya Tampi	do.	2 2 2
I 772	K. W. Kiriwanti Ela Vidane	do.	1 1 22
J 772	W. Siriwardena	do.	0 1 32
K 772	S. Periya Tampi	do.	1 2 15

Lot.	Name of Claimant.	Description.	Extent.		
			A.	R.	P.
L 772	Kattina Karuppi	Chena	1	1	8
M 772	Muna Wadanga	do.	2	1	30
N 772	Pana Karuppi	do.	5	2	18
O 772	D. Mutumenika	do.	0	2	9
P 772	Kaduruwel	do.	0	3	28
Q 772	Muna Ramasami	do.	1	3	9
R 772	A. Paruwa	do.	0	1	26
S 772	Muna Ramasami	do.	0	1	27
T 772	H. Rankira Vidane Duraya	do.	1	0	37
U 772	S. Periya Tampi	do.	1	3	14
V 772	Do.	do.	0	3	17
W 772	Do.	do.	1	1	8
X 772	Do.	do.	1	0	12
Y 772	Hin Wadanga	do.	0	2	36
Z 772	Selli	do.	0	2	28
A 773	Sella	do.	0	2	15
B 773	Kindigoda Disawa	do.	0	2	15
C 773	Kattina Karuppi	do.	1	0	10
D 773	D. Menikrala Arachchi	do.	0	3	20
E 773	Muna Ramasami	do.	0	2	27
F 773	Do.	do.	0	3	14
G 773	D. Vidane	do.	0	3	15
H 773	Muna Ramasami	do.	0	1	34
I 773	Do.	do.	1	0	13
J 773	Do.	do.	1	2	5
K 773	Do.	do.	1	0	19
L 773	Do.	do.	0	3	9
M 773	Do.	do.	0	0	31

Applicant—Nil.

12127	Crown	Chena	1	0	16
Applicant—Colombo Commercial Company, Limited, by Mr. G. M. Ballardie.					
N 773	Wewagama Peace Officer	Chena	0	2	15
O 773	Kattena Karuppi	do.	1	0	26
P 773	Selli	do.	2	3	23
Q 773	W. Kolandaruwel	do.	1	0	0
R 773	Potti	do.	0	2	1
S 773	Selli	do.	0	3	35
T 773	Do.	do.	1	3	4
U 773	Pana Karuppi	do.	2	2	37
V 773	Do.	do.	2	0	30
W 773	Do.	Tea	1	0	34
X 773	Selli	Chena	1	3	19
Y 773	Do.	do.	2	0	11
Z 773	Do.	do.	2	2	38

Applicant—Nil.

12128	Crown	Cliffs	1	1	23
12129	Do.	Scrub	0	1	36

Upset price.—Lots K 772, L 772, and M 772, Rs. 15 per acre; lots 12,121, 12,122, 12,123, 12,124, 12,125, 12,127, 12,128, 12,129, Y 770, Z 770, A 771, B 771, C 771, D 771, E 771, F 771, G 771, H 771, I 771 J 771, K 771, L 771, M 771, N 771, O 771, P 771, Q 771, R 771, S 771, T 771, U 771, V 771, W 771, X 771, Y 771, Z 771, A 772, B 772, C 772, D 772, E 772, F 772, G 772, H 772, I 772, J 772, N 772, O 772, P 772, Q 772, R 772, S 772, T 772, U 772, V 772, W 772, X 772, Y 772, Z 772, A 773, B 773, C 773, D 773, E 773, F 773, G 773, H 773, I 773, J 773, K 773, L 773, M 773, N 773, O 773, P 773, Q 773, R 773, S 773, T 773, U 773, V 773, W 773, X 773, Y 773, Z 773, Rs 10 per acre.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Nuwara Eliya.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,701, C. P. වසූ 1900 ක්වූ පෙවුමාරි මස 1 වෙනි දින කොළඹ මහසෙකුකාරිප්ලන්ත නායකයන්ගේ කන්තෝරුවේදී.

මහලු දිසාවේ සුවරජලියේ දිස්ත්‍රික්කයේ උපජ්ජන්ත උත්තරයේ විසින් වෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුවසන්තක ඉඩම් ආණ්ඩුවේ කියෝගවල ප්‍රකාර

යට වසූ 1900 ක්වූ මැයි මස 9 වෙනි දිනවූ බද්දට කීලි දන්වාතීන්ගේ ආණ්ඩුවේ බංගලාවේදී වෙන්දේසිකර විකුණන්නට යෙදෙනවා ඇත.

මෙහි දිසාවේ සුවරජලියේ පලාතේ වලසගේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන විමකැවෙලි 88ක්.

සිතියම 4,550. ගම—මාලියද්ද.
මෙම ඉඩම්වලට ඉල්ලුම්කාරයෙක් නැත.

කො.	අයිතියකම කියන්නා.	අන්දම.	අ. රු. ප.
12121	ආණ්ඩුව	පහත	0 0 13
12122	එම	එම	0 0 14
12123	එම	හේන	0 0 28

ගම—කුරුපනාවල.

ඉල්ලුම්කාරයා—සීමාසහිත කොළඹ කොමර්සියල් සමාගම, ඒ. ඇම්. බලාර්හි මහත්මයා විසින්.

Y 770	මූතා වඩන්ග	හේන	0 1 26
Z 770	ඩී. හිස්පුන්විතල	එම	0 2 12
A 771	හිස්වඩන්ග	එම	0 2 35
B 771	මූතා වඩන්ග	එම	2 1 1
C 771	එම	එම	1 1 28

මෙම ඉඩමට ඉල්ලුම්කාරයෙක් නැත.

12124	ආණ්ඩුව	පහත	0 0 18
-------	--------	-----	--------

ඉල්ලුම්කාරයා—සීමාසහිත කොළඹ කොමර්සියල් සමාගම, ඒ. ඇම්. බලාර්හි මහත්මයා විසින්.

D 771	හිස්වඩන්ග	හේන	1 2 2
E 771	මූතා වඩන්ග	එම	2 0 26
F 771	ඇස්. වඩන්ග	එම	2 2 21
G 771	හිස්වඩන්ග	එම	1 0 5
H 771	මූතා වඩන්ග	එම	1 3 36
I 771	ආණ්ඩුවට අයිතියයි කියනලද	පහත	1 3 28
J 771	මූතා වඩන්ග	හේන	3 3 28
K 771	කේ. ඩබ්ලිව්. ලන් එතනා	එම	1 0 2
L 771	ඒ. හිසාන්	එම	1 2 6
M 771	සුසිනා කැනෝවා	එම	0 3 5
N 771	මුච්චු කරුපසියා	එම	0 2 17
O 771	රුකා	එම	1 0 10
P 771	ඇස්. පෙරියතම්හි	එම	1 2 1
Q 771	එම	එම	1 0 34
R 771	එම	එම	2 2 13
S 771	කීරුලආරච්චල	එම	0 2 16
T 771	සෝලාමලයා	එම	2 2 17
U 771	සින්න සෙරිච්චි	එම	0 1 21
V 771	මුත්තුකරුපසියා	එම	0 2 37
W 771	ඇස්. වඩන්ග	එම	0 3 38

මෙම ඉඩමට ඉල්ලුම්කාරයෙක් නැත.
12125 ආණ්ඩුව පහත 0 0 10

ඉල්ලුම්කාරයා—සීමාසහිත කොළඹ කොමර්සියල් සමාගම, ඒ. ඇම්. බලාර්හි මහත්මයා විසින්.

X 771	මූතා රුමසාම්	හේන	1 3 30
Y 771	එම	එම	1 1 10
Z 771	ඩී. අප්පුහාම් සහ තවත්	එම	1 0 3
A 772	ඩී. කුඩාරුල	එම	0 1 5
B 772	මඩාරු	එම	0 1 14
C 772	ඇස්. පෙරියතම්හි	එම	1 1 13
D 772	ඩී. උක්කුමැනිකා	එම	1 0 3
E 772	පී. හාම්	එම	0 2 15
F 772	මූතා රුමසාම්	එම	2 0 28
G 772	රුකා	එම	1 1 25
H 772	ඇස්. පෙරියතම්හි	එම	2 2 2
I 772	කේ. ඩබ්ලිව්. කීර්වාන්	එම	1 1 22

J 772	කේ ඇල්විද්ගේ	එම	0 1 32
K 772	ඩබ්ලිව්. සිරිවර්ධන	එම	1 2 15
L 772	ඇස්. පෙරියතම්හි	එම	1 1 8
M 772	කච්චිනා කරුප්පි	එම	2 1 30
N 772	මූතා වඩන්ග	එම	5 2 18

නො.	අයිතියකට නියෝජනය	අන්දම.	මක. අ. රු. ප.	නො.	අයිතියකට නියෝජනය	අන්දම.	මක. අ. රු. ප.
O 772	භී. මුතුමැනිකා	භේස	0 2 9	U 773	පානා කරුප්පි	භේස	2 2 37
P 772	කදුරුවෙල්	එම	0 3 28	V 773	එම	එම	2 0 30
Q 772	මුනා රුමසාමි	එම	1 3 9	W 773	එම	භේස	1 0 34
R 772	ඒ. පරුමා	එම	0 1 26	X 773	සෙල්ලි	භේස	1 3 19
S 772	මුනා රුමසාමි	එම	0 1 27	Y 773	එම	එම	2 0 11
T 772	එච්. රත්නරා විදුනදුරසා	එම	1 0 37	Z 773	එම	එම	2 2 38
U 772	අ. සේ. පෙරියනම්බි	එම	1 3 14	මේ ඉඩම් දෙකට ඉල්ලුම්කාරයෙක් නැතැ.			
V 772	එම	එම	0 3 17	12128	ආණ්ඩුව	කඳුමුදුන	1 1 23
W 772	එම	එම	1 1 8	12129	එම	ලලල	0 1 36
X 772	එම	එම	1 0 12	නොමිල K 772, L 772 M 772, දරණ බිම්කවිටි			
Y 772	ශිවවඩන්ක	එම	0 2 26	අක්කරයක් රුපියල් 15 ගසනේද, නොමිල 12121,			
Z 772	සෙල්ලි	එම	0 2 28	12122, 12123, 12124, 12125, 12127, 12128, 12129,			
A 773	සෙල්ලා	එම	0 2 15	Y 770, Z 770, A 771, B 771, C 771, D 771 දරණ			
B 773	කිදීගොඩ දිසාව	එම	0 2 15	බිම්කවිටි සහ E 771, F 771, G 771, H 771, I 771,			
C 773	කර්මකරුප්පි	එම	1 0 10	J 771, K 771, L 771, M 771, N 771, O 771, P 771,			
D 773	භී. මැනික්කරු ආරම්භි	එම	0 3 20	Q 771, R 771, S 771, T 771, U 771, V 771, W 771,			
E 773	මුනා රුමසාමි	එම	0 2 27	X 771, Y 771, Z 771, A 772, B 772, C 772, D 772,			
F 773	එම	එම	0 3 14	E 772, F 772, G 772, H 772, I 772, J 772, N 772,			
G 773	භී. විවානේ	එම	0 3 15	O 772, P 772, Q 772, R 772, S 772, T 772, U 772,			
H 773	මුනා රුමසාමි	එම	0 1 34	V 772, W 772, X 772, Y 772, Z 772, A 773, B 773,			
I 773	එම	එම	1 0 13	C 773, D 773, E 773, F 773, G 773, H 773, I 773,			
J 773	එම	එම	1 2 5	J 773, K 773, L 773, M 773, N 773, O 773, P 773,			
K 773	එම	එම	1 0 19	Q 773, R 773, S 773, T 773, U 773, V 773, W 773,			
L 773	එම	එම	0 3 9	X 773, Y 773, Z 773 දරණ බිම්කවිටි අක්කරයක්			
M 773	එම	එම	0 0 31	රුපියල් 10 බැගින්ය.			
12127	ආණ්ඩුව	එම	1 0 16	මේ ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ සර්වේයර්ජනරුල්			
N 773	වැවකම පිස්සමසිරි	එම	0 2 15	ලක්කරයක් සහ විකිනීමේ කොන්දේසි ගැණ			
O 773	කවිටනකරුප්පි	එම	1 0 26	නුවරඑලි පලාතේ උපද්වේශනාත්තේයෙකු			
P 773	සෙල්ලි	එම	2 3 23	දකගය ගැනීමේ.			
Q 773	බිම්ලිච්චි. කොලොන්න	එම	1 0 0	ආණ්ඩුකාර උතුමානන්දන්යෙකු ආඥාවලය,			
R 773	ධරුවල්	එම	0 2 1	ඊ. නොඑල් මාකර,			
S 773	පොර්ට්	එම	0 3 35	මහසෙනුකාරිජ මිමක			
T 773	සෙල්ලි	එම	1 3 4				

No. 1,702, C. P.

Colonial Secretary's Office,
Colombo, February 12, 1900.

ON Wednesday, May 30, 1900, at 12 noon, the Assistant Government Agent for the Nuwara Eliya District will put up for sale or settlement, at his office in Nuwara Eliya, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Twenty-five allotments of land situated in the Uda Hewaheta division of the Nuwara Eliya District of the Central Province.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent.		Upset Price per Acre. Rs.
				A.	R. P.	
12659	Kalugalla	—	Patana	0	0 3	20
12660	Do.	—	do	0	0 8	20
Preliminary plan 4,730.						
12717	Unagolla	Polwattagedara Punchi Menika	Chena 1 year	0	2 4	30
12719	Do.	do.	do.	0	0 7	30
Preliminary plan 4,735.						
12866	Ekiriya	Horatota Basnayakege Don Samuel Appuhami	Patana	3	2 17	20
Preliminary plan 4,767.						
12510	Kabayapatana	—	Patana and chena 3 years	1	2 38	40
Preliminary plan 4,703.						
12428	Ukutula	D. S. Cargill	Patana	0	1 38	20
Preliminary plan 4,644.						
12594	Ekiriya	—	Chena, patana, and jungle 4 years	3	3 35	30
Preliminary plan 4,716.						
12880	Wellagiriya	Messrs. Finlay, Muir & Co.	Tea (encroachment on Crown land) and patana	7	2 6	100
Preliminary plan 4,778.						

Lot.	Village.	Name of Applicant.	Description.	Upset Price	
				Extent. A. R. P.	per Acre. Rs.
Preliminary plan 4,282.					
11400	Pallewala	—	Chena	2 0 0	30
11401	Do.	—	do.	1 1 13	20
11402	Do.	—	do.	1 2 38	20
11403	Do.	—	do.	0 3 28	20
11404	Do.	—	do.	1 3 10	20
11405	Do.	—	do.	2 2 5	20
11406	Do.	—	Patana	41 0 0	20
11407	Do.	—	Chena	1 2 4	20
11408	Do.	—	do.	0 3 29	20
11409	Do.	—	do.	2 3 9	20
11410	Do.	—	do.	5 0 12	20
11410 A	Do.	—	do.	0 3 2	20

Preliminary plan 4,412.					
11750	Metibembiya	John Eriyagama, late Ratemahatmaya of Uda Hewaheta	Paddy field	2 3 24	30
Preliminary plan 4,643.					
12424	Maratuwela	—	Garden	0 0 32	20
Preliminary plan 4,732.					
12686	Bulugahapitiya	—	Old paddy field	0 3 2	50
Preliminary plan 4,510.					
12052	Wetagepota	Alutgedara Appuhami Vidane	Land once cultivated with paddy	2 1 5	70

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Nuwara Eliya.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,702, C. P.

වර්ෂ 1900 ක් වූ පෙබ්‍රවාරි මස 12 වෙනි දින කොළඹ

මහසෙනෙහි ජනරජයේ කන්දෙරුවේදී.

මහලු කුටුම්භයේ උපදේශනා කළ නිසි මෙහි පහත සඳහන් වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වර්ෂ 1900 ක් වූ මැයි මස 30 වෙනි දින වූ බදු දවල් 12ට කුටුම්භයේ කවිවේදියෙහි වෙන්දේසිකර විකුණනු ලබන ප්‍රදේශය වූයේ:

මහලු කුටුම්භය පලාතේ උඩහේවාහුවේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 25 ක්.

සිතියම 4,730. අයිතිකම් කිසිදු—ආණ්ඩුව.

නො.	මහ.	ඉල්ලුම්කාරයා.	අන්දම.	අක්කර	
				මහ. අ. රු. ප.	සක මි. රු.
12659	කථාගාල්ල	—	පහත	0 0 3	20
12660	එම	—	එම	0 0 8	20
සිතියම 4,735.					
12717	උනගාල්ල	පොල්වත්තේගෙදර පුංචිමැතිකා	හේන	0 2 4	30
12719	එම	එම	එම	0 0 7	30
සිතියම 4,767.					
12866	ඇතිරිය	හොරගොට බස්නාපන දෙව් සාමේල් අප්පුහාමි	පහත	3 2 17	20
සිතියම 4,703.					
12510	කවසාපහන	—	පහත සහ හේන	1 2 38	40
සිතියම 4,644.					
12428	උකුතුල්	ඩී. ඇස්. කාරගල්	පහත	0 1 38	20
සිතියම 4,716.					
12594	ඇතිරිය	—	හේන, පහත සහ කැලෑව	3 3 35	30
සිතියම 4,778.					
12880	මැල්ලතිරිය	පිත්ලේ මුරර සහ සමාගම	අල්ලාගත තිබෙන ආණ්ඩුවේ බිම	7 2 6	100
සිතියම 4,282.					
11400	පල්ලෙවෙල	—	හේන	2 0 0	30
11401	එම	—	එම	1 1 13	20
11402	එම	—	එම	1 2 38	20
11403	එම	—	එම	0 3 28	20
11404	එම	—	එම	1 3 10	20
11405	එම	—	එම	2 2 5	20
11406	එම	—	පහත	41 0 0	20
11407	එම	—	හේන	1 2 4	20
11408	එම	—	එම	0 3 29	20
11409	එම	—	එම	2 3 9	20
11410	එම	—	එම	5 0 12	20
11410 A	එම	—	එම	0 3 2	20

කො.	ගම.	ඉල්ලුම්කාරයා.	අන්දම.	මහත. අ. රු. ප.	අක්කර සක මිල. රු.
11750	මැව්බැඹිත	සිතියම 4,412. ජෝන් ජ්‍යෙෂ්ඨ නැසියා රචි මහත්මයා	කුඹුර	2 3 24	30
12424	මාර්තුචෙල	සිතියම 4,643.	වත්ත	0 0 32	20
12686	මුළුතලවිට	සිතියම 4,732.	ඇරිඟි කුඹුර	0 3 2	50
12052	මැටකේපොත	සිතියම 4,510. අළුත්ගෙදර අප්පුහාමි විදානේ	එම	2 1 5	70

මෙම ඉඩම් ගැණ මැහිදුර කාරණා සර්වේශ්‍යකරුවන්ට දැනුවත් කෙරෙනුයේ, විකිනීමේ කොන්දේසි ගැණ භුවරම්ලීයේ උපදේශනා කොටසකින් දැනගත හැකිවේ.

ගරුභර ආණ්ඩුකාර උතුමානත්වයෙන් අසුව ලෙස,
ජී. නොඑල් වාකර්,
මහසෙනෙවිවරයා වෙත.

No. 1,703, C. P.

Colonial Secretary's Office,
Colombo, February 12, 1900.

ON Wednesday, May 16, 1900, at 12 noon, the Assistant Government Agent for the Nuwara Eliya District will put up for sale or settlement, at his office in Nuwara Eliya, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Thirteen allotments of land situated in the Walapane division of the Nuwara Eliya District of the Central Province.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.	Upset Price per Acre. Rs.
11978	Rasingolla	Crown	Encroachment	0 0 0.31	100
Preliminary plan 4,480. Claimant—Crown occupied by Tineris Appuhami.					
Preliminary plan 4,495. Claimant—Crown.					
12018	Pannala	—	Belt of forest	0 1 0	10
12020	Do.	W. Hami Vidane	do.	0 1 11	10
12026	Do.	W. Tikiri Vidane	Belt of jungle	0 2 10	10
12029	Do.	—	Precipitous belt of forest	0 1 24	10
Preliminary plan 4,595. Claimant—Crown.					
12242	Kurupanawela	—	Old garden, now scrub jungle	0 0 28	10
12243	Do.	—	Old garden, now lantana jungle	0 0 20	10
Preliminary plan 4,747. Claimant—Crown.					
12786	Kalaganwatta	—	jak, plantains, and vegetables about 4 years	0 0 1	20
12787	Do.	—	Chena three years	0 0 8	20
Preliminary plan 4,113. Claimant—Crown.					
11040	Ambanella	—	Patana and partly chena	13 1 33	10
11043	Do.	—	do.	0 2 6	10
Preliminary plan 4,111. Claimant—Crown.					
11038	Ambanella	—	Patana, now lantana jungle	1 0 3	10
Preliminary plan 4,498. Claimant—Crown.					
12037	Rupaha	L. P. Jayasuriya	Patana	1 2 26	10

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Nuwara Eliya.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,703, C. P.

වර්ෂ 1900 ජූනි 12 වෙනි දින කොළඹ මහසෙනෙවිවරයාගේ කන්දේසිවලට.

මහසෙනෙවිවරයා විසින් මෙහි පහත සඳහන් වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වර්ෂ 1900 ජූනි 16 වෙනි දිනට බදා දවල් 12ට භුවරම්ලීයේ කවිච්චියේදී වෙන්දේසිකර විකුණනු ලැබේ.

කො.	ගම.	ඉල්ලුම්කාරයා.	අයිතිය මත නිකුත් කිරීම.	මහත. අ. රු. ප.
11978	රුසිකොල්ල	ආණ්ඩුව	අයිතිය මත නිකුත් කිරීම.	0 0 0.31

අක්කරයක් රුපියල් 100 බැගින්ය.

නො.	ගම.	ඉල්ලීමකාරයා.	අයිතියක කිසිදු.	මගක.
			අ. රු. ප.	
12018	පන්තල	සිතියම 4,495. අන්දම—කැලැව.	අණවුව	0 1 20
12020	එම	වඩලිච්චි. භාමිවිදයේ	එම	0 1 11
12026	එම	වඩලිච්චි. විකිරිවිදයේ	එම	0 2 10
12029	එම	—	එම	0 1 24
12242	කුරුපනාවෙල	සිතියම 4,595. අන්දම—ලවල.	එම	0 0 28
12243	එම	අන්දම—භිඳුරුකැලේ.	එම	0 0 20
		අක්කරයක් රූපියල් 10 බැගින්ය.		
12786	කලගත්වත්ත	සිතියම 4,747. අන්දම—එලවළුකොටුව.	එම	0 0 1
12787	එම	අන්දම—අවුරුදු 4 වගසැකි හේත.	එම	0 0 8
		අක්කරයක් රූපියල් 20 බැගින්ය.		
11040	අඹන්දැල්ල	සිතියම 4,113. අන්දම—පහන සහ හේත.	එම	13 1 33
11043	එම	—	එම	0 2 6
11038	එම	සිතියම 4,111. අන්දම—පහන සහ භිඳුරුකැලේ.	එම	1 0 3
12037	රූපක	සිතියම 4,498. අන්දම—පහන.	එම	1 2 26
		ඇල්. පී. ජයසූරිය		
		අක්කරයක් රූපියල් 10 බැගින්ය.		

මෙම ඉඩම ගැණ වැඩිදුර කාරණා සර්වේශර්ජනරාජ්‍ය උත්තරාච්ඡේදයේදී, විකිනීමේ කොන්දේසි ගැණ හුවරළුයේ උපද්‍රව්‍යවන උත්තරාච්ඡේදයේ දැනගත හැකිවේ.

ගරුකර ආණ්ඩුකාර උතුමානත්වගත්සේගේ ආඥාවලෙස,
 ජී. නොඑල් වාකර්,
 මහසෙක්‍රතාරිස් වමග.

No. 1,704, C. P.

Colonial Secretary's Office,
 Colombo, February 12, 1900.

ON Wednesday, April 11, 1900, at 12 o'clock noon, the Hon. the Government Agent for the Central Province will put up to auction, at his office in Kandy, the under-mentioned portion of Crown Land, on the terms authorized by Government.

An allotment of land situated in the Harispattu division of the Kandy District of the Central Province.
 Preliminary plan 4,852.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.
12986	Wilane	Mudiyanahelagedera Habibu Muhamedu Lebbe, of Bulukohotua	Deniya	1 1 12

Upset price,—Rs. 40 per acre.

Further information respecting this land may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Hon. the Government Agent, Central Province, Kandy.

By His Excellency the Governor's command,
 E. NOEL WALKER,
 Colonial Secretary.

No. 1,704, C. P.

වම 1900 ක්වු පෙබරවාරි මස 12 වෙනි දින කොළඹ මහසෙක්‍රතාරිස් උත්තරාච්ඡේදයේ කන්තෝරුවේදීය.

මධ්‍යම දිසාවේ ගෞරවනීයවූ ඒජන්ත උත්තරාච්ඡේද විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කක ඉඩම ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම 1900 ක්වු අප්‍රේල් මස 11 වෙනි දිනවූ බුද්දින දවල් 12ට මහනුවර කවිවෙරියේදී වෙන්දේසිකර විකුණන්නට යෙදෙනවා ඇත.

මධ්‍යම දිසාවේ මහනුවර පලාතේ සාරසියපත්තුව කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබේල්ලක්.

නො.	ගම.	ඉල්ලීමකාරයා.	අන්දම.	මගක.
			අ. රු. ප.	
12986	විලාන	බුළුකොහුකැන්ගේ බුද්දිගත්තැගේලා ගෙදර හබ්බු මහමිමදු ලෙබ්බේ	දෙනිය	1 1 12

අක්කරයක් රූපියල් 40 හිට පටන්ගෙන විකුණන්නට යෙදේ.

මෙම ඉඩම ගැණ වැඩිදුර කාරණා සර්වේශර්ජනරාජ්‍ය උත්තරාච්ඡේදයේ දැනගත හැකිවත් ඇර, විකිනීමේ කොන්දේසි ගැණ කොරතුරු මධ්‍යම දිසාවේ මහනුවර ගෞරවනීයවූ ඒජන්ත උත්තරාච්ඡේදයේ දැනගත හැකිවේ.

ගරුකර ආණ්ඩුකාර උතුමානත්වගත්සේගේ ආඥාව ලෙස,
 ජී. නොඑල් වාකර්,
 මහසෙක්‍රතාරිස් වමග.

No. 1,705, C. P.

Colonial Secretary's Office,
Colombo, February 12, 1900.

ON Wednesday, April 4, 1900, at 12 o'clock noon, the Assistant Government Agent for the Matale District will put up to auction, at his office in Matale, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Two allotments of land situated in the Udugoda Udasiya pattu division of the Matale North District of the Central Province.

Preliminary plan 4,864. Village—Dewarammulla.

Lot.	Name of Land.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.
13041	Kankanigewattahena	Maduragodalegedera Kiria	Lantana chena 8 years	0 3 18
13042	Mutetuwelanda	Pana Muna Mahamadu Magudu Meera Saibu	do.	2 2 33

Upset price.—Lot 13,041 at Rs. 12.50 per acre, and lot 13,042 at Rs. 20 per acre.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Matale.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,705, C. P.

වම් 1900 ක්වූ පෙවරවාරි මස 12 වෙනි දින කොළඹ
මහසෙනෙකාරීන්ගේ කාර්යාලයේ කන්දෝරුවේදී.

මධ්‍යම දිසාවේ මාතලේ උපළුපත්කළ කන්දෝරුවේ මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට වම් 1900 ක්වූ අප්‍රේල් මස 4 වෙනි දින වූ බද්ද දවල් 12ට මාතලේ කච්චේවෙරිදේදී වෙන්දේසිකර විකුණනව යෙදෙනවා ඇත.

මධ්‍යම දිසාවේ මාතලේ උතුරුපලානේ උඩුගොඩ උඩසිය පත්තුවේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන මිම් කැබලි දෙකකි.

සිතියම 4,864. ඉඩමේ නම—කන්කානියේවත්ත හේන.

නො.	නම.	ඉල්ලුම්කාරයා.	අක්දම.	මහස. අ. ර. ප.
13041	දෙවාරම්මුල්ල	මදුරුගොඩලාගෙදර කිරිසා.	අවුරුදු 8ක් වැස්සූ උත්තානහේන	0 3 18
13042	එම	ඉඩමේ නම—මුත්තෙළුවේ උත්ත. පානා මුනා මහමදුමගමු මිරසඳිමු	එම	2 2 33

නොමමර 13041කේ බිමකම්පිය අක්කරයක් රූපිඤ්ඤ 12 ගහ 50 හිටන්ද, නොමමර 13042 බිමකම්පිය අක්කරයක් රූපිඤ්ඤ 20කේ හිටන් විකුණනව පවත්නා වූ ලැබේ.

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණ සර්වේචර්ජනල් උත්තානහේනෙද, විකිනීමේ කොන්දේසි ගැණ කාරණ ආණ්ඩුවේ උපළුපත්කළ කන්දෝරුවේදී දැනගනව පුළුවන.

ගරුභර ආණ්ඩුකාර උතුරුමානවත්තහේනෙද ආඥාවලස,
ඊ. නොඑල් වාකර්,
මහසෙනෙකාරීන්ගේ වම්න.

No. 1,706, C. P.

Colonial Secretary's Office,
Colombo, February 12, 1900.

ON Wednesday, April 4, 1900, at 12 o'clock noon, the Assistant Government Agent for the Matale District will put up to auction, at his office in Matale, the under-mentioned portion of Crown Land, on the terms authorized by Government.

An allotment of land situated in the Asgiri Pallesiya pattu division of the Matale South District of the Central Province.

Preliminary plan 4,869.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.
13055	Divilla	Wana Adam Candu, of Nikagola	Chena 30 years old	0 1 0

Upset price.—Rs. 25 per acre.

Further information respecting this land may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Assistant Government Agent, Matale.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,706, C. P.

වම් 1900 ක්වු පෙබරවාරි මස 12 වෙනි දින කොළඹ මහසෙනෙවිගේ ජනපතිගේ කන්තෝරුවේදී.

මහලු දිසාවේ මාතලේ උප්පත්තලයන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1900 ක්වු අප්‍රේල් මස 4 වෙනි දිනවු බද්ද දවල් 12ට මාතලේ කච්චේරියේදී වෙන්දේසි කර විකුණනට යෙදෙනවා ඇත.

මහලු දිසාවේ මාතලේ දකුණු පලාතේ අස්තීර් පල්ලේසියටත්තුම් කොට්ඨාසයේ පිහිටා තිබෙන හිමි කැබලි 1ක.

පිහිටම 4,869. ගෙනලිපිපිස පිල්ලාව.

නො.	ඉඩම.	ඉල්ලුම්කාරයා.	අන්දම.	මහස.
13055	දවිල්ල	නිකගොල්ලේ වානා ආදම්කන්ඩු	අවුරුදු 30ක් වසස්වූ හේන	0 1 0
		අක්කරයක් රූපියල් 25හේ හිමි විකුණනට පවත්වනු ලැබේ.		
		මෙම ඉඩම ගැණ වැඩිදුර කාරණා සර්වේසර්වාරාල්ලයන්ගේගෙන්ද, විකිනීමේ කොන්දේසි ගැණ කාරණා මාතලේ ආණ්ඩුවේ උප්පත්තලයන්ගේගෙන්ද දැනගත්ට දුර්වන.		
		ගරාහර ආණ්ඩුකාර උතුමානන්වගන්ගේගේ ආඥාවලෙස,		
			ඊ. තොට්ටු වාකර,	
			මහසෙනෙවිගේ වම්.	

LAND SALES IN THE SOUTHERN PROVINCE.

NOTICE is hereby given that on Monday, March 12, 1900, at 1 P.M., the Government Agent, Southern Province, will put up to public auction, at the Galle Kachcheri, the lease of the under-mentioned lots known as Suduwelipota, with permission to tunnel under the lake adjoining for a term of three years, on conditions which can be ascertained at the Galle Kachcheri.

Wellaboda pattu, Preliminary plans 5,139 and 5,240.

Lot.	Name of Land.	Situation.	Extent.
10908 & 11405	Suduwelipota	Hikkaduwa	0 1 3
	Galle Kachcheri,	L. W. C. SCHRADER,	
	February 12, 1900.	for Government Agent.	

දේ බද්ද ගාල්ලේ කච්චේරියේදී දැනගතහැකි කොන්දේසිපිට දකුණු පලාතේ මහප්පත්තලයන්ගේ විසින් විකුණනට යෙදෙනවා ඇත. ඉහත කී ඉඩම් කැබලිවලට යාව තියෙන වැඩ ගට දෙනා ගැමටත් අවසර දෙමි.

විල්පිතිසම් 5,139, 5,240. වැල්ලබඩපත්තුව.

නො.	ඉඩම.	ගම.	අ. රූ. ප.
10908	සුදුවැලිපත	හික්කඩුව	0 1 3
11405			

ඇල්. ඩබ්ලිවු. සී. ස්කොට්, ආණ්ඩුවේ ජනපතිගේ වෙනුවට.

වම් 1900 ක්වු මාර්තු මස 12 වෙනි සඳුදින අපරවරු 1ට ගාල්ලේ කච්චේරියේදී මෙහි පහත සඳහන් වන සුදුවැලිපත සහ ඉඩම් කැබලිවල තුන්අවුරුදු

වම් 1900 ක්වු පෙබරවාරි මස 12 වෙනි දිනදී.

LAND SALES IN THE NORTH-WESTERN PROVINCE.

No. 1,366, N.-W. P.

Colonial Secretary's Office, Colombo, February 2, 1900.

ON Friday, March 16, 1900, at 1 o'clock P.M., the Government Agent for the North-Western Province will put up to auction, at his office in Kurunegala, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Eight allotments of land situated in the Katugampola hatpattu division of the Kurunegala District of the North-Western Province.

Preliminary plan 2,341.

Lot.	Village.	Name of Land.	Description.	Extent.
10936	Virapokuna	Kiniyawamukalana	High jungle supposed to be suitable for cocoanuts	2 0 20
		Preliminary plan 2,331.		
10918	Karambe	Neweriyamukalana	Jungle suitable for cocoanuts	15 2 0

Lot.	Village.	Name of Land.	Description.	Extent. A. R. P.
E 1163	Ratmala	Preliminary plan 2,336. Palupansalawatta or Kaduru- gahamulawatta	Contains about 60 cocoanut trees about 70 years old	1 0 10
10928	Nawasigahawatta	Preliminary plan 2,337. Kahayayakanatta or Kosgaha- mulabenakele	Jungle	5 2 6
10948	Pallewela	Preliminary plan 2,350. Godellamukulana	Forest contains domba, milla, &c.	2 0 12
10877	Lankasagedara	Preliminary plan 2,315. Vedagewatta	Chena about three years old	9 2 10
D 1162	Do.	Vedagewatta <i>alias</i> Asweddume- pillewa	do.	0 3 6
10878	Do.	Asweddumapitiya	Abandoned paddy field	1 1 8

Upset price,—For lots 10,948 and 10,928, Rs. 30 per acre ; lot E 1,163, Rs. 50 per acre ; lot 10,936, Rs. 25 per acre ; lots 10,918 and 10,877, Rs. 20 per acre ; lot D 1,162, Rs. 15 per acre ; lot 10,878, Rs. 10 per acre.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, North-Western Province.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,366, N.-W. P.

වර්ෂ 1900 ක්වූ පෙබරවාරි මස 2 වෙනි දින කොළඹ
මහසෙනෙකාරීපුත්තනාන්සේගේ කන්තෝරුවේදී.

වෛශ්වික ආණ්ඩුවේ ඒජන්තවරුන්ගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සත්කම ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වර්ෂ 1900 ක්වූ මාර්තු මස 16 වෙනි දින වූ සිකුරුදා දවල් 1 ව කුරුනෑගල කවර්තේදී වෙන්දේසිකර විකුණනට යෙදෙනවා ඇත.

වෛශ්වික කුරුනෑගල ප්‍රාන්ත කවුච්පොලොවත්තුවේ කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 8ක්.

සිතියම 2,341.

නො.	ගම.	ඉඩමේ නම.	අන්දම.	මහත. අ. රු. ප.
10936	වීරපායක	කිනියාමේ මුකලාන සිතියම 2,331.	පොල් හිටවීමට හොඳ කැලේ	2 0 20
10918	කරමේ	නවරියේ මුකලාන සිතියම 2,336.	එම	15 2 0
E 1163	රත්මල	පාලුපත්සලේ වත්ත නො හොත් කඳුරුගහමුල වත්ත	අවුරුදු 70ක් පමණ වයස ඇති පොල්ගස් 60ක් පමණ තිබේ	1 0 10
10928	තවසිහන වත්ත	සිතියම 2,337. කහසායේ කන්තන නො හොත් කොස්ගහමුල හේගේ කැලේ	කැලේ	5 2 6
10948	පල්ලේවෙල	සිතියම 2,350. ගොඩැල්ලේ මුකලාන	දඹ සහ මිල්ල ඇති කැලේ	2 0 12
10877	ලත්කාරත්තෙදර	සිතියම 2,315. වැටගේ වත්ත	අවුරුදු තුනක් පමණ වයස ඇති හේන	9 2 10
D 1162	එම	එම නොහොත් අස්වැද්ද මේ පිල්ලුව	එම	0 3 6
10878	එම	අස්වැද්දමේ පිරිස	පාලුවටහිත කුඹුර	1 1 8

නියම කරණලද මුදල නොමිමර 19948 සහ 10928 අක්කරයක් රුපියල් 303.
එම එම E1163 එම එම 503.
එම එම 10936 එම එම 253.
එම එම 10918 සහ 10877 එම එම 203.
එම එම D1162 එම එම 153.
එම එම 10878 එම එම 103.

මෙම ඉඩම් කැණ වැහිදුර කාරණා සර්වේචර්පකරුලුත්තනාන්සේගේද, මිනිනිමේ කොන්දේසි කැණ කාරණා වෛශ්වික ආණ්ඩුවේ ඒජන්තවරුන්ගේද දැනගනට පුළුවන.

ගරුකර ආණ්ඩුකාර උතුමානන්වනන්සේගේ ආඥාව ලෙස,
ඊ. නොඑල් වාකර්,
මහසෙනෙකාරීපුත්තනාන්සේගේ
C 3*

No. 1,367, N.-W. P.

Colonial Secretary's Office,
Colombo, February 8, 1900.

ON Monday, April 23, 1900, at 1 o'clock P.M., the Government Agent for the North-Western Province will put up to auction, at his office in Kurunegala, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

An allotment of land situated in the Dambadeni hatpattu division of the Kurunegala District of the North-Western Province.

Preliminary plan 1,813.

Lot.	Village.	Name of Land.	Description.	Extent. A. R. P.
9195	Walpola	Morankelamukalana	Jungle	12 3 33

Upset price,—Rs. 18 per acre.

Further information respecting this land may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, North-Western Province.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,367, N.-W. P.

වම් 1900 ක්වූ පෙවරවාරි මස 8 වෙනි දින කොළඹ
මහසෙනෙවිවරයාගේ කන්තෝරුවේදී.

වම් දිනවේ ආණ්ඩුවේ ඒජන්තවරයාගේ විසින් මෙහි පහත සඳහන්වන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1900 ක්වූ අප්‍රේල් මස 23 වෙනි දිනවූ සඳුදා දවල් 1 ව ආරම්භකල කම් මේරියේදී වෙන්දේසිකර විකුණනට යෙදෙනවා ඇත.

වසම් දිනවේ ආරම්භකල පලාතේ දම්දෙතිකන්පත්වූවේ කොවිසාසයේ පිහිටා තිබෙන බිම්කැබලි 1.

සිතියම 1,813.

නො.	ගම.	ඉඩමේ නම.	අන්දම.	මකස. අ. ර. ප.
9195	වල්පොල	මොරන්කැලේ මුකලාන	කැලේ	12 3 33

නියමකරණලද මුදල අක්කරයක් රුපියල් 183.

මේ ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා සර්වේෂර්ස්කරුන්ගේ සේවයෙන්, විකිනීමේ කොන්දේසි ගැණ කාරණා වසම් දිනවේ ආණ්ඩුවේ ඒජන්තවරයාගේ සේවයෙන්ද දැනගන්නට පුළුවන.

ගරුකර ආණ්ඩුකාර උතුමානන්ඩකන්සේගේ ආඥාව ලෙස,

ජ. ගොඵල් වාකර්,
මහසෙනෙවිවරයාගේ මමිහ.

LAND SALES IN THE NORTH-CENTRAL PROVINCE.

No. 1,016, N.-C. P.

Colonial Secretary's Office,
Colombo, February 1, 1900.

ON Wednesday, March 21, 1900, at 12 noon, the Government Agent for the North-Central Province will put up for sale or settlement, at his office in Anuradhapura, the under-mentioned portions of Crown Land on the terms authorized by Government.

Forty-nine allotments of land situated in the Nuwaragampalata division of the Nuwarakalawiya district of the North-Central Province.

Preliminary plan 383.—Kende korale.
Village—Mankadawala.

Lot.	Name of Applicant.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.
1504	—	Crown	High jungle fit for paddy	13 1 21
1507	—	do.	do.	12 3 21
1508	—	do.	do.	7 2 28
1510	—	do.	do.	8 3 18
1511	—	do.	do.	5 0 10
1513	—	do.	do.	7 3 5
1514	—	do.	do.	4 1 33
1516	—	do.	do.	13 0 33
1517	—	do.	do.	6 1 30
1518	—	do.	do.	14 1 0
1519	—	do.	do.	13 1 30
1520	—	do.	do.	6 2 4
1521	—	do.	do.	19 3 5
H 38	—	Kandate Badderalata Vidane	Planted land	0 2 4

Lot.	Name of Applicant.	Name of Claimant.	Description.	Extent.			
				A.	R.	P.	
I 88	—	Kapuruwannige Kirihami	Planted land	0	1	21	
J 88	—	Wedaralage Wambirala	do.	0	0	24	
K 88	—	Tambi Vidane	do.	0	0	22	
1537	—	Crown and villagers	Jungle fit for paddy	0	1	11	
1538	—	do.	Thorny jungle fit for paddy	0	2	15	
1539	—	do.	do.	0	1	21	
1540	—	do.	do.	0	0	8	
1541	—	do.	do.	0	0	18	
1542	—	do.	do.	0	0	24	
1543	—	do.	do.	0	0	35	
1544	—	do.	do.	0	0	27	
1545	—	do.	do.	0	0	33	
1546	—	do.	Jungle fit for paddy	0	0	9	
1547	—	do.	do.	0	0	25	
1548	—	do.	do.	0	0	15	
1549	—	K. Badderala	Paddy field	0	0	14	
1550	—	Valatevidanage Kirihami	do.	0	0	20	
1551	—	Tambi Vidane	do.	0	0	26	
1552	—	Naga Wedarala	do.	0	0	18	
M 97	—	Unguralage Nambirala	do.	0	1	0	
N 97	—	Kirihamige Wannakurala	do.	0	0	28	
O 97	—	Punchiappu Gamarala	do.	0	1	3	
P 97	—	Patalige Kadueta	do.	0	0	30	
Q 97	—	Menikralage Dingirala	do.	0	0	18	
Preliminary plan 1,409.—Kende korale.							
4330	—	Village—Kalanchiya.	Crown	Field	0	3	0
Preliminary plan 1,231.—Nuwaragam korale.							
3678	K. M. Mirasaibo	Village—Waragodayagama.	Crown	Mostly cleared, fit for paddy	5	0	0
3679	Ratanapala Unnanse	do.	do.	do.	4	0	30
Preliminary plan 1,620.—Nuwaragam korale.							
4924	Badalage Pina	Village—Kudagama.	Crown	Thorny jungle fit for paddy	3	0	6
Preliminary plan 1,759.—Nuwaragam korale.							
5274	Mudalihami Vel-vidane and another	Village—Pahalawewa.	Crown	Low jungle fit for paddy	12	1	9
Preliminary plan 1,813.—Nuwaragam korale.							
5372	Ukkurala Vel-vidane and others	Village—Karambewa.	Crown	High jungle fit for paddy	17	3	27
Preliminary plan 1,340.—Kadawat korale.							
4034	P. Pinhami and another	Village—Migaswewa.	Crown	Scrub fit for paddy	5	2	15
Preliminary plan 1,633.—Kadawat korale.							
4961	Kapurala Wedarala	Village—Muwaetagama.	Crown	High forest fit for paddy	3	1	28
Preliminary plan 1,200.—Kanadara korale.							
3568	—	Village—Ellewewa.	Crown	Paddy field	0	3	6
Preliminary plan 1,206.—Kanadara korale.							
3581	Silamburala Liyane Arachchi	Village—Ellewewa.	Crown	Jungle fit for paddy	12	1	23
3583	S. Mudalihami	do.	do.	do.	1	0	32

Upset price,—Rs. 10 per acre.

Claimants to any of these lands must attend the sale and prove their title, if any.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, North-Central Province.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,016, N.-C. P.

වම් 1900 ක්වූ පෙබරවාරි මස 1 වෙනි දින කොළඹ මහසෙනෙවිවරයාගේ නියෝගයට අනුව.

ඉදිරිපත් කර ඇති භූමි ප්ලාන්ට් මත පදනම්ව පිහිටි මෙහි පහත සඳහන් වෙන භූමි ප්ලාන්ට් සන්ධිත ඉඩම් භූමි ප්ලාන්ට් නියෝගවල ප්ලාන්ට් වම් 1900 ක්වූ මාර්තු මස 21 වෙනි දින වැඩිදුරටත් දෙලකට අඩු රටපුරේ කවිවෙලියේදී වෙන්දේසිකර විකුණනු ලබන බවට තීරණය කර දෙනු ලබන දෙනවා ඇත.

ඉදිරිපත් කර ඇති භූමි ප්ලාන්ට් පලාතේ භූමි ප්ලාන්ට් පලාත කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබ්ලි 49 ක්. සිහිතම 383. කැඳුණේ. මෙම ඉඩම්වලට ඉල්ලුම්කාරයන් නැත.

නො.	මම.	අයිතිකරු නියෝගය.	අන්දම.	මහස.
1504	මානසච්චල	භූමි ප්ලාන්ට්	වි ගොවිතැනට සුදුසු අන්දමට කැලේ	13 1 21

නො. 1507	ගම. මාන්කඩවල	අයිතිකම් නිකත්තා. ආණ්ඩුව	අත්දම. විගොවිතැනව සුසු අත් දමුවා කැලේ	මහත. අ. රු. ප. 12 3 21
1508	එම	එම	එම	7 2 28
1510	එම	එම	එම	8 3 18
1511	එම	එම	එම	5 0 10
1513	එම	එම	එම	7 3 5
1514	එම	එම	එම	4 1 33
1516	එම	එම	එම	13 0 33
1517	එම	එම	එම	6 1 30
1518	එම	එම	එම	14 1 0
1519	එම	එම	එම	13 1 30
1520	එම	එම	එම	6 2 4
1521	එම	එම	එම	19 3 5
H 88	එම	කන්දකේ බද්දේරුවේදකේ	වැවිලිකරු ඉඩම	0 2 4
I 88	එම	කපුරුවත්තියේ කිරිගාමි	එම	0 1 21
J 88	එම	වෙදරුවේ නම්දරු	එම	0 0 24
K 88	එම	නම් විදකේ	එම	0 0 22
1537	එම	ආණ්ඩුව සහ ගම්බු	වි ගොවිතැනව සුසු කැලේ	0 1 11
1538	එම	එම	එම කපුකැලාව	0 2 15
1539	එම	එම	එම	0 1 21
1540	එම	එම	එම	0 0 8
1541	එම	එම	එම	0 0 18
1542	එම	එම	එම	0 0 24
1543	එම	එම	එම	0 0 35
1544	එම	එම	එම	0 0 27
1545	එම	එම	එම	0 0 33
1546	එම	එම	එම කැලේ	0 0 9
1547	එම	එම	එම	0 0 25
1548	එම	එම	එම	0 0 15
1549	එම	කේ. බද්දේරුව	කුඹුර	0 0 14
1550	එම	වේලාකේ විදකේකේ කිරිගාමි	එම	0 0 20
1551	එම	නම් විදකේ	එම	0 0 26
1552	එම	ගාගා වෙදරුව	එම	0 0 18
M 97	එම	උත්තරුවේ නම්දරු	එම	0 1 0
N 97	එම	කිරිගාමියේ වත්තකුරුව	එම	0 0 28
O 97	එම	පුත්තියේ ගමරුව	එම	0 1 3
P 97	එම	පහනියේ කුඩකා	එම	0 0 30
Q 97	එම	මැනිකරුවේ හිඟරුව	එම	0 0 18
4330	කල්ලන්විත	ආණ්ඩුව	එම	0 3 0
3678	සිතියම 1,231. වරකෙඩකා ගම	භුවරගම කෝරලේ. ආණ්ඩුව	ඉල්ලම්කාරයා—කේ. ඇම්. මිරිසසිටු. බොහෝමයක් එලිකර තිබෙන වි ගොවිතැනව සුසු ඉඩම	5 0 0
3679	එම	ඉල්ලම්කාරයා—රහතපාලඋත්තියේ. ආණ්ඩුව	එම	4 0 30
4924	සිතියම 1,620. කුඩාගම	භුවරගම කෝරලේ. ආණ්ඩුව	ඉල්ලම්කාරයා—බඩාලාකේ පිතා. වි ගොවිතැනව සුසු කපු කැලාව	3 0 6
5274	සිතියම 1,759. පහලවැව	ඉල්ලම්කාරයා—මුදලිගාමි වෙල්විදකේ සහ තවත් අයෙක්. ආණ්ඩුව	වි ගොවිතැනව සුසු උදකැලේ	12 1 9
5372	සිතියම 1,813. කරඹුව	ඉල්ලම්කාරයා—උත්තරුවේ වෙල්විදකේ සහ තවත්. ආණ්ඩුව	අත්දමුවා කැලේ	17 3 27
4034	සිතියම 1,340. මිහස්වැව	කඩවත් කෝරලේ. ආණ්ඩුව	ඉල්ලම්කාරයා—පිත්තාමි සහ තවත් අයෙක්. වි ගොවිතැනව සුසු උදකැලේ	5 2 15
4961	බුවආවගම	සිතියම 1,633. ආණ්ඩුව	ඉල්ලම්කාරයා—කපුරුව වෙදරුව. එම අත්දමුවා මුකලාග	3 1 28
3568	සිතියම 1,200. ඇල්ලේවැව	කහදරාකෝරලේ. ආණ්ඩුව	වෙම ඉඩමට ඉල්ලම්කාරයෙක් නැත. කුඹුර	0 3 6
3581	එම	සිතියම 1,206. ආණ්ඩුව	ඉල්ලම්කාරයා—පිලුමුරුව ලියනආරවිලි. වි ගොවිතැනව සුසු කැලේ	12 1 23

නො.	ගම.	අයිතිකම් කියවනා.	අන්දම.	මහත. අ. රු. ප.
3583	ඇල්ලේවැව	ඉල්ලම්කාරයා—ඇස්. මුදලියාමි. ආණ්ඩුව	විගොවිතැනට සුදුසු අත් දඹවාකැලේ.	1 0 32

අත්කරගත් රුපියල් දහයේ පටන් විකුණනට යෙදෙනවා ඇත.

මෙම ඉඩම්ගැණුණු යම් අයිතිවාසිකම් ඇති අයවල් සිටින්නම් විකිනීමේ දිනෙදී පැමිණ ඔවුන්ගේ අයිතිවාසිකම් බරපුකර කිරින්නට හිතැත.

මෙම ඉඩම් ගැණුණු වැඩිදුර කාරණා සර්වේශ්වර්තකරුලුන් නානසේනගේද, විකිනීමේ කොන්දේසිය ගැණුණු වැඩිදුර කාරණා උතුරුමැද දිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තලුන් නානසේනගේද දැනගන්නට පුළුවන.

ගරුභර ආණ්ඩුකාර උතුරානවතනසේනගේ ආඥාව ලෙස,

ජ. නොඑල් වාසර්,
මහසෙනෙකාරීස් වමිහ.

No. 1,017, N.-C. P.

Colonial Secretary's Office,
Colombo, February 6, 1900.

ON Wednesday, March 28, 1900, at 12 noon, the Government Agent for the North-Central Province will put up for sale and settlement, at his office in Anuradhapura, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Twelve allotments of land situated in the Kalagampalata division of the Nuwarakalawiya district of the North-Central Province.

Preliminary plan 1,568.—Maminiya korale.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent. A. R. P.
4798	Toruwewa	Kapuruhami Vel-vidane and another	Low jungle fit for paddy	1 1 4
Preliminary plan 613.—Kalagam korale.				
2133	Korasagalla	Ratwatte Ratemahatmaya	Low jungle fit for paddy	27 1 4
2134	Do.	Appuhami and Appu	do.	30 0 29
Preliminary plan 1,558.—Kalagam korale.				
4783	Puliyankulama	N. I. Mohamadu Tambi	Low jungle fit for garden	9 2 33
Preliminary plan 1,561.—Kalagam korale.				
4788	Paidikulama	R. Mohandirama and another	Low jungle fit for paddy	1 1 1
Preliminary plan 1,816.—Kalsgam korale.				
5379	Malawa	A. M. Udayare, Korala	Low jungle fit for paddy	3 2 4
Preliminary plan 1,817.—Kalagam korale.				
5380	Mahamigassegama	Dingiriya Panchanadaya	High forest and open land fit for paddy	12 2 21
Preliminary plan 1,823.—Kiralowa korale.				
5390	Uturuwadunnawa	N. Appuhami and others	Open land fit for paddy	5 0 26
5391	Hinguruwewa	K. Dingirala and others	Low jungle fit for paddy	4 0 38
Preliminary plan 1,824.—Negampaha korale.				
5392	Maheniyangama	Sinna Levvai Vel-vidane and others	Low jungle fit for paddy	16 1 6
5393	Do.	do.	Cleared land fit for paddy	0 1 22
Preliminary plan 1,825.—Negampaha korale.				
5395	Paluhelambewa	Pina Muhandiram and others	Henkanatta fit for paddy	7 2 28

Upset price,—Rs. 10 per acre.

Claimants to any of these lands must attend the sale and prove their title, if any.

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, North-Central Province.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 1,017, N.-C. P.

මේ 1900 ක්වූ පෙබරවාරි මස 6 වෙනි දින කොළඹ මහසෙනෙකාරීස් ලුන් නානසේනගේ කන්තෝරුවේදීය.

උතුරුමැද දිසාවේ ආණ්ඩුවේ මහඒජන්තලුන් නානසේන විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සේනක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවලට ප්‍රකාරයට මේ 1900 ක්වූ මාර්තු මස 28 වෙනි දිනකු බදාදා දවල් 12ට අනුරාධපුරේ කවිවෙර්දේදී වෙන්දේසිකර විකුණනට නොහොත් මේරුමිකරදෙන්නට යෙදෙනවා ඇත.

උතුරුමැද දිසාවේ නුවරකලාවත පලාතේ කලාගම්පලාත කොට්ඨාසයේ පිහිටා තිබෙන හිමකැබෙලි 12ක්. සිතියම 1,568. මාමිනියා කෝරලේ.

නො.	ගම.	ඉල්ලම්කාරයා.	අන්දම.	මහත. අ. රු. ප.
4798	තෝරුවැව	කපුරුහාමි වෙල්විදානේ සහ තවත් අයෙක්	විගොවිතැනට සුදුසු ලදුකැලේ	1 1 4
සිතියම 613. කලාගම් කෝරලේ.				
2133	කොරසගල්ල.	රත්වත්තේ රවේමහත්මයා	විගොවිතැනට සුදුසු ලදුකැලේ	27 1 4
2134	එම	අල්පුහාමි සහ අල්පු	එම	30 0 29

නො.	ගම.	ඉල්ලුම්කාරයා.	අන්දම.	මකක. අ. රු. ප.
4783	පුලියන්කුලම	සිතියම 1,558. ඇ. ජ. අයි. මොනම්මදු පාඨි	වත්කකට සුදුසු ලදුකැලේ	9 2 33
4788	පයිඞිකුලම	සිතියම 1,561. ආර්. මුතන්දිරම සහ තවත් අයෙක්	වි ගොවිතැනට සුදුසු ලදුකැලේ	1 1 1
5379	මලව	සිතියම 1,816. ඒ. ඇම්. උඩකාරේ කෝරලේ	එම	3 2 4
5380	මහමිකස්සෙහම	සිතියම 1,817. ඩික්කිරියා පත්වනාදකා	වි ගොවිතැනට සුදුසු පිට්ටනි බිම සහ අන්දමුවා මුකලාන	12 2 21
5390	උතුරු වවුන්තාව	සිතියම 1,823. කීරලව කෝරලේ. ඇ. ජ. අස්සලාම් සහ තවත් අය	වි ගොවිතැනට සුදුසු පිට්ටනි බිම	5 0 26
5391	භිඞුරුවාව	කේ. ඩික්කිරල සහ තවත්	එම ලදුකැලේ	4 0 38
5392	මහනිගස්සම	සිතියම 1,824. නැගමපහ කෝරලේ. සෙනෙලෙව්වේ වෙල්පිදුනේ	වි ගොවිතැනට සුදුසු ලදුකැලේ	16 1 6
5393	එම	සහ තවත් අය	එම එලිකරපු ඉඩම	0 1 22
5395	පැව්නැලමුව	සිතියම 1,825. ඩික්කිරල සහ තවත් අය	වි ගොවිතැනට සුදුසු හේන් කහත්ත	7 2 28

අක්කරකන් රුපියල් දහසේ පවත් විකුණනට යෙදෙන්නවා ඇත.
 මෙම ඉඩම් ගැණ යම් අයිතිවාසිකම් තිබේනම් ඒවාට අයවල් සිටින්නම් විකිනීමේ දිනෙට පැමිණ ඔවුන්ගේ අයිතිවාසිකම් ඔප්පුකර සිටින්නට ඕනෑය.
 මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරනා සර්වේශ්වර්ජනලාභීන්ගේ සේවයෙන්, විකිනීමේ කොන්දේසිය ගැණ වැඩිදුර කාරනා උතුරුමැද දිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තලාභීන්ගේ සේවයෙන්ද දැනගන්නට පුළුවන.
 රුහුණ ආණ්ඩුකාර උතුරුමහනුවත්තගේ සේවයෙන් ආඥාවලෙස,
 ඊ. නොඑල් වාසර්,
 මහසෙනෙකාරීස් මහත.

LAND SALES IN THE PROVINCE OF UVA.

No. 360, P. OF U. Colonial Secretary's Office, Colombo, February 6, 1900.

ON Tuesday, March 27, 1900, at 1 o'clock P.M., the Government Agent for the Province of Uva will put up to auction, at his office in the Kachcheri, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Nine allotments of land situated in the Yatikinda division of the Badulla District of the Province of Uva.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Upset Price	
				Extent. A. R. P.	per Acre. Rs.
W 91	Udapitiya patana	Abraham Cooray	Patana	1 3 25	15
Preliminary plan 824. Village—Pallegama.					
2874	Udaoyapatana	Crown	Patana	0 2 17	20
2875	Do.	do.	do.	0 1 21	20
2876	Do.	do.	do.	0 2 35	20
Preliminary plan 289. Applicant—Mr. W. Stewart. Village—Oorastolle in Badallapanguwa of Yatikinda.					
1500	Oorastollepatana	Crown	Patana	6 3 23	10
Preliminary plan 887.—Advertised for sale or settlement. Village—Wedigune in Rilpola korale.					
3433 C	Coangahalandapatana	Parattayan Kangani	Encroachment on Crown land	1 1 7	10
3433 D	Do.	Muttusami Kangani	do.	1 1 5	10
3433 E	Do.	do.	do.	1 2 18	10
3433 B	Do.	Perattayan Kangani	—	2 1 0	10

Eight allotments in Wellawaya division of Badulla District.

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Upset Price	
				Extent. A. R. P.	per Acre. Rs.
2786	(This land is situated to south of Lunugala estate, which it adjoins)	Crown	Patana very suitable for tea	25 3 15	15

Lot.	Name of Land.	Name of Claimant.	Description.	Upset Price	
				Extent. A. R. P.	per Acre. Rs.
Preliminary plan 336.					
Village—Mideniya in Wellawaya korale.					
1068	Ankanuwakumbura	Crown	Chena	2 2 25	10
1069	Ilukkumbura	do.	do.	0 1 6	10
1071	Yakdehikumbura	do.	Patana	0 2 19	10
1072	Pidiwelikumbura	do.	Paddy	1 1 21	10
1073	Pallekumbura	do.	do.	1 0 34	10
1074	Pahalakumbura	do.	Chena	1 0 25	10
1076	Yodaya-arawa	do.	Patana	1 2 12	10

Two allotments in Udukinda division of Badulla District.

Preliminary plan 595.					
Village—Medawala and Paranagama.					
2443	Lamawalawaduwa	Crown	Patana	31 3 0	10
2444	Do.	Uma Ellegedara Kirihami	Chena	5 3 38	10

NOTE.—The lots on preliminary plan 887 are all claimed, and sale will be stayed if the survey fees of lots 3,433c, 3,433d, 3,433e, so that certificates of no Crown claim may be issued. The survey fees payable can be ascertained at the Kachcheri. As regards lot 3,433b, the claimant will be allowed to buy it at the rate of Rs. 10 per acre. In failure of payment the land will be sold.

Further information regarding these lands may be obtained from the Surveyor-General, and regarding conditions of sale from the Government Agent, Province of Uva.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 360, P. OF U.

වම් 1900 ක්වු පෙබරවාරි මස 6 වෙනි දින කොළඹ
මහසෙනුකාරිප්ලන්තාන්තේසේ කන්තෝරුවේදීය.

ඉහත දින වන ආණ්ඩුවේ ඒජන්තලාන්තාන්තේසේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වම් 1900 ක්වු මාර්තු මස 27 වෙනි දිනවු අගහරුවාද දවල් 1ට බදු එ කම් වේදී වෙන්වේදීසිකර විකුණනට යෙදෙනවා ඇත.

උඩ දිසාවේ බදු එ පලාතේ යටිකිඳු කොට්ඨාසයේ පිහිටා තිබෙන බිම්කැබෙලි 9ක්.

සිතියම 824. අයිතිකම් කියත්තා—ඒමුහැම් කුරේ.

නො.	ගම.	ඉඩමේ නම.	අන්දම.	අක්කර මහස. සක මිල. අ. රු. ප. රු.
W91	සස්සරකෝරපෙල් ලේලේගම මිල්ලබැද්ද	උඩපිටිය පහත	පහත	1 3 25 15
අයිතිකම් කියත්තා—ආණ්ඩුව.				
2874	සස්සරකෝරලේ පල්ලේගම මිල්ලබැද්ද	උඩබස	එම	0 2 17 20
2875	එම	එම	එම	0 2 21 20
2876	එම	එම	එම	0 2 35 20

සිතියම 289. ඉල්ලීමකාරයා—ඩබ්ලිව්. ස්ටුවර් මහත්මයා.

1500	යටිකිඳු බදු එපංගුවේ උරුම කොල්ල	උරුමකොල්ල පහත	පහත	6 3 23 10
------	-----------------------------------	---------------	-----	-----------

සිතියම 887. අයිතිකම් කියත්තා—පරන්තායන් කන්තානි.

3433 C	පිල්පොලකෝරලේ මැදගුනේ	කෝන්ගහලන්ද පහත	බලහත්කාරයෙන් අල්ලාගත් ආණ්ඩුවේ ඉඩම	1 1 7 10
අයිතිකම් කියත්තා—මුත්තුසාමි කන්තානි.				
3433 D	එම	එම	එම	1 1 5 10
3433 E	එම	එම	එම	1 2 18 10

අයිතිකම් කියත්තා—පරන්තායන් කන්තානි.

3433 B	එම	කෝන්ගහලන්ද පහත	එම	2 1 0 10
--------	----	----------------	----	----------

සිතියම 799. පිහිටීමට හෝ නිරවුල්කරගැනීමට.

2786	බදු එ පලාතේ මැල්ලවාය කොට්ඨාසයේ තිබෙන ඉඩම් කැබෙලි 8ක්. කන්දපල්ලකෝරලේ මල්වර්න් මේ ඉඩම පිහිටා තිබෙන්නේ වත්ත ලහ තිබෙන ගල්බොක්ක එකට යාවතිබෙන පුනුගල වත්තට දකුණෙන්	පහත හේ මැව් මට ඉසා සැසේ	25 3 15	15
------	--	----------------------------	---------	----

සිතියම 336.

1068	මැල්ලවායකෝරලේ තිබෙන මිදෙනිය	අංකපුවේ කුඹුර	සේන	2 2 25 10
1069	එම	ඉළක්කුඹුර	එම	0 1 6 10
1071	එම	යන්දෙහිකුඹුර	පහත	0 2 19 10
1072	එම	පිදිවිලිකුඹුර	කුඹුර	1 1 21 10
1073	එම	පල්ලේකුඹුර	එම	1 0 34 10
1074	එම	පහලකුඹුර	සේන	1 0 25 10
1067	එම	කෝදරුව	පහත	1 2 12 10

නො.	ගම.	ඉඩමේ නම.	අන්දම.	මහත. අ. රු. ප.	අක්කර යක මිල. රු.
2443	නොම්මර 595ෂේ සිතියමේ සඳහන් බදුළු පලාතේ උඩුකිඳු කොට්ඨාසයේ බිම්කව්ව 2ක්. මැදවල සහ පරතගම	ලමවෙලවල්ලුව	පහත	31 3 0	10
2444	එම	අයිතිකම කියන්නා—උගුමාඇලගෙදර කිරිගාම. ලමවෙලවල්ලුව	හේන	5 3 38	10

සිතියමක්.—නොම්මර 887 සිතියමේ සඳහන්වී තිබෙන බිම්කව්ව සියල්ලවම අයිති කියා සිටී. ආණ්ඩුවට අයිතිවන කියා දෙන සහතිකපත්‍ර දෙන පිහිස 3433C, 3433D, 3433E ඉඩම්කව්වල මැනුම් ගාස්තුව ගෙවීමෙන් විකිණීම නවත්වනවා ඇත. මිනිස්ඥයා ගාස්තුව කොපමණද කියා කම්බේරියේ දැනගත්ව පුළුවන. 3433E ඉඩම් කව්වය අක්කරයක් රු. 10 ගනනව අයිතිකාරයාට ගත්ව පුළුවන.

මෙම ඉඩම් විකුණුම ගැන වැඩිදුර කාරණා බඳුල්ලේ ආණ්ඩුවේ ඒජන්තලන්කාන්සේගෙන්ද, ඉඩම් ගැණ කොරතුරු සර්වේයර්ජනරුල්ලානගෙන්ද දැනගත යුතුය.

ගරුකර ආණ්ඩුකාර උතුමානන්වගන්සේගේ ආඥාවලය,
ජ. නොඑල් වාකර්,
මහසෙක්‍රතාරිස් වමිහ.

LAND SALES IN THE PROVINCE OF SABARAGAMUWA.

No. 322, P. OF S.

Colonial Secretary's Office,
Colombo, February 1, 1900.

ON Tuesday, March 20, 1900, at 1 o'clock P.M., the Government Agent for the Province of Sabaragamuwa will put up to auction, at his office in Ratnapura, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 500.—For general sale.
At Diyawinna Helauda palata, of Meda korale.

Lot.	Village.	Name of Land.	Description.	Extent.		Upset Price
				A.	R. P.	per Acre.
1280	Diyawinna	Punchiappulagewatta	Garden	0	3 9	25
1281	Do.	Punchiappulagearawa	Field	1	2 35	20

Further information respecting these lands may be obtained from the Surveyor-General, and respecting the conditions of sale from the Government Agent, Province of Sabaragamuwa.

By His Excellency the Governor's command,
E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 322, P. OF S.

වමි 1900 ක්වූ පෙබ්‍රවාරි මස 1 වෙනි දින කොළඹ
මහසෙක්‍රතාරිස්ලන්කාන්සේගේ කන්තෝරුවේදී.

බරගමු දිසාවේ ඒජන්ත ලන්කාන්සේ විසින් මෙහි පහත සඳහන්වෙන ආණ්ඩුව සන්තක ඉඩම් ආණ්ඩුවේ නියෝගවල ප්‍රකාරයට වමි 1900 ක්වූ මාර්තු මස 20 වෙනි දිනවූ අගහරුවාද 1ව රත්නපුරේ කම්බේරියේදී වෙන්දේසිකර විකුණන්නට ගෙදෙනවා ඇත.

මැදකෝරලේ හෙලලට පලාතේ දිගවින්නේ පිහිටා තිබෙන ඉඩම් 2ක්.

සිතියම 500. විකිණීමට.

නො.	ඉඩමේ නම.	අන්දම.	මහත. අ. රු. ප.	අක්කර යක මිල. රු.
1280	පුත්ඵඤ්ජලාගේ වන්න	වන්න	0 3 9	25
1281	පුත්ඵඤ්ජලාගේ අරුව	කුඹුර	1 2 35	20

මෙම ඉඩම් ගැණ වැඩිදුර කාරණා සර්වේයර්ජනරුල්ලන්කාන්සේගෙන්ද, විකිණීමේ කොන්දේසි ගැණ කාරණා සබරගමු දිසාවේ ආණ්ඩුවේ ඒජන්තලන්කාන්සේගෙන්ද දැනගත්ව පුළුවන.

ගරුකර ආණ්ඩුකාර උතුමානන්වගන්සේගේ ආඥාවලය,
ජ. නොඑල් වාකර්,
මහසෙක්‍රතාරිස් වමිහ.

LAND SALES IN THE EASTERN PROVINCE.

No. 778, E. P.

Colonial Secretary's Office,
Colombo, February 1, 1900.

ON Thursday, March 22, 1900, and the following days, at noon, the Government Agent for the Eastern Province will put up to auction, at his office in Batticaloa, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Lot.	Village.	Name of Applicant.	Description.	Extent.		Upset Price per Acre.	
				A.	R. P.	Rs.	c.
Preliminary plan 2,568.—Akkarai pattu.							
76950	Panankadu	L. Utumalevvai	Fit for paddy	21	0 12	12	50
Cadastral Preliminary plan 1.							
2	Tirukkovil	Mr. G. L. Alison	Fit for cocoanut plantation	205	3 0	12	50
6	Do.	General sale	do.	249	2 0	12	50
14	Komari in Panama	do.	do.	294	0 0	12	50
Preliminary plan 1,231.—Panama.							
2731	Pottuvil	M. J. Browne	Fit for paddy	29	3 36	10	0
2733	Do.	do.	do.	22	0 31	10	0
2734	Do.	do.	do.	47	1 16	10	0
Preliminary plan 2,537.							
76840	Pottuvil	Mr. J. E. Carey	Palaiyadimadukkadu	25	2 25	10	0
Preliminary plan 234.—Karaivaku.							
1371½	Kalmunai	General sale	Encroachment	0	0 10·87	15	0
Preliminary plan 2,652/23.							
77274	Periyakallaru	P. H. Chinnattampi	Scrub jungle	1	3 18	10	0
77275	Do.	P. H. Chinnattampi and S. Vairamuttu	do.	9	3 21	10	0
77276	Do.	Owner of title plans 103,788 and 172,476	Encroachment	0	0 19	10	0
77277	Do.	P. H. Chinnattampi	Scrub jungle	8	1 20	10	0
77278	Do.	S. Vairamuttu	Cocoanut garden	0	1 23	15	0
77279	Do.	M. Chinnattampi	do.	0	1 31	15	0
Preliminary plan 2,659.—Manmunai.							
77290	Veppantidal	I. Mukammatakasim	Kairiyadimaduppumi	9	3 1	10	0
Preliminary plan 2,651/20.							
77273	Aratpattai	S. Chetukavalar	An enclosure	0	0 5	20	0
Preliminary plan 2,655.—Koralai.							
77283	Murakkaddanchenai	N. Alvappillai	Partly planted	2	1 33	10	0
77284	Do.	M. Nanappirakasakurukkal	Fit for cocoanuts	3	2 4	15	0
Preliminary plan 2,653.							
77280	Chantiveli	D. W. Nakappiar	Fit for cocoanuts	5	2 30	20	0
Preliminary plan 483.—Porativu.							
4607	Palukamam	Mr. J. J. O'Dowd	Fit for paddy	4	3 30	10	0
4608	Do.	do.	do.	1	3 16	10	0
Preliminary plan 2,354.—Koralai.							
76055	Murakkoddanchenai	M. Sivananakkurukkal	Fit for cocoanuts	0	1 35	10	0

Further information regarding these lands and conditions of sale may be obtained from the Government Agent, Eastern Province, Batticaloa.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 778, E. P.

கொலோனியல் சர்க்கரித்தார் ஆட்சி,
கொழும்பு, 1900 ம் வருஷ மார்ச்சு 1 ந் உ.

1900 ம் ஆண்டு பங்குனிமாதம் 22 ந் திகதியாகிய வியாழக்கிழமையிலு மதனையடுத்த நாட்களிலும் கிழக்கு மாகாணத்த கவந்ணமேந்த ஏசன்றவர்கள் தனது ஆட்சில இதனையிற் செல்லப்பட்டிருக்கிற முடிக்குரிய காணித்துண்டுகளை, அரசாட்சியாரால் உத்தரவுபண்ணப்பட்டிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏலத்திற்குறி விற்பார்

படம் 2,568.—அக்கரைப்பற்று.

தரிப்புவிடை ஏக்க

இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	விவரம்	விசாலம்.	ரொன்றுக்கு
76950	பனங்காடு	லெ. உதுமாலெவ்வை	வேளாண்மைக்கேற் ற பூமி	அ. டு. ப. ரு. ச.	21 0 12 12 50

C 4*

இல.	குறிச்சி.	கேள்விக்காரனின் பெயர்.	விலரம்.	தரிப்புவிடை ஏக்க விசாலம். ரொன்றுக்கு		
				அ. ரூ. ப.	ரூ.	ச.
2	திருக்கோவில்	படம் 1. மெஸ்தர் எலிசன்	தென்னம்பிள்ளைக் கேற்ற பூமி	205	3 0	12 50
6	ஹே	பொதுவிற்பனவு	ஹே	249	2 0	12 50
14	கோமாரி பாணகைப் பற்று	ஹே	ஹே	294	0 0	12 50
2731	பொத்துவில்	படம் 1,231—பாணகைப்பற்று. மெஸ்தர் ஜே. விறவுண்	வேளாண்மைக்கேற்றது	29	3 36	10 0
2733	ஹே	ஹே	ஹே	22	0 31	10 0
2734	ஹே	ஹே	ஹே	47	1 16	10 0
76840	பொத்துவில்	படம் 2,537. மெஸ்தர் ஜே. ஈ. சேரி	பாலையடிமடுக்காடு	25	2 25	10 0
1371½	கல்முனை	படம் 234—கரைவாகுப்பற்று. பொதுவிற்பனவு	கூட்டிப்பிடித்தபூமி	0	0 10.87	15 0
77274	பெரியகல்லாறு	படம் 2,652/23. பொ. த. சின்னத்தம்பி	பறடைக்காடு	1	3 18	10 0
77275	ஹே	பொ. த. சின்னத்தம்பி யும் ச. வைரமுத்தம்	ஹே	9	3 21	10 0
77276	ஹே	103,788 ம் 172,476 ம் இல. படத்தினுரித் தாளர்	கூட்டிப்பிடித்தபூமி	0	0 19	10 0
77277	ஹே	பொ. த. சின்னத்தம்பி	பட்டைக்காடு	8	1 20	10 0
77278	ஹே	ச. வைரமுத்து	தென்னமரவளவு	0	1 23	15 0
77279	ஹே	ம. சின்னத்தம்பி	ஹே	0	1 31	15 0
77290	வேப்பந்திடல்	படம் 2,659—மண்முனைப்பற்று. இ. முகம்மதுக்காசிம்	கைரியடி மடுப்பூமி	9	3 1	10 0
77273	ஆரைப்பத்தை	படம் 2,651/20. சே. சேதுகாவலர்	அடைப்பு	0	0 5	20 0
77283	முறக்கொட்டான்சேனை	படம் 2,655—கோறனைப்பற்று. நா. ஆள்வாப்போடி	ஓர் பருதி தென்னை நாட்டியது	2	1 33	10 0
77284	ஹே	மு. ஞானப்பிரகாசக் குருக்கள்.	தென்னம்பிள்ளைக்கேற்றபூமி	3	2 4	15 0
77280	சந்திவேளி	படம் 2,653. டி. வி. நாகப்பர்	ஹே	5	2 30	20 0
4607	பனுகாமம்	படம் 483—போரதிவுப்பற்று. மெஸ்தர் ஜே. ஜே. ஓடா	வேளாண்மைக்கேற்ற பூமி	4	3 30	10 0
4608	ஹே	ஹே	ஹே	1	3 16	10 0
76055	முளக்கொட்டான்சேனை	படம் 2,354—கோறனைப்பற்று. சிவஞானக்குருக்கள்	தென்னம்பிள்ளைக்கேற்றது	0	1 35	10 0

இக்காணிகளைப்பற்றிய மேலதனமான விளம்பரங்களையும் விற்பனவின் கொந்திசுகளைப்பற்றியும் மட்டக் களப்பு அரசாட்சி ஏசன்றுத்துரையவர்களிடம் வினாவி அறிந்துகொள்ளலாம்.

தேசாதிபதி மகோத்தமர் அவர்களினது கட்டளையின்படி,

ஈ. நொவல் உவாக்கர்,

இராசாங்க லிசிடர்.

No. 779, E. P.

Colonial Secretary's Office,
Colombo, February 10, 1900.

ON Wednesday, March 28, 1900, and the following days, the Government Agent for the Eastern Province will put up for settlement, at his office in Karunkodittivu Resthouse, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 678.—Akkarai pattu.
Village—Oluvil.

Lot.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.
B 238	Alli Utumanpillai Mymunachchi	Cocoonut garden	0 1 7 ⁰
C 238	Ibrahimpillai Ismaillevvai	do.	0 0 26 ⁰
D 238	Akamatupillai Yakkolevvai	do.	0 0 22 ⁰

* Certificate of quiet possession.

Lot.	Name of Claimant.	Description.	Extent.		
			A.	R.	P.
E 238	Eramatunachchi, wife of Kalentar	Cocoanut garden	0	1	6*
F 238	Pakirpillai Meyadinvaivevaippodi	do.	0	0	26*
G 238	Utumalevvai Miralevvaippodi	do.	0	0	23*
H 238	Pakirpillai Meyadinvaivevaippodi and Eramuttunachchi, wife of Kalentar, and others	do.	0	0	26*
I 238	Ibrahimpillai Ismaillevvai	do.	0	0	27*
J 238	Ismailpillai Pattumma	do.	0	1	29*
K 238	Akamatulevvai Assamma and her sister Alimanachchi	do.	0	1	6*
L 238	Kalentar Saraumma and her sister Avvaumma	do.	0	1	17*
M 238	Atampillai Utumanachchi	do.	0	1	7*
N 238	Avakkerlevvai Umarmattappodi	do.	0	1	19*
O 238	Neyintakandu Mirasaivu and Makamatu Alivappillai Ismail Vadikkaren	do.	0	0	38*
P 238	Isalevvai Mammattutampi	do.	0	1	0*
Q 238	Poker Kalentar and wife Alimanachchi and Ismail Salakkutti and his wife Pattumma	do.	0	1	1*
R 238	Aliyarpōdiyār Ismaillevvai Marakaiyar and his sisters Pattumma and Miraumma	do.	0	1	10*
S 238	Akamattupillai Umarmattappodi, Mirappillai Avakkar, and his wife Avvaumma	do.	0	3	28*
T 238	Eramuttunachchi, wife of Kalentar	do.	0	1	12*
U 238	Akamattupillai Umarmattappodi and Utumanpillai Alimanachchi	do.	0	1	0*
V 238	Akamatulevvai Assamma	do.	0	0	23*
W 238	Pakirlevvai Pattumma	do.	0	1	0*
X 238	Ismail Munillai Atamvavalevvaippodi and wife Pattumma	do.	0	0	36*
Y 238	Saivu Miralevvai	do.	0	0	15*
A 239	Atampillai Usuppulevvai, Atampodi Akamatulevvai, and Ibraimpillai Mothin Akamatulevvai	do.	0	0	20*
B 239	Akamatulevvai Umarmattappodi and Matalivappillai Mariankandu	do.	0	1	3*
D 239	Assiatumma, wife of Ismail Vedikkaran	do.	0	1	19*
E 239	Ibraimlevvai Mothin Katisaumma	do.	0	0	32*
F 239	Ibraimlevvai Mothin Avvaumma	do.	0	0	36*
G 239	Akamattupillai Umarmattappodi	do.	0	0	37*
H 239	Umaruppillai Katisaumma	do.	0	0	16*
I 239	Avvaumma, widow of Pakkirkpillai	do.	0	0	11*
J 239	Akamattupillai Umarmattappodi	do.	0	0	15*
K 239	Akamattupillai Yacolevvai	do.	0	0	18*
L 239	P. H. U. Meyatinvava	do.	0	1	2
M 239	Ibraimlevvai Mothin Akamatulevvai	do.	0	1	18*
O 239	Kalentarlevvai Akamatulevvai and his wife Saraumma	do.	0	0	34*
P 239	Assiatumma, wife of Ismail Vedikkaran	do.	0	0	18*
Q 239	Ibraimpillai Avvaumma	do.	0	0	18*
R 239	Ismaillevvai Mothin Alimanachchi	do.	0	0	24*
S 239	Ummanachchi, wife of Avakkar, Pakkirkpillai Katisaumma, and Akamatulevvai Pattumma	do.	0	1	2*
T 239	P. H. Miralevvaippodi and Akamatulevvai Ibraimlevvai and others	do.	0	1	3*
U 239	P. H. Miralevvaippodi and others	do.	0	0	21*
V 239	Assenarmarakar Ismaillevvaippodi and wife Alimanachchi	do.	0	0	23*
W 239	Atasiar Noorodheen	do.	0	1	1*
X 239	Atampodi Avvakkarlevvai and his brother Kalentarlevvai	do.	0	1	16*
Z 239	Ismaillevvai Atamkandu Munillai	do.	0	0	24*
B 240	Akamatulevvaippodi Alimanachchi and Avvaumma, wife of Atamlevvai	do.	0	0	35*
C 240	Utumanpillai Avvaumma	do.	0	0	25*
D 240	Akamatumunillai Ibraimkandu Mothin	do.	0	0	32*
F 240	V. V. Ismaillevvaippodi and wife Assiatumma	do.	0	0	34*
G 240	Atampillai Katiraumma	do.	0	0	33*
H 240	Akamattupillai Assamma, Atampodi Saraumma, and Ismailpodi Sulaikaumma	do.	0	1	12*
I 240	Katisaumma, widow of Sleiman Atikari	do.	0	1	0*
J 240	Akamattulevvaippodi Mariankandu and her sister Pattumma	do.	0	0	25*
K 240	P. H. Miralevvaippodi, P. H. Ibraimlevvaippodi, Danitulevvaippodi, and Akamatu Munillai Assakkudi	do.	0	0	26*
L 240	Mirakkandu Munillai Atamkandu Marakaiyer and wife, Samalatumma, Avakkar Pakkirtampi Munillai, and Iramatunachchi	do.	0	1	9*
Q 240	Neinta Udaiyar Utumankandu Muhantiram	do.	0	0	26*
R 240	Mirakkandumunillai Ismailpodi and his wife Katisaumma	do.	0	0	29*
S 240	V. V. Ismaillevvaippodi	do.	0	0	26*
T 240	Avvakkar Umarmattappodi and his wife Alimanachchi	do.	0	0	12*
U 240	Akamattulevvai Avvaumma and Ismailpillai Ibraimkanduppodi and others	do.	0	1	36*
V 240	Akamattulevvai Avvaumma	do.	0	0	36*
W 240	Avvakkar Aliyar and others	do.	0	0	28*
B 241	Avvaumma, wife of Atamlevvai	do.	0	0	34*

* Certificate of quiet possession.

Lot.	Name of Claimant.	Description.	Extent.		
			A.	R.	P.
C 241	Utuman Ismail	Cocoonut garden	0	0	16*
E 241	Kannaintappillai Atamkandu	do.	0	1	1*
L 241	Saibu Aliyarsaibu	do.	0	1	30†
O 241	Paikiri Dawater Paikiri Saibu	do.	0	1	21†
U 241	Utumanpillai Umerkatta	do.	0	1	19†
W 241	Atampillai Pattumma Avvaumma and Kotiaratar Pichchaumma	do.	0	0	34*
X 241	Avvakkarporodi Akamatupporodi and Mataliapillai Mariankandu	do.	0	0	30*
Y 241	Mirappillai Avvaumma and Ibraimpodi Kasinvava	do.	0	0	35*
Z 241	Kannaitappillai Atamkandu and Puvakker	do.	0	0	35*
A 242	Katiramma, widow of Sleiman Atikari	do.	0	1	5*
B 242	Ibraimpillai Utumankandu and Peerpillai Kalentar	do.	0	0	35*
C 242	Ismailpillai Assaumma	do.	0	0	30*
D 242	Ismaillevvai Habudeenlevvai and Mukaminadu Kasimlevvai	do.	0	0	33*
E 242	Paikir Muhantiram Meiyadinavapodi	do.	0	1	11*
F 242	Avvaumma, widow of Mirappillai	do.	0	1	4*
I 242	Atampodi Paikirlevvai and wife Assiatumma and Neintai Udaiyar Atampodi	do.	0	0	32*
M 242	Kannaitappillai Atamkandu and his brother Puwakker	do.	0	0	32*
N 242	Ibraimpillai V. V. Utumankandupporodi and Pattumma, wife of Umerkattappodi	do.	0	0	31*
O 242	Akamatumeyna Atamlevvaipporodi	do.	0	1	20*
P 242	Atampillai Mariankandu and her sister Alimanachchi	do.	0	0	26*
Q 242	Ibraimpillai Saraumma	do.	0	0	23*
R 242	Utumankandupporodikalentarpodi and wife Saraumma	do.	0	2	5*
S 242	Pakirpillai Yoospulevvai and wife Avvaumma	do.	0	0	25*
T 242	Ismailpillai Akamatupporodi	do.	0	0	17*
U 242	Akamattupporodi Mirakkandu Muhandiram and brother Paikirlevvai	do.	0	1	4*
V 242	Pakir Muhandiram Meiyadinava and Ibraimpullai Miramma	do.	0	0	15*
W 242	Neyinda Udaiyar Atampodi and wife Katiramma	do.	0	0	29*
X 242	Atampillai Slaivaumma	do.	0	0	8*
Y 242	Mariankandu, wife of Nainakuddi	do.	0	0	24*
Z 242	Assenar Marakaiyar Ismaillevvaipodi and wife Alimanachchi	do.	0	1	0*
A 243	Ismaillevvai Habudeen	do.	0	1	26*
B 243	Assanar Marakaiyar Ismaillevvai	do.	0	0	36*
C 243	Ismail Munnillai Atamvavalevvaipodi and Utumankandu Akamatulevvai	do.	0	0	21*
D 243	Utumanpillai Manankandu	do.	0	1	26*
E 243	Abbasar Nurdeen and others	do.	0	2	2*
F 243	Mariankandu, widow of Pakkirmullai	do.	0	2	33*
I 243	Ismailparikari Pattumma	do.	0	1	21*
M 243	Ibraimpillai Ismailkuddi and others	do.	0	1	15*
N 243	V. V. Umerlevvaipporodi Aliyar and others	do.	0	0	33*
O 243	Assenar Marakkaiyar Mirasivulevvaipporodi and others	do.	0	0	28*
P 243	Alimanachchi, widow of Akamatulevvaipporodi	do.	0	0	34*
Q 243	Avakkarlevvai Umerkattappodi	do.	0	0	29*
R 243	Ibraimpillai Avvaumma	do.	0	0	10*
S 243	Ibraimpillai Ismailkuddi	do.	0	0	26*
T 243	Assaumma, widow of Avvakkar	do.	0	0	31*
U 243	Ibraimpillai Akamatukkuddi and others	do.	0	0	35*
V 243	Katisaumma, widow of Ibraimpillai	do.	0	1	0*
W 243	Assenarpillai Akamatunillai	do.	0	1	15*
X 243	Mirakkandumunillai Atamkandu Marakaiyar and his wife Samalattumma and Avakkar Pakkirtampi and wife Raimakuddi	do.	0	1	0*
Y 243	Atampillai Katisaumma	do.	0	0	29*
A 244	Kalentarlevvai Akamatulevvai	do.	0	0	38*
B 244	Ibraimpillai Ismailkuddi	do.	0	1	10*
C 244	Utumankandupporodi Kalentarpodi	do.	0	0	27*
D 244	Atampodi Pakkirvava	do.	0	0	28*
E 244	Ismail Akamatu	do.	0	0	18*
F 244	Akamatullevvaipporodi P. H. Miralevvaipporodi	do.	0	1	20*
G 244	Assanamarakkaiyar Pakkirlevvaipporodi	do.	0	1	11*
H 244	Pattumma, wife of Avakkarlevvaipporodi	do.	0	1	7*
I 244	Pattumma, wife of Pakkirpodi	do.	0	0	38*
R 244	Miralevvai Parikari Assiatumma and Aliyarpodi Ismail Marakkaiyar	do.	0	1	28*
I 245	Assanamarakkaiyar Mirasivulevvai	do.	0	1	0*
Q 245	Mirappillai Akamatupporodi	do.	0	1	38*
R 245	Ismail Mirasivulevvai	do.	0	2	5*
E 246	Atampillai Esuppulevvaipporodi	do.	1	1	35
K 246	Ismailpillai Pakkirtampi and his brother Atamkandu	do.	0	0	17*
8130	General sale	Fit for cocoonut	0	1	39
8131	Atampillai Esuppupporodi	do.	0	3	5
8132	General sale	do.	0	3	15

* Certificate of quiet possession.

† Half-improved value.

Lot.	Name of Claimant.	Description.	Extent.	
			A. R. P.	
8142	Atampillai Chinnaver	Fit for cocoanut	0	1 0
8143	General sale	do.	0	3 30
M 246	Pakkirtampi Pattumma	Cocoanut garden	0	0 6 ^c

* Half-improved value.

Upset price,—Lots L 239, E 246, 8,130, 8,131, 8,132, 8,142, and 8,143 Rs. 10 per acre.

Further information regarding these lands and conditions of sale may be obtained from the Government Agent, Eastern Province, Batticaloa.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 779, E. P.

கொலோனியல் சர்க்கார்தார் ஆபீசில்,
கொழும்பு, 1900 ம் ஆடி மாதம் 10 ந் உ.

1900 ம் ஆண்டு பங்குனிமாதம் 28 ந் திகதியாகிய புதன்கிழமையிலு மதனையடுத்த நாட்களிலும் கிழக்கு மாகாணத்து கவுற்றன்மேந்து ஏசுநற்வர்கள் கருங்கொட்டமத்திய வரடியில் இதனடியிற் சொல்லப்படடிருக்கிற முடிக்குரிய காணித்துண்டுகளின் உரிததை தீர்ப்பதற்காய் அரசாட்சியாரால் உத்தரவுபண்ணப்படடிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏலத்திற்குறி விற்பார்.

படம் 678, அக்கரைப்பற்று.

குறிச்சி—ஒலுவில். விவரம்—தென்னமரவளவு.

இல.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். அ. ரு. ப.	தரிப்புவினை ஏக் கரொன்றுக்கு.
B 238	அலிஉதுமான்பிள்ளை மைமுராச்சி	0 1 17	ஆட்சி உரித்த
C 238	இவுருகிம்பிள்ளை இஸ்மாயில்லெவ்வை	0 0 26	செடி
D 238	அகமதுப்பிள்ளை யக்கோலெவ்வை	0 0 22	செடி
E 238	கலந்தர் பெண் இராமதுராச்சி	0 1 6	செடி
F 238	பைக்கீர்பிள்ளை மெய்யதீன் வாவாலெவ்வைப்போடி	0 0 26	செடி
G 238	உதுமாலெவ்வை மீராலெவ்வைப்போடி	0 0 23	செடி
H 238	பைக்கீர்பிள்ளை மையதீன்வாவா லெவ்வைப்போடியும் கலந்தர்பெண் இராமுத்து நாச்சியும் மறுபேரும்	0 0 26	செடி
I 238	இவுருகிம்பிள்ளை இஸ்மாயில் லெவ்வை	0 0 27	செடி
J 238	இஸ்மாயில்பிள்ளை பாத்தம்மா	0 1 29	செடி
K 238	அகமதுலெவ்வை ஆசாஉம்மாவும் சகோதரி அலிமாநாச்சியும்	0 1 6	செடி
L 238	கலந்தர் சாருஉம்மாவும் சகோதரி அவ்வா உம்மாவும்	0 1 17	செடி
M 238	ஆதம்பிள்ளை உதுமாநாச்சி	0 1 7	செடி
N 238	அவக்கர்லெவ்வை உமறுகத்தாபோடி	0 1 19	செடி
O 238	நெயிந்தைக்கண்டு மீராசாய்வும் மகமது அல்வாப்பிள்ளை இஸ்மாயில் வெடக்காரன்	0 0 38	செடி
P 238	ஈசாலெவ்வை மம்மதுத்தம்பி	0 1 0	செடி
Q 238	போக்கர் கலந்தரும் பெண் அலிமாநாச்சியும், இஸ்மாயில் சாலக்குட்டியும் பெண் பாத்தம்மாவும்	0 1 1	செடி
R 238	அலியார்போடியார் இஸ்மாயில்லெவ்வை மரக்காயரும் சகோதரி பாத்தம்மாவும் மீராஉம்மாவும்	0 1 10	செடி
S 238	அகமதுப்பிள்ளை உமர்கத்தாபோடியும், மீராப்பிள்ளை அவக்கரும் பெண் அவ்வாஉம்மாவும்	0 3 28	செடி
T 238	கலந்தர் பெண் இராமுத்துநாச்சி	0 1 12	செடி
U 238	அகமதுப்பிள்ளை உமர்கத்தாபோடியும், உதுமான்பிள்ளை அலிமாநாச்சி	0 1 0	செடி
V 238	அகமதுலெவ்வை ஆசாஉம்மா	0 0 23	செடி
W 238	பைக்கீர்லெவ்வை பாத்தம்மா	0 1 0	செடி
X 238	இஸ்மாயில்முன்னிலை ஆதம்வாவாலெவ்வைப்போடியும் பெண் பாத்தம்மாவும்	0 0 36	செடி
Y 238	சாய்வு மீராலெவ்வை	0 0 15	செடி
A 239	ஆதம்பிள்ளை பூசுபுலெவ்வையும், ஆதம்போடி அகமதுலெவ்வையும், இவுருகிம்பிள்ளை மோதீன் அகமதுலெவ்வையும்	0 0 20	செடி
B 239	அகமதுலெவ்வை உமர்கத்தாபோடியும் மாதலிவாப்பிள்ளை மீராகண்டு	0 1 3	செடி
D 239	இஸ்மாயில் பெண் ஆசியத்தம்மா	0 1 19	செடி
E 239	இவுருயிம் லெவ்வை மோதீன் கதிசா உம்மா	0 0 32	செடி
F 239	இவுருயிம்லெவ்வை மோதீன் அவ்வாஉம்மா	0 0 36	செடி
G 239	அகமதுப்பிள்ளை உமறுகத்தாப்போடி	0 0 37	செடி
H 239	உமறுப்பிள்ளை கதிசா உம்மா	0 0 16	செடி
I 239	பைக்கீர்பிள்ளை கைமை அவ்வாஉம்மா	0 0 11	செடி
J 239	அகமதுப்பிள்ளை உமறுகத்தாப்போடி	0 0 15	செடி
K 239	அகமதுப்பிள்ளை யக்கோலெவ்வை	0 0 18	செடி
L 239	பொ. த. உ. மெய்தீன்வாவா	0 1 2	சூ. 10 0

இல.	குறிச்சி—ஒலுவில். விவரம்—தென்னமரவளவு. உரித்தாளியின் பெயர்.	விசாலம். அ. தூ. ப.	தரிப்புவிடை ஏக் கரொன்றுக்கு.
M 239	இவுரூயில்லெவ்வைமோதீன் அகமதுலெவ்வை	0 1 18	ஆட்சி உரித்த
O 239	கலந்தர்லெவ்வை அகமதுலெவ்வையும் பெண்சாருஉம்மாவும்	0 0 34	றெ
P 239	இஸ்மாயில் வெடிக்காரன் பெண் ஆசியத்தம்மா	0 0 18	றெ
Q 239	இவுரூயில்லெவ்வை அல்வா உமமா	0 0 18	றெ
R 239	இஸ்மாயில்லெவ்வை மோதீன் அலிமாநாச்சி	0 0 24	றெ
S 239	அவக்கர் பெண் உமமாநாச்சியும், பைக்கீர்பிள்ளை கதிராஉமமாவும், அகமதுலெவ்வை பாத்தம்மாவும்	0 1 2	றெ
T 239	பொ. த. மீராலெவ்வைப்போடியும், அகமதுலெவ்வை இவுரூயில் லெவ்வையும் மறுபேரும்	0 1 3	றெ
U 239	பொ. த. மீராலெவ்வைப்போடியும் மறுபேரும்	0 0 21	றெ
V 239	அசனாமரைக்காயர் இஸ்மாயில்லெவ்வைப்போடியும் பெண் அலிமா நாச்சியும்	0 0 23	றெ
W 239	அத்தாசியார் நூத்தீன்	0 1 1	றெ
X 239	ஆதம்போடி அவக்கர்லெவ்வையும் சகோதரன் கலந்தர்லெவ்வையும்	0 1 16	றெ
Y 239	பொதுவிற்பனவு	0 0 27	—
Z 239	இஸ்மாயில்லெவ்வை ஆதங்கண்டு முன்னிலை	0 0 24	ஆட்சி உரித்த
B 240	அகமதுலெவ்வைப்போடி அலிமாநாச்சியும், ஆதமலெவ்வை பெண் அல்வா உமமாவும்	0 0 35	றெ
C 240	உதுமான்பிள்ளை அல்வாஉமமா	0 0 25	றெ
D 240	அகமதுமுன்னிலை இவுரூயின் கண்டுமோதீன்	0 0 32	றெ
F 240	வ. வி. இஸ்மாயில்லெவ்வைப்போடியும் பெண் ஆசியத்தம்மாவும்	0 0 34	றெ
G 240	ஆதம்பிள்ளை கதிராஉமமா	0 0 33	றெ
H 240	அகமதுபிள்ளை ஆசாஉமமாவும், ஆதம்போடி சாளு உமமாவும், இஸ்மாயில்போடி சுலைகாஉமமாவும்	0 1 12	றெ
I 240	சிலைமான திகாரி கைமைகதிராஉமமா	0 1 0	றெ
J 240	அகமதுலெவ்வைப்போடி மரியன்கண்டு, சகோதரி பாத்தம்மாவும்	0 0 25	றெ
K 240	பொ. த. மீராலெவ்வைப்போடியும், பொ. த. இவுரூயில்லெவ்வைப் போடிதாவீது லெவ்வைப்போடியும், அகமது முன்னிலை ஆசாக் குட்டியும்	0 0 26	றெ
L 240	மீராக்கண்டு முன்னிலை ஆதங்கண்டு மரைக்காயரும் பெண் சமலத் தம்மாவும், அவக்கர் பைக்கீர்தம்பி முன்னிலையும், இறமுது நாச்சி யும்	0 1 9	றெ
Q 240	நெய்நதை உடையார் உதுமான்கண்டு முகாந்திரம்	0 0 26	றெ
R 240	மீராக்கண்டு முன்னிலை இஸ்மாயில்போடியும் பெண் கதிராஉமமாவும்	0 0 29	றெ
S 240	வ. வி. இஸ்மாயில் லெவ்வைப்போடி	0 0 26	றெ
T 240	அவக்கர் உமதுகத்தாப்போடியும் பெண் அலிமாநாச்சியும்	0 0 12	றெ
U 240	அகமதுலெவ்வை அல்வா உமமாவும், இஸ்மாயில் பிள்ளை இவுரூயின் கண்டுமோடியும் மறுபேரும்	0 1 36	றெ
V 240	அகமதுலெவ்வை அல்வாஉமமா	0 0 36	றெ
W 240	அவக்கர் அலியாரும் மறுபேரும்	0 0 28	றெ
B 241	ஆதமலெவ்வைபெண் அல்வாஉமமா	0 0 34	றெ
C 241	உதுமான் இஸ்மாயில்	0 0 16	றெ
E 241	கண்டெய்நதைப்பிள்ளை ஆதங்கண்டு	0 1 1	றெ
L 241	சாய்வு அலியார் சாய்வு	0 1 30	அரைச்சிலைமதிப்பு
O 241	பைக்கீர் தாவதர் பைக்கீர் சாய்வு	0 1 21	றெ
U 241	உதுமான்பிள்ளை உமற்கத்தா	0 1 19	றெ
W 241	ஆதம்பிள்ளை பாத்தம்மா அல்வாஉமமாவும் கொட்டியாரத்தார் பி ச்சையும்மாவும்	0 0 34	ஆட்சி உரித்த
X 241	அவக்கர்போடி அகமதுப்போடியும் மாதலியாப்பிள்ளை மரியன் கண்டும	0 0 30	றெ
Y 241	மீராப்பிள்ளை அல்வாஉமமாவும் இவுரூயின் போடி காசின்வாவாவும்	0 0 35	றெ
Z 241	காண்டெய்நதைப்பிள்ளை ஆதங்கண்டும பூவக்கரும்	0 0 35	றெ
A 242	சிலைமான திகாரி கைமை கதிராஉமமா	0 1 5	றெ
B 242	இவுரூயின்பிள்ளை உதுமான்கண்டும பீர்பிள்ளை கலந்தரும்	0 0 35	றெ
C 242	இஸ்மாயில்பிள்ளை ஆசாஉமமா	0 0 30	றெ
D 242	இஸ்மாயில்லெவ்வை கபுடன்லெவ்வையும் முகமதுக்காசின் லெவ் வையும்	0 0 33	றெ
E 242	பைக்கீர் முகாந்திரம் மெய்தீன்வாவாப்போடி	0 1 11	றெ
F 242	மீராப்பிள்ளை கைமை அல்வாஉமமா	0 1 4	றெ
I 242	ஆதம்போடி பைக்கீர்லெவ்வையும் பெண் ஆசியத்தம்மாவும் நெய்ந தைஉடையார் ஆதம்போடியும்	0 0 32	றெ
M 242	காண்டெய்நதைப்பிள்ளை ஆதங்கண்டும சகோதரன் பூவக்கரும்	0 0 32	றெ
N 242	இவுரூயின்பிள்ளை வ. வி. உதுமான்கண்டுப்போடியும் உமதுகத்தாப் போடி பெண் பாத்தம்மாவும்	0 0 31	றெ
O 242	அகமதுநெய்நதை ஆதமலெவ்வைப்போடி	0 1 20	றெ

இல.	குறிச்சி—ஒலுவில். விவரம்—தென்னமரவளவு. உரித்தாளியின் பெயர்.	விசாலம் அ. அ. ப.	தரிப்புவிடை எக் கரொன்றுக்கு.
P 242	ஆதம்பிள்ளை மரியன்கண்டும சகோதரி அலிமாநாச்சியும்	0 0 26	ஆட்சி உரித்த
Q 242	இவுரூயிமபிள்ளை சாளுஉமமா	0 0 23	ஷெ
R 242	உதமான் கண்டுப்போடி கலந்தர்போடியும் பெண்சாளுஉமமாவும்	0 2 5	ஷெ
S 242	பைக்கீர்பிள்ளை பூசுப்புலெவ்வையும் பெண் அவ்வாஉமமாவும்	0 0 25	ஷெ
T 242	இஸ்மாயில்பிள்ளை அகமதுப்பிள்ளை	0 0 17	ஷெ
U 242	அகமதுப்பிள்ளை மீராககண்டு முகாந்திரமும் சகோதரன் பைக்கீர் லெவ்வையும்	0 1 4	ஷெ
V 242	பைக்கீர்முகாந்திரம் மெய்யதின்வாவாவும் இவுரூயின்பிள்ளை மீரா உமமாவும்	0 0 15	ஷெ
W 242	நெயிந்தைஉடையார் ஆதம்போடியும் பெண்கதிரம்மாவும்	0 0 29	ஷெ
X 242	ஆதம்பிள்ளை சிலைவாஉமமா	0 0 8	ஷெ
Y 242	நெயிந்தைக்கண்டு பெண்கிரியங்கண்டு	0 0 24	ஷெ
Z 242	அசநாமரைக்காயர் இஸ்மாயிலெவ்வைப்போடியும் பெண் அலிமா நாச்சியும்	0 1 0	ஷெ
A 243	இஸ்மாயிலெவ்வை சபுடன்	0 1 26	ஷெ
B 243	அசநாமரைக்காயர் இஸ்மாயிலெவ்வை	0 0 36	ஷெ
C 243	இஸ்மாயில்முன்னிலை ஆதம்பாவா லெவ்வைப்போடியும் உதமான் கண்டு அகமதுலெவ்வையும்	0 0 21	ஷெ
D 243	உதமான்பிள்ளை மரியங்கண்டு	0 1 26	ஷெ
E 243	அபாசியார் நூற்றும் மறுபேரும்	0 2 2	ஷெ
F 243	பைக்கீர்முல்லை கைமை மரியங்கண்டு	0 2 33	ஷெ
I 243	இஸ்மாயில் பரிசாரி பாத்தம்மா	0 1 21	ஷெ
M 243	இவுரூயின்பிள்ளை இஸ்மாயில் குட்டியும் மறுபேரும்	0 1 15	ஷெ
N 243	வ. வி. உமறுலெவ்வைப்போடி அலியாரும் மறுபேரும்	0 0 33	ஷெ
O 243	அசநாமரைக்காயர் மீராசாய்வு லெவ்வைப்போடியும் மறுபேரும்	0 0 28	ஷெ
P 243	அகமதுலெவ்வைப்போடி கைமை அலிமாநாச்சி	0 0 34	ஷெ
Q 243	அவக்கர் லெவ்வை உமறுகததார்போடி	0 0 29	ஷெ
R 243	இவுரூயின்பிள்ளை அவ்வாஉமமா	0 0 10	ஷெ
S 243	இவுரூயின்பிள்ளை இஸ்மாயில்குட்டி	0 0 26	ஷெ
T 243	அவக்கர் கைமை ஆசாஉமமா	0 0 31	ஷெ
U 243	இவுரூயின்பிள்ளை அகமதுக்குட்டியும் மறுபேரும்	0 0 35	ஷெ
V 243	இவுரூயின்பிள்ளை கைமை கதிராஉமமா	0 1 0	ஷெ
W 243	அசநாப்பிள்ளை அகமதுமுன்னிலை	0 1 15	ஷெ
X 243	மீராக்கண்டு முன்னிலை ஆதங்கண்டு மரைக்காயரும், பெண் செமல த்தம்மாவும், அவக்கர்பைக்கீர் தம்பியும், பெண் ஹைமாக்கு ட்டியும்	0 1 0	ஷெ
Y 243	ஆதம்பிள்ளை கதிராஉமமா	0 0 29	ஷெ
A 244	கலந்தர்லெவ்வை அகமதுலெவ்வை	0 0 38	ஷெ
B 244	இவுரூயின்பிள்ளை அகமதுக்குட்டி	0 1 10	ஷெ
C 244	உதமான் கண்டுப்போடி கலந்தர்போடி	0 0 27	ஷெ
D 244	ஆதம்போடி பைக்கீர்வாவா	0 0 28	ஷெ
E 244	இஸ்மாயில் அகமது	0 0 18	ஷெ
F 244	அகமதுலெவ்வைப்போடி பொ. த. மீராலெவ்வைப்போடி	0 1 20	ஷெ
G 244	அசநாமரைக்காயர் பைக்கீர்லெவ்வைப்போடி	0 1 11	ஷெ
H 244	அவக்கர்லெவ்வைப்போடி பெண் பாத்தம்மா	0 1 7	ஷெ
I 244	பைக்கீர்போடி பெண் பாத்தம்மா	0 0 38	ஷெ
R 244	மீராலெவ்வைப் பரிசாரி ஆசியத்தம்மாவும் அலியார்போடி இஸ் மாயில் மரைக்காயரும்	0 1 28	ஷெ
I 245	அசநாமரைக்காயர் மீராசாய்வுலெவ்வை	0 1 0	ஷெ
Q 245	மீராப்பிள்ளை அகமதுப்பிள்ளை	0 1 38	ஷெ
R 245	இஸ்மாயில் மீராசாய்வுலெவ்வை	0 2 5	ஷெ
E 246	ஆதம்பிள்ளை பூசுப்புலெவ்வைப்போடி	1 1 35	ரூ. 10 0
K 246	இஸ்மாயிலிபிள்ளை பைக்கீர்தம்பியும் சகோதரன் ஆதங்கண்டும் விவரம்—தென்னமரவளவு.	0 0 17	ஆட்சி உரித்த
8130	பொதுவிற்பனவு	0 1 39	ரூ. 10 0
8131	ஆதம்பிள்ளை பூசுப்புப்போடி	0 3 5	ரூ. 10 0
8132	பொதுவிற்பனவு	0 3 15	ரூ. 10 0
8142	ஆதம்பிள்ளை சின்னவர்	0 1 0	ரூ. 10 0
8143	பொதுவிற்பனவு	0 3 30	ரூ. 10 0

M 246 பைக்கீர்தம்பி பாத்தம்மா 0 0 6 அரைவிடைமதிப்பு
 இக்காணிகளைப்பற்றிய மேலதிகமான விளம்பரங்களையும் விற்பனவின் கொந்திசுகளையும்பற்றி மட்டக்கள
 பு அரசாட்சி ஏசன்முத்தரை அவர்களிடம் வினாவிஅறிந்தகொள்ளலாம்.
 தேசாதிபதி மகோத்தமர் அவர்களினது கட்டளையின்படி,
 ஈ. நோவெல் உவாக்கர்,
 இராசாங்க விநிதர்.
 0 5

No. 780, E. P.

Colonial Secretary's Office,
Colombo, February 10, 1900.

ON Thursday, March 29, 1900, and the following days, the Government Agent for the Eastern Province will put up for settlement, at his office in Karunkodittivu Resthouse, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 680.—Akkarai pattu.

Lot.	Village.	Name of Claimant.	Description.	Extent.		
				A.	R.	P.
X 252	Attalaichenai	Avvakker Akamatuppillai	Cocoanut garden	0	1	0 ^c
H 253	Do.	Elaiyanaintai Chakumirappillai	do.	0	1	3 ^c
I 253	Do.	Mavula Avvakkar Umaruppillai	do.	0	0	38 ^c
V 253	Do.	Utumalevvai Mymunachchi	do.	0	0	39 ^c
W 253	Do.	Mirappillai Kasaumma	do.	0	1	2 ^c
X 253	Do.	Utumanpillai Miraumma	do.	0	0	38 ^c
Y 253	Do.	Alampillai Pattumma	do.	0	1	0 ^c
A 254	Do.	Saku Ismail Pakkirpodi	do.	0	0	37 ^c
B 254	Do.	Pakkirlevvai M. Akamatupodi	do.	0	0	39 ^c
C 254	Do.	Kalentarmullai Ismankandu	do.	0	0	37 ^c
D 254	Do.	Ilaiyanaintai Avvaumma	do.	0	0	33 ^c
J 254	Do.	Pakkirlevvai Makamatuppillai	do.	0	0	38 ^c
L 254	Do.	Mutumirappillai Ismail Maraikkaiyar	do.	0	0	35 ^c
M 254	Do.	Levvaikkanduppillai Slaimankandu	do.	0	0	34 ^c
P 254	Do.	V. V. Akamatupodi	do.	0	0	34 ^c
T 254	Do.	Pattumma, widow of Avvakker	do.	0	0	28 ^c
V 254	Do.	Kannaintai Arachchi Atampodi and wife				
		Mymunachchi	do.	0	0	30 ^c
W 254	Do.	Kannaintai Arachchi Atampodi and wife				
		Mymunachchi Avvaumma	do.	0	0	30 ^c
X 254	Do.	Tomputore Miralevvaipodi	do.	0	0	31 ^c
Y 254	Do.	V. V. Kalentarpodi Miralevvaipodi	do.	0	0	33 ^c
Z 254	Do.	P. H. V. V. Chikkanderpodi	do.	0	0	36 ^c
A 255	Do.	Ivuraimpillai Pichchamma	do.	0	1	0 ^c
B 255	Do.	Chikkanter Pykkirnachchi	do.	0	0	38 ^c
E 255	Do.	Utumalevvai Meyatinvava	do.	0	0	24 ^c
F 255	Do.	Kannaintai Arachchi Akamatupodi and his wife Mymunachchi	do.	0	0	28 ^c
G 255	Do.	Karutuppillai Avvakkerpodi	do.	0	0	27 ^c
H 255	Do.	Mirakkandupodi Miraumma	do.	0	0	33 ^c
I 255	Do.	Isalevvaipodi Mariankandu	do.	0	0	35 ^c
J 255	Do.	Atampodi P. H. Ismankandupodi	do.	0	1	1 ^c
K 255	Do.	Atampodi P. H. Ismankandupodi and wife Saraumma	do.	0	0	37 ^c
L 255	Do.	Pakkirpillai Akamatupodi	do.	0	0	38 ^c
M 255	Do.	Muttumiralevvai Ismailmarakkayer and Avvakker Pattumma	do.	0	0	28 ^c
N 255	Do.	Elaiyanaintai Ummanachchi	do.	0	0	22 ^c
O 255	Do.	Ibraimpillai Ummerlevvai	do.	0	0	27 ^c
Q 255	Do.	Atampodi Utumankandupodi	do.	0	0	32 ^c
R 255	Do.	Miralevvaipodi Akamatulevvai	do.	0	0	33 ^c
S 255	Do.	Allippillai Pattumma and her sister Utumachchi	do.	0	0	31 ^c
T 255	Do.	Paikkirmunmillai Chilaimanpodi	do.	0	0	36 ^c
W 255	Do.	Assiatumma, wife of Aliar, and Avvakkar Pattumma	do.	0	0	33 ^c
X 255	Do.	Kalunkupodi Mirasaivupodi	do.	0	0	31 ^c
Y 255	Do.	Atampillai Pichchaimma	do.	0	0	29 ^c
Z 255	Do.	Akamatalevvai Naintai Vedikkaren	do.	0	0	23 ^c
B 256	Do.	Ibraimpodi Paikkirtampi	do.	0	0	24 ^c
C 256	Do.	Utumanlevvai Katisaumma	do.	0	0	28 ^c
D 256	Do.	Chakulevvai Arachchi Miralevvaipodi	do.	0	0	31 ^c
E 256	Do.	Chinna Akamatumunillai Avvaumma	do.	0	0	35 ^c
H 256	Do.	Mirakkandupodi V. V. Chikkanterlevvai	do.	0	0	31 ^c
I 256	Do.	Ismail Maraikkaiyer Chelaimankandupodi	do.	0	0	33 ^c
J 256	Do.	Kalentarpodi Miralevvaipodi	do.	0	0	25 ^c
K 256	Do.	Mirakkandupodi Miraumma	do.	0	0	24 ^c
L 256	Do.	Chakumirappillai Mariankandu	do.	0	0	23 ^c
M 256	Do.	Ismaillevvai Charaumma and sister Pattumma	do.	0	0	30 ^c
N 256	Do.	Atampillai Pattumma	do.	0	0	33 ^c
P 256	Do.	Miralevvaipodi Cheinambunachchi	do.	0	0	31 ^c
Q 256	Do.	Miralevvaipodi Utumanachchi	do.	0	0	34 ^c
T 256	Do.	Assaumma, wife of V. V. Kalentarpodi	do.	0	1	0 ^c
U 256	Do.	Umarulevvai Pattumma and others	do.	0	0	37 ^c
V 256	Do.	V. V. Mirasaivupodi and his wife Mariankandu	do.	0	0	31 ^c
W 256	Do.	Mukallam Kalentarlevvai	do.	0	0	35 ^c
X 256	Do.	Mirappillai V. V. Akamatupodi	do.	0	0	29 ^c
Y 256	Do.	Paikkirpillai Akamatupodi	do.	0	1	17 ^c
Z 256	Do.	Mirappillai V. V. Akamatupodi	do.	0	0	29 ^c

^c Certificate of quiet possession.

Lot.	Village.	Name of Claimant.	Description.	Extent. A. R. P.
A 257	Attalaiochenai	Mutumiralevvai Pattumma and his sister Assiatumma	Cocoanut garden	0 1 8*
B 257	Do.	Chakulevvai Arachchi Miralevvaippodi	do.	0 1 4*
E 257	Do.	Assanumma, widow of Kalentar	do.	0 1 7*
F 257	Do.	Umarulevvai Pattumma	do.	0 0 23*
G 257	Do.	Amminachechi, wife of Atampodi, and Avva-umma, wife of Kalentar, and others	do.	0 0 25*
H 257	Do.	Aminamma, wife of Atampodi, and others	do.	0 0 19*
I 257	Do.	Karasunachechi, wife of Atamkandu, and others	do.	0 0 20*
J 257	Do.	Pakkirlevvai Marakkaiyer Chinna Akamatupodi and Pattumma, wife of Mirakkandu	do.	0 0 39*
L 257	Do.	V. V. Kalentarpodi and Akamatulevvaippodi	do.	0 0 26*
N 257	Do.	Pattumma, wife of Mira Ossan	do.	0 0 25*
O 257	Do.	Ayvakkar Eramuttumma	do.	0 0 21*
R 257	Do.	Miralevvai Paikkirtampi and others	do.	0 0 30*
S 257	Do.	Chinnalevvai Mothin Miralevvai	do.	0 0 32*
U 257	Do.	Kalentar Akamatunillai	do.	0 0 26*
V 257	Do.	Umarupillai Alimanachechi	do.	0 0 30*
X 257	Do.	Charamma, widow of P. H. Chelaimalevvaipodi Miralevvai Utumanachechi	do.	0 1 3*
Z 257	Do.	Akamatulevvai Chinnaumma	do.	0 1 6*
D 258	Do.	Pattumma, widow of Atampillai	do.	0 0 33*
E 258	Do.	Chaku Atikari Bavalevvai and wife Miraumma	do.	0 1 1*
F 258	Do.	Mariankandu, wife of Utumanpillai	do.	0 1 8*
I 258	Do.	Pattumma, widow of Atampillai	do.	0 1 0*
L 258	Do.	Kalentar Akamatunillai	do.	0 1 16*
M 258	Do.	Paikkirpillai Atampodi	do.	0 1 2*
S 258	Do.	Makamatupillai Utumanpillai	do.	0 0 33*
T 258	Do.	Utumanpillai Allippillai and wife Pattumma	do.	0 0 30*
B 259	Do.	Karasani Mavulana and his wife Pattumma	do.	0 1 2*
8390	Do.	General sale	Fit for cocoanut	0 1 12†
W 259	Do.	Elayanaintai Pattumma	Cocoanut garden	0 0 28*

* Certificate of quiet possession.

† Upset price,—Rs. 10 per acre.

Further information regarding these lands and conditions of sale may be obtained from the Government Agent, Eastern Province, Batticaloa.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 780, E. P.

கொலோனியல் சர்க்கரித்தார் ஆய்வினை,
கொழும்பு, 1900 மார்ச்சு 10 ன் உ.

1900 ம ஆண்டு பங்குனிமாசம் 29 ன் திகதியாகிய வியாழக்கிழமையிலு மதனையடுத்த நாட்களிலும் கிழக் கு மாகாணத்து சுவற்றணமேந்து ஏசுந்றவர்கள் கருங்கொட்டித்தீவு வாடியில் இதனடியிற் சொல்லப்படக்கூற முடிக்குரிய காணித்துண்டுகளின் உரித்துத் தீர்ப்பதற்காய் அரசாட்சியாரால் உத்தரவுபண்ணப்பட்டிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏலத்திற்குறி விற்பார்.

படம் 680, அக்கரைப்பற்று.

குறிச்சி—அட்டாளைச்சேனை. விவரம்—தென்னமரவளவு.

இல.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். அ. து. ப.	விசாலம். அ. து. ப.
X 252	அவக்கர் அகமதுபிள்ளை	0 1 0	ஆட்சி உரித்த
H 253	அலியார் டெயிந்தை சேகு மீராபிள்ளை	0 1 3	ஹே
I 253	மவுலா அவக்கர் உமதுபிள்ளை	0 0 38	ஹே
V 253	உதுமாலெவ்வை மைமுராச்சி	0 0 39	ஹே
W 253	மீராபிள்ளை காசாஉம்மா	0 1 2	ஹே
X 253	உதுமான்பிள்ளை மீராஉம்மா	0 0 38	ஹே
Y 253	ஆதமபிள்ளை பாத்துமமா	0 1 0	ஹே
A 254	சேகுஇசுமாயில் பைக்கிருப்போடி	0 0 37	ஹே
B 254	பைக்கீர்லெவ்வை மரைக்காயர் அகமதுபபோடி	0 0 39	ஹே
C 254	கலந்தர்முலலை இஸ்மான்கண்டு	0 0 37	ஹே
D 254	இளையநயிந்தை அவ்வாஉம்மா	0 0 33	ஹே
J 254	பைக்கீர்லெவ்வை மரைக்காயர் அகமதுபபோடி	0 0 38	ஹே
L 254	முத்துமீராபிள்ளை இஸ்மாயில் மரைக்காயர்	0 0 35	ஹே
M 254	லெவ்வைக்கண்டுபிள்ளை சலைமான்கண்டு	0 0 34	ஹே
P 254	வ. வி. அகமதுபபோடி	0 0 34	ஹே
T 254	அவக்கர் கைமை பாத்துமமா	0 0 28	ஹே
V 254	*கான்நயிந்தை ஆராச்சி ஆதம்போடியும் பெண் மைமுராச்சி	0 0 30	ஹே
W 254	ஹே	0 0 30	ஹே
X 254	தோமபுதோர் மீராலெவ்வைபபோடி	0 0 31	ஹே
Y 254	வ. வி. கலந்தர் போடி மீராலெவ்வைபபோடி	0 0 33	ஹே
Z 254	பொ. த. வ. வி. சிக்கந்யர்போடி	0 0 36	ஹே

C 5*

		சூழ்ச்சி—அட்டாளைச்சேனை. விவரம்—தென்னமரவளவு. உரித்தாளியின் பெயர்.	விசாலம், அ. தூ. ப.	
இல.				
A	255	இவுறையின்பிள்ளை பிச்சைஉமமா	0 1 0	ஆட்சிஉரித்த
B	255	சிக்கந்தர் பைக்கீர்நாச்சி	0 0 38	நெடி
E	255	உதுமாலெவ்வை மெய்யதின்வாவா	0 0 24	நெடி
F	255	கான்நெயிந்தை ஆராச்சி அகமதுபோடியும் பெண் மைமுநாச்சி	0 0 28	நெடி
G	255	கருதுப்பிள்ளை அவக்கர்போடி	0 0 27	நெடி
H	255	மீராக்கண்டுப்போடி மீராஉமமா	0 0 33	நெடி
I	255	ஈசாலெவ்வைப்போடி மீராக்கண்டு	0 0 35	நெடி
J	255	ஆதம்போடி பொ. த. இஸ்மான் கண்டுப்போடி	0 1 1	நெடி
K	255	ஆ. பொ. த. இஸ்மான் கண்டுப்போடியும் பெண் சாருஉமமாவும்	0 0 37	நெடி
L	255	பைக்கீர்பிள்ளை அகமதுப்போடி	0 0 38	நெடி
M	255	முத்தமீராலெவ்வை இஸ்மாயில மரைக்காயரும் அவக்கர் பாத் துமமாவும்	0 0 28	நெடி
N	255	இளையநெயிந்தை உமமாநாச்சி	0 0 22	நெடி
O	255	இவுறையின்பிள்ளை உமந்லெவ்வை	0 0 27	நெடி
Q	255	ஆதம்போடி உதுமான் கண்டுப்போடி	0 0 32	நெடி
R	255	மீராலெவ்வைப்போடி அகமதுலெவ்வை	0 0 33	நெடி
S	255	அலிப்பிள்ளை பாத் துமமாவும் சகோதரி உதுமாநாச்சியும்	0 0 31	நெடி
T	255	பைக்கீர்முன்னிலை சிலைமாந்குடி	0 0 36	நெடி
W	255	அலியார்பெண் ஆசிபத்தம்மாவும் அவக்கர்பாத் துமமாவும்	0 0 33	நெடி
X	255	கலங்குப்போடி மீராசாய்வுப்போடி	0 0 31	நெடி
Y	255	ஆதம்பிள்ளை பிச்சைஉமமா	0 0 29	நெடி
Z	255	அகமதுலெவ்வை நெயிந்தை வெடிக்காரன்	0 0 23	நெடி
B	256	இவுறையின்போடி பைக்கீர்தம்பி	0 0 24	நெடி
C	256	உதுமான்லெவை கதிசாஉமமா	0 0 28	நெடி
D	256	சேருலெவ்வை ஆராச்சி மீராலெவ்வைப்போடி	0 0 31	நெடி
E	256	சின்ன அகமது முன்னிலை அவ்வாஉமமா	0 0 35	நெடி
H	256	மீராக்கண்டுப்போடி வ. வி. சிக்கந்தர்லெவ்வை	0 0 31	நெடி
I	256	இஸ்மாயில மரைக்காயர் சிலைமாந்கண்டுப்போடி	0 0 33	நெடி
J	256	கலந்தர்போடி மீராலெவ்வைப்போடி	0 0 25	நெடி
K	256	மீராக்கண்டுப்போடி மீராஉமமா	0 0 24	நெடி
L	256	சேருமீராப்பிள்ளை மரியங்கண்டு	0 0 23	நெடி
M	256	இஸ்மாயிலலெவ்வை சாருஉமமாவும் சகோதரி பாத் துமமாவும்	0 0 30	நெடி
N	256	ஆதம்பிள்ளை பாத் துமமா	0 0 33	நெடி
P	256	மீராலெவ்வைப்போடி செயிநம்புநாச்சி	0 0 31	நெடி
Q	256	மீராலெவ்வைப்போடி உதுமாநாச்சி	0 0 34	நெடி
T	256	வ. வி. கலந்தர்போடி பெண் ஆசாஉமமா	0 1 0	நெடி
U	256	உமறுலெவ்வை பாத் துமமாவும் மறுபேரும்	0 0 37	நெடி
V	256	வ. வி. மீராசாய்வுப்போடியும் பெண்மரியங்கண்டும	0 0 31	நெடி
W	256	முகல்லம் கலந்தர்லெவ்வை	0 0 35	நெடி
X	256	மீராப்பிள்ளை வ. வி. அகமதுப்போடி	0 0 29	நெடி
Y	256	பைக்கீர்பிள்ளை அகமதுப்போடி	0 1 17	நெடி
Z	256	மீராப்பிள்ளை வ. வி. அகமதுப்போடி	0 0 29	நெடி
A	257	முத்தமீராலெவ்வை பாத் துமமாவும் அவரின் சகோதரி ஆசி யத்தமமாவும்	0 1 8	நெடி
B	257	சேருலெவ்வை ஆராச்சி மீராலெவ்வைப்போடி	0 1 4	நெடி
E	257	கலந்தர் கைமை ஆசாஉமமா	0 1 7	நெடி
F	257	உமறுலெவ்வை பாத் துமமா	0 0 23	நெடி
G	257	ஆதம்போடி பெண் அம்மிநாச்சியும் கலந்தர் பெண் அவ்வா உமமாவும் மறுபேரும்	0 0 25	நெடி
H	257	ஆதம்போடி பெண் ஆயினுஉமமாவும் மறுபேரும்	0 0 19	நெடி
I	257	ஆதங்கண்டு பெண் கரசநாச்சியும் மறுபேரும்	0 0 20	நெடி
J	257	பைக்கீர்லெவ்வை மரைக்காயர் சின்ன அகமதுப்போடியும் மீரா க்கண்டு பெண் பாத் துமமாவும்	0 0 39	நெடி
L	257	வ. வி. கலந்தர்போடியும் அகமதுலெவ்வைப்போடியும்	0 0 26	நெடி
N	257	மீராஉசன் பெண் பாத் துமமா	0 0 25	நெடி
O	257	அவக்கர் இரமுத்தநாச்சி	0 0 21	நெடி
R	257	மீராலெவ்வை பைக்கீர்தம்பியும் மறுபேரும்	0 0 30	நெடி
S	257	சின்னலெவ்வை மோதீன் மீராலெவ்வை	0 0 32	நெடி
U	257	கலந்தர் அகமது முன்னிலை	0 0 26	நெடி
V	257	உமறுப்பிள்ளை அலிமாநாச்சி	0 0 30	நெடி
X	257	சிலைமாலெவ்வைப்போடி கைமபெண் சாருஉமமாவும் மீரா லெவ்வை உதுமாநாச்சியும்	0 1 3	நெடி
Z	257	அகமதுலெவ்வை சின்ன உமமா	0 1 6	நெடி
D	258	ஆதம்பிள்ளை கைமபெண் பாத் துமமா	0 0 33	நெடி
E	258	சேருஅதிகாரி வாவாலெவ்வையும் பெண் மீராஉமமாவும்	0 1 1	நெடி

இல.	குறிச்சி—அட்டாளிச்சேனை. விவரம்—தென்னமரவளவு. உரித்தாளியின் பெயர்.	விசாலம். தரிப்புவிலை ஏக் அ. ரூ. ப. கரொன்றுக்கு
F 258	உதுமான்பிள்ளை பெண் மரியங்கண்டு	0 1 8
I 258	ஆதம்பிள்ளை கைமடென் பாத்தம்மா	0 1 0
L 258	கலந்தர் அகமதுமுன்னி	0 1 16
M 258	பைக்கீர்பிள்ளை ஆதம்போடி	0 1 2
S 258	மகமதுப்பிள்ளை உதுமான்பிள்ளை	0 0 33
T 258	உதுமான்பிள்ளை அலிப்பிள்ளையும் பெண் பாத்தம்மாவும்	0 0 30
B 259	கரசாணைமவுலாவுமும் பெண் பாத்தம்மாவும் விவரம்—தென்னமரவளவுக் கேற்றது.	0 1 2
8390	பொதுவிற்பனவு	0 1 12 ரூ. 10 0
W 259	விவரம்—தென்னமரவளவு. இளையநெய்ந்தை பாத்தம்மா.	0 0 28 ஆட்சி உரித்த

இக்காணிகளைப்பற்றிய மேலதிகமான விளம்பரங்களையும் விற்பனவின் கொந்திசனையும்பற்றி மட்டக்கள
ப்பு அரசாட்சி ஏசன்றுத்தரையவர்களிடம் வினாவி யறிந்தகொள்ளலாம்.

தேசாதிபதி மகோத்தமர் அவர்களினது கட்டளையின்படி,

ஈ. நோவெல் உவாக்கர்,
இராசாங்க விசிடர்.

No. 781, E. P.

Colonial Secretary's Office,
Colombo, February 10, 1900.

ON Saturday, March 31, 1900, and the following days, the Government Agent for the Eastern Province will put
up for settlement, at his office in Tirukkivil Resthouse, the under-mentioned portions of Crown Land, on the
terms authorized by Government.

Preliminary plan 797.—Akkarai pattu.

Lot.	Village.	Name of Claimant.	Description.	Extent.	
				A.	R. P.
U 328	Tampiluvil	I. Velappodi	Cocoanut garden	0	1 22*
V 328	Do.	K. Tampappodi	do.	0	1 0*
Y 328	Do.	V. Saidisei and others	do.	0	0 36*
Z 328	Do.	K. Tampappodi	do.	0	1 33*
A 329	Do.	A. Naraini	do.	0	0 30*
D 329	Do.	M. Ramakkuddi and others	do.	0	0 25*
F 329	Do.	Velappodi	do.	0	0 22*
G 329	Do.	P. H. Nakappillai	do.	0	0 33*
H 329	Do.	I. Mohandiram Udaiyar	do.	0	0 34*
J 329	Do.	K. Kasinatan	do.	0	0 34*
M 329	Do.	K. Marimuttu	do.	0	0 28*
N 329	Do.	A. Marimuttu	do.	0	0 29*
O 329	Do.	Kanapati's widow Muttachchi	do.	0	0 25*
P 329	Do.	M. Katiramappodi	do.	0	0 34*
Q 329	Do.	Saravanapodi's wife	do.	0	2 0*
S 329	Do.	Punchikali and wife	do.	0	0 24*
T 329	Do.	Arunasalem	do.	0	0 31*
V 329	Do.	T. Virattai	do.	0	0 26*
W 329	Do.	Manikkanachchi	do.	0	0 35*
X 329	Do.	Katiramappodi Sampatai	do.	0	0 33*
Z 329	Do.	Katiramappodi Kunchi and others	do.	0	1 0*
G 330	Do.	Katiramappodi's widow Manikanachchi	do.	0	0 28*
H 330	Do.	Tampippodi's widow Tampata and others	do.	0	0 15*
I 330	Do.	S. Pillai	do.	0	0 10*
J 330	Do.	Takerapodi Verata and others	do.	0	0 26*
K 330	Do.	A. Arumaipperumal	do.	0	0 13*
L 330	Do.	I. Tampan and others	do.	0	0 31*
M 330	Do.	K. Manakapodi and others	do.	0	0 36*
N 330	Do.	Palippodi K. Tampi	do.	0	0 32*
T 330	Do.	Kumarapodi's wife Kanakata	do.	0	1 4*
U 330	Do.	A. Kalikkuddi	do.	0	1 4*
V 330	Do.	Velapodi's wife Sinattai and others	Old garden	0	1 5*
Y 330	Do.	S. Valliammai	do.	0	1 2*
Z 330	Do.	V. Kalikkuddi and others	do.	0	0 38*
A 331	Do.	M. Velata and others	do.	0	0 37*
B 331	Do.	P. Palichi and others	do.	0	0 37*
F 331	Do.	S. Valliammai	do.	0	0 19*
G 331	Do.	V. Palippodi and others	do.	0	1 0*
H 331	Do.	M. Palippodi	do.	0	0 36*
I 331	Do.	M. Velappodi and others	do.	0	0 35*
J 331	Do.	M. Valliammai	do.	0	1 5*
M 331	Do.	V. Periyanaachchi	do.	0	1 4*
N 331	Do.	A. Kanachchi and others	do.	0	1 3*
O 331	Do.	A. Verata and others	Cocoanut garden	0	0 39*
T 331	Do.	P. H. Vikalippodi	do.	0	3 10*
U 331	Do.	Vannakku	do.	0	0 26*
V 331	Do.	K. Kandappodi	do.	0	0 25*

* Certificate of quiet possession.

Lot.	Village.	Name of Claimant.	Description.	Extent.	
				A.	R. P.
A 332	Tampulivil	M. Vehaman and others	Cocoanut garden	0 1	22 ^a
B 332	Do.	V. Kotassa Nilame	do.	0 3	9 ^a
C 332	Do.	K. K. Palippodi and others	do.	0 2	20 ^a
D 332	Do.	K. Sanmugam	do.	0 1	10 ^a
I 332	Do.	V. Wanakku	do.	0 0	37 ^a
N 332	Do.	Muttan's wife Kanni	do.	0 0	29 ^a
R 332	Do.	S. Valliammai	do.	0 0	31 ^a
X 332	Do.	V. Manikralai	do.	0 1	10 ^a
Y 332	Do.	A. Kalikkudi	do.	0 1	18 ^a
Z 332	Do.	I. Kankalai	do.	0 0	35 ^a
A 333	Do.	A. Kanachchi	do.	0 1	30 ^a
B 333	Do.	I. Velappodi	do.	0 0	10 ^a
C 333	Do.	I. Kadramapodi	do.	0 1	35 ^a
E 333	Do.	M. Udaiyar Manakapodi	do.	0 0	29 ^a
F 333	Do.	Appukali and S. Kostapal Nakapillai	do.	0 1	8 ^a
H 333	Do.	K. Kulantanachchi	do.	0 0	36 ^a
K 333	Do.	P. Kanappodi	do.	0 0	25 ^a
L 333	Do.	K. Vellata and others	do.	0 0	33 ^a
M 333	Do.	K. Kunchchitampi	do.	0 0	29 ^a
N 333	Do.	M. Manikkam	do.	0 0	23 ^a
P 333	Do.	A. Iraman	do.	0 0	17 ^a
Q 333	Do.	M. Manakappodi	do.	0 0	27 ^a
R 333	Do.	M. Kanachchi	do.	0 0	30 ^a
S 333	Do.	P. Sinnata	do.	0 0	22 ^a
T 333	Do.	Palippodi Sittammai	do.	0 0	19 ^a
U 333	Do.	T. Periyanchchi	do.	0 1	19 ^a
V 333	Do.	M. Kankani Umney	do.	0 0	30 ^a
W 333	Do.	M. Manikanachchi	do.	0 0	37 ^a
X 333	Do.	S. Vykaliappodi	do.	0 0	23 ^a
Y 333	Do.	M. Punchikali	do.	0 1	39 ^a
Z 333	Do.	Kadiramapodi Pichchai	do.	0 0	27 ^a
A 334	Do.	N. Umaiattai and others	do.	0 0	21 ^a
B 334	Do.	S. Sinnapodiyan	do.	0 0	7 ^a
C 334	Do.	M. Sinnattampi	do.	0 0	25 ^a
D 334	Do.	Sakapodi Verata and others	do.	0 0	26 ^a
E 334	Do.	V. Kanapodi	do.	0 0	10 ^a
F 334	Do.	M. Manikkapodi	do.	0 0	15 ^a
G 334	Do.	A. Kanachchippillai	do.	0 0	37 ^a
H 334	Do.	V. Vikaliappodi	do.	0 0	21 ^a
I 334	Do.	V. Periyanchchi	do.	0 1	0 ^a
J 334	Do.	M. Pullukathai	do.	0 0	23 ^a
K 334	Do.	V. Periyanchchi	do.	0 0	24 ^a
L 334	Do.	A. Kanachchippillai	do.	0 0	39 ^a
M 334	Do.	Kadramappodi Aviramippillai	do.	0 0	19 ^a
N 334	Do.	M. Sinnavan and others	do.	0 0	29 ^a
O 334	Do.	M. Tankamma	do.	0 0	16 ^a
P 334	Do.	M. Katiramappodi	do.	0 0	38 ^a
Q 334	Do.	M. Marakatappodi	do.	0 0	33 ^a
R 334	Do.	K. Kannappodi	do.	0 0	37 ^a
S 334	Do.	V. Vanniya	do.	0 0	20 ^a
S 334 ¹	Do.	K. Manikkanachchi	do.	0 0	32 ^a
T 334	Do.	K. Sinnatta	do.	0 0	34 ^a
U 334	Do.	I. Kadraman and others	do.	0 0	30 ^a
V 334	Do.	S. Podiyan	do.	0 0	26 ^a
W 334	Do.	P. H. Kannappan	do.	0 0	25 ^a
X 334	Do.	—	do.	0 1	29 ^a
Y 334	Do.	V. Vellavan and others	do.	0 1	0 ^a
Z 334	Do.	Jacob Vaikundapillai	do.	0 1	0 ^a
A 335	Do.	T. Vellakamaiyan and others	do.	0 0	33 ^a
B 335	Do.	P. Vellavan and others	do.	0 0	33 ^a
C 335	Do.	N. N. Vanan	do.	0 1	28 ^a
E 335	Do.	N. V. N. Vanan	do.	0 1	2 ^a
G 335	Do.	K. Katiraman	do.	0 0	28 ^a
H 335	Do.	K. Kenkatta	do.	0 1	1 ^a
M 335	Do.	A. Elaiyappodi	do.	0 2	3 ^a
O 335	Do.	M. Manikanachchi	do.	0 1	8 ^a
Q 335	Do.	Kapurala G. Naintai	do.	0 2	20 ^a
Y 335	Do.	Temple garden	do.	0 1	29 ^a
A 336	Do.	do.	do.	1 3	2 ^a
B 336	Do.	Uduappu Siddapillai	do.	0 0	19 ^a
D 336	Do.	Thevenapodi Nakatta	do.	0 0	23 ^a

^a Certificate of quiet possession.

Further information regarding these lands and conditions of sale may be obtained from the Government Agent, Eastern Province, Batticaloa.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 781, E. P.

கொலோனியல் சர்க்குர்தார் ஆபீசில்,
கொழும்பு, 1900 ம் ஆஸ் மாகிஸ் 10 ன் உ.

1900 ம் ஆஸ் பங்குனிஸ் 31 ன் திகதியாகிய சனிக்கிழமையிலு மதனையடுத்த நாட்களிலும் கிழக்கு மாகாணத்து கவண்ணமேந்து ஏசன்றவர்கள் திருக்கோயில் வாடியில் இதனடியிற் சொல்லப்பட்டிருக்கிற முடிக்குரிய காணத்தண்டுகளின் உரித்துத் தீர்ப்பதற்காய் அரசாட்சியாரால் உத்தரவுபண்ணப்பட்டிருக்கும் பொருத்தப் பிரகாரம் ஏலத்திற்குறி விற்பார்.

இல.	குறிச்சி.	ஆட்சி உரித்து. பட்டம் 797, அக்கரைப்பற்று. விவரம்—தென்னமரவளவு. உரித்தாளியின் பெயர்.	வீசாலம் அ. ரூ. ப.
U 328	தம்பிலுவில்	இ. வேலாப்போடி	0 1 22
V 328	ஹெ	க. தம்பாப்போடி	0 1 0
Y 328	ஹெ	வ. சடிக்கியும் மறுபேரும்	0 0 36
Z 328	ஹெ	க. தம்பாப்போடி	0 1 33
A 329	ஹெ	அ. நாரூணி	0 0 30
D 329	ஹெ	ம. இராமக்குட்டியும் மறுபேரும்	0 0 25
F 329	ஹெ	வேலாப்போடி	0 0 22
G 329	ஹெ	பொ. த. நாகப்பிள்ளை	0 0 33
H 329	ஹெ	இ. முகாந்திரம் உடையார்	0 0 34
J 329	ஹெ	க. காசிநாதன்	0 0 34
M 329	ஹெ	க. மாரிமுத்து	0 0 28
N 329	ஹெ	அ. மாரிமுத்து	0 0 29
O 329	ஹெ	கனவதி கைமை முத்தாச்சி	0 0 25
P 329	ஹெ	ம. கதிராமப்போடி	0 0 34
Q 329	ஹெ	சரவணப்போடி பெண்சாதி	0 2 0
S 329	ஹெ	புஞ்சிகாளியும் பெண்சாதியும்	0 0 24
T 329	ஹெ	அருளுசலம்	0 0 31
V 329	ஹெ	தயிரூப்போடி வீராத்தை	0 0 26
W 329	ஹெ	மாணிக்கனாச்சி	0 0 35
X 329	ஹெ	கதிராமப்போடி செம்பாத்தை	0 0 33
Z 329	ஹெ	கதிராமப்போடி குருசியும் மறுபேரும்	0 1 0
G 330	ஹெ	கதிராமப்போடி கைமை மாணிக்க நாச்சி	0 0 28
H 330	ஹெ	தம்பிப்போடி கைமை செம்பாத்தையும் மறுபேரும்	0 0 15
I 330	ஹெ	ச. பிள்ளை	0 0 10
J 330	ஹெ	தக்கிராப்போடி வீராத்தையும் மறுபேரும்	0 0 26
K 330	ஹெ	அ. அருமைப்பெருமாள்	0 0 13
L 330	ஹெ	இ. தம்பாணும் மறுபேரும்	0 0 31
M 330	ஹெ	க. மாணாப்போடியும் மறுபேரும்	0 0 36
N 330	ஹெ	பாலிப்போடி, க. தம்பி	0 0 32
T 330	ஹெ	குமரப்போடியின் பெண்சாதி கைத்தா விவரம்—பிளையவளவு.	0 1 4
U 330	ஹெ	அ. காளிக்குட்டி	0 1 4
V 330	ஹெ	வேலாப்போடியின் பெண்சாதி சின்னாத்தையும் மறு	0 1 5
Y 330	ஹெ	ச. வள்ளியம்மை	0 1 2
Z 330	ஹெ	வ. காளிக்குட்டியும் மறுபேரும்	0 0 38
A 331	ஹெ	ம. வேலாத்தையும் மறுபேரும்	0 0 37
B 331	ஹெ	ப. பல்விச்சியும் மறுபேரும்	0 0 37
F 331	ஹெ	ச. வள்ளியம்மை	0 0 19
G 331	ஹெ	ம. பாவிப்போடியும் மறுபேரும்	0 1 0
H 331	ஹெ	ம. பாவிப்போடி	0 0 36
I 331	ஹெ	ம. வேலாப்போடியும் மறுபேரும்	0 0 35
J 331	ஹெ	ம. வள்ளியம்மை	0 1 5
M 331	ஹெ	வ. பெரியநாச்சி	0 1 4
N 331	ஹெ	அ. கண்ணாச்சியும் மறுபேரும் விவரம்—தென்னமரவளவு.	0 1 3
O 331	ஹெ	அ. வீராத்தையும் மறுபேரும்	0 0 39
T 331	ஹெ	பொ. த. வைகாலிப்போடி	0 3 10
U 331	ஹெ	வெணிக்கள்	0 0 26
V 331	ஹெ	க. கந்தப்போடி	0 0 25
A 332	ஹெ	ம. வீகாமனும் மறுபேரும்	0 1 22
B 332	ஹெ	வ. கொட்டாச நிலமை	0 3 9
C 332	ஹெ	க. க. பாவிப்போடியும் மறுபேரும்	0 2 20
D 332	ஹெ	க. சண்முகம்	0 1 10
I 332	ஹெ	வ. வண்ணக்கு	0 0 37
N 332	ஹெ	முத்தன் பெண் கண்ணி	0 0 29
R 332	ஹெ	ச. வள்ளியம்மை	0 0 31
X 332	ஹெ	வ. மெனிக்குறூளை	0 1 10
Y 332	ஹெ	அ. காளிக்குட்டி	0 1 18
Z 332	ஹெ	இ. கண்ணாத்தை	0 0 35

இல.	குறிச்சி.	ஆட்சிஉரித்து. விவரம்—தென்னமரவளவு. உரித்தாளியின் பெயர்.	விசரலம். உ. தூ. ப.
A 333	தம்பிலுவில்	அ. கண்ணாச்சி	0 1 30
B 333	றெ	இ. வேலாப்போடி	0 0 10
C 333	றெ	இ. கதிராமப்போடி	0 1 35
E 333	றெ	ம. உ. மாணாப்போடி	0 0 29
F 333	றெ	அப்புக்காளியும், ச. கொஸ்தாப்பல நாகப்பிள்ளையும்	0 1 8
H 333	றெ	க. குளந்தைநாச்சி	0 0 36
K 333	றெ	ப. கண்ணாப்போடி	0 0 25
L 333	றெ	க. வேலாத்தையம் மறுபேரும்	0 0 33
M 333	றெ	க. குஞ்சித்தம்பி	0 0 29
N 333	றெ	ம. மாணிக்கா	0 0 23
P 333	றெ	அ. இராமன்	0 0 17
Q 333	றெ	ம. மாணாப்போடி	0 0 27
R 333	றெ	ம. கண்ணாச்சி	0 0 30
S 333	றெ	ப. சின்னத்தை	0 0 22
T 333	றெ	பாலிப்போடி	0 0 19
U 333	றெ	த. பெரியநாச்சி	0 1 19
V 333	றெ	ம. கண்காணிஉம்முணி	0 0 30
W 333	றெ	ம. மாணிக்கநாச்சி	0 0 37
X 333	றெ	ச. வைகாளிப்போடி	0 0 23
Y 333	றெ	ம. புஞ்சிக்காளி	0 1 39
Z 333	றெ	கதிராமப்போடி பிச்சை	0 0 27
A 334	றெ	ந. உமையாத்தையம் மறுபேரும்	0 0 21
B 334	றெ	ச. சின்னப்பொடியன்	0 0 7
C 334	றெ	ம. சின்னத்தம்பி	0 0 25
D 334	றெ	ச. வீராத்தையம் மறுபேரும்	0 0 26
E 334	றெ	வ. கண்ணாப்போடி	0 0 10
F 334	றெ	ம. மாணிக்கப்போடி	0 0 15
G 334	றெ	அ. கண்ணாச்சிப்பிள்ளை	0 0 37
H 334	றெ	வ. வைகாளிப்போடி	0 0 21
I 334	றெ	வ. பெரியநாச்சி	0 1 0
J 334	றெ	ம. பிள்ளைகத்தா	0 0 23
K 334	றெ	வ. பெரியநாச்சி	0 0 24
L 334	றெ	அ. கண்ணாச்சிப்பிள்ளை	0 0 39
M 334	றெ	கதிராமப்போடி அவிராமிப்பிள்ளை	0 0 19
N 334	றெ	ம. சின்னவனும் மறுபேரும்	0 0 29
O 334	றெ	ம. தங்கம்மா	0 0 16
P 334	றெ	ம. கதிராமப்போடி	0 0 38
Q 334	றெ	ம. மரகதப்போடி	0 0 33
R 334	றெ	க. கண்ணாப்போடி	0 0 37
S 334	றெ	வ. வண்ணிமை	0 0 20
S 334½	றெ	க. மாணிக்கநாச்சி	0 0 32
T 334	றெ	க. சின்னத்தை	0 0 34
U 334	றெ	இ. கதிராமனும் மறுபேரும்	0 0 30
V 334	றெ	ச. பொடியன்	0 0 26
W 334	றெ	பொ. த. கண்ணப்பன்	0 0 25
X 334	றெ	றெ	0 1 29
Y 334	றெ	வ. வேலவண்ணனும் மறுபேரும்	0 1 0
Z 334	றெ	ஜேக்கம்	0 1 0
A 335	றெ	த. வேலக்கமையனும் மறுபேரும்	0 0 33
B 335	றெ	ப. வேலவண்ணனும் மறுபேரும்	0 0 33
O 335	றெ	ந. வண்ணன்	0 1 28
E 335	றெ	ந. வ. ந. வண்ணன்	0 1 2
G 335	றெ	க. கதிராமன்	0 0 28
H 335	றெ	க. கானகத்தா	0 1 1
M 335	றெ	அ. இளையாப்போடி	0 2 3
O 335	றெ	ப. மாணிக்கநாச்சி	0 1 8
Q 335	றெ	கப்புரூளை	0 2 20
Y 335	றெ	கோவில்லவளவு	0 1 29
A 336	றெ	றெ	1 3 2
B 336	றெ	உருஅப்பு சிறப்பிள்ளை	0 0 19
D 336	றெ	திவனாப்போடி நாகாத்தை	0 0 23

இக்காணிகளைப்பற்றிய மேலதிகமான விளம்பரங்களையும் விற்பனவின் கொந்திசுகளையும்பற்றி மட்டக்களப்பு அரசாட்சி ஏசன் துத்தரையவர்களிடம் வினாவி யறிந்தகொள்ளலாம்

தேசாதிபதி மகோத்தமர் அவர்களினது கட்டளையின்படி,

ந. நோவெல் உவர்கர்,

இராசாங்க விசைர்.

No. 782, E. P.

Colonial Secretary's Office,
Colombo, February 10, 1900.

ON Saturday, March 31, 1900, and the following days, the Government Agent for the Eastern Province will put up for settlement, at his office in Tirukkivil Resthouse, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 796.—Akkarai pattu.

Lot.	Village.	Name of Claimant.	Description.	Extent.		
				A.	R.	P.
Z 323	Tirukkivil	Kandaswamykivil	Temple and open land	3	2	12*
A 324	Do.	C. Sinnattampi Nahappillai	Cocoanut garden	0	1	20*
B 324	Do.	Katiravali's widow Chinnappillai	do.	0	0	32*
C 324	Do.	V. Tampimuttu and others	do.	0	0	24*
D 324	Do.	Kanapatippillai Udaiyar	do.	0	0	37*
E 324	Do.	Sinnatu	do.	0	0	30*
F 324	Do.	V. Tampimuttu	do.	0	0	37*
G 324	Do.	Chinnattampi Chetty Tampiya Vanniya	do.	0	1	0*
H 324	Do.	Manikkappillai and others	do.	0	1	18*
I 324	Do.	Manikkappillai	do.	0	0	20*
J 324	Do.	V. Kanapati and others	do.	0	0	20*
K 324	Do.	Arumukam Arunasalam	do.	0	0	19*
L 324	Do.	J. Kulasekarampillai	do.	0	0	23*
M 324	Do.	Kunjiliyappodi Udaiyar	do.	0	0	27*
N 324	Do.	Sinnattampippodi Sinnappodi	do.	0	0	27*
O 324	Do.	Nallattampi Chinnattampi	do.	0	0	24*
P 324	Do.	Valon Kanter and others	do.	1	1	13*
Q 324	Do.	Andris Fernando	do.	0	1	26*
R 324	Do.	C. Sinnattampi Nakapillai	do.	1	0	13*
S 324	Do.	Kantappar Kannachchi	do.	0	0	26*
V 324	Do.	Kangani Arumaiyar	do.	2	1	37*
W 324	Do.	Sampankannan and others	do.	0	0	20*
X 324	Do.	Mylan's widow Muttu	do.	0	0	22*
Y 324	Do.	Potuvilamai Batemahatmaya	do.	0	0	28*
Z 324	Do.	Sinnattampi Nakapillai	do.	0	1	34*
C 325	Do.	Kangani Aruman	do.	0	0	28*
E 325	Do.	C. Sinnattampi Kantappan	do.	0	1	17*
H 325	Do.	R. Sinnattampi	do.	0	2	6*
M 325	Do.	Jacco	do.	0	0	33*
N 325	Do.	Sampankamam and others	do.	0	0	21*
O 325	Do.	Kostappal Sinnattampi	do.	0	0	24*
R 325	Do.	V. Sinnappillai's widow	do.	0	0	38*
S 325	Do.	V. Tampi K. Palle	do.	0	1	36*
T 325	Do.	Mundappodi Udaiyar Mylippodi	do.	0	0	28*
U 325	Do.	Kandaswamy temple land	do.	0	1	5*
V 325	Do.	P. Kanavatiyar	do.	0	0	31*
X 325	Do.	Valantan's widow Sinnappillai	do.	0	0	23*
Y 325	Do.	Sinnattampippodi Seaipodi	do.	0	0	28*
Z 325	Do.	S. Tampaiya Vanniya	do.	0	1	11*
A 326	Do.	M. Tampippodi	do.	0	0	35*
B 326	Do.	I. Punchechuralai	do.	0	0	26*
C 326	Do.	Claimed by Tirukkivil temple	Old garden	0	0	35*
D 326	Do.	V. Tampimuttu Kangani	Cocoanut garden	0	0	17*
E 326	Do.	Kostapal Sinnattampi Nakappillai	do.	0	2	8*
F 326	Do.	A. Kannappan and others	do.	0	0	19*
G 326	Do.	M. H. Kanachchi	do.	0	0	21*
H 326	Do.	K. Pattan	do.	0	0	13*
I 326	Do.	V. Tampimuttu Kangani	do.	0	0	28*
J 326	Do.	do.	do.	0	1	0*
K 326	Do.	Jacob Vaikundapillai Udaiyar	do.	0	0	30*
L 326	Do.	S. C. Tampiya Vanniah	do.	0	0	35*
M 326	Do.	Vimappodi Notary	do.	0	0	29*
O 326	Do.	Temple garden	do.	1	1	1*
Q 326	Do.	V. Kannappan	do.	0	1	15*
R 326	Do.	M. Nachchi	do.	0	0	33*
S 326	Do.	V. N. Kannappan	do.	0	0	33*
H 327	Do.	Velaintan's widow Chinnappillai	do.	0	1	6*
L 327	Do.	Temple garden	do.	0	2	5*
M 327	Do.	Vykali Allachi and others	do.	0	0	21*
Q 327	Do.	S. Vykali	do.	0	0	25†
S 327	Do.	K. Manakappodi	do.	0	1	2*
T 327	Do.	Temple garden	do.	0	0	31*
U 327	Do.	Udaiyar	do.	0	0	37*
V 327	Do.	E. G. Kangani Velantan and others	do.	0	1	2*
W 327	Do.	Kunchimanipodi Tampippodi	do.	0	0	33*
X 327	Do.	Vala Vanniya and others	do.	0	0	17*

* Certificate of quiet possession.

† Upset price,—Rs. 10 per acre.

Further information regarding these lands and conditions of sale may be obtained from the Government Agent, Eastern Province, Batticaloa.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 782, E. P.

கொலோனியல் சர்க்கிற்றத்தார் ஆபிசில்,
கொழும்பு, 1900 ம் வரு மாதம் 10 ன் வ.

1900 ம் வரு பங்குனிமீ 31 ன் திகதியாகிய சனிக்கிழமையிலும்தனையடுத்த நாட்களிலும் கிழக்கு மாகாணத்தா கவற்றணமேந்த ஏசன்றவர்கள் திருக்கோயில் வாடியில் இதனடியிற் சொல்லப்படடிருக்கிற முடிக்குரிய காணித்துண்டுகளின் உரித்துத் தீர்ப்பதற்காய் அரசாட்சியாரால உத்தரவுபண்ணப்பட்டடிருக்கும் பொருத்தப்பிரகாரம் ஏலத்திற்குறி விற்றார்.

படம் 796, அக்கரைப்பற்று, குறிச்சி—திருக்கோவில்.

ஆட்சி உரித்து.

இல.	உரித்தாளியின் பெயர்.	விவரம்.	விசாலம்.	
			அ.	ப.
Z 323	கந்தசுவாமிகோவில் பராபரிப்புக்காரர்	கோவிலும் வெடடைப் பூமியும்	3	2 12
A 324	ச. சின்னத்தம்பி நாகப்பிள்ளை	தென்னமரவளவு	0	1 20
B 324	கதிரவேலி கைமை சின்னப்பிள்ளை	ஹெ	0	0 32
C 324	வ. தம்பிமுத்தும் மறுபேரும்	ஹெ	0	0 24
D 324	கணவதிப்பிள்ளை உடையார்	ஹெ	0	0 37
E 324	சின்னது	ஹெ	0	0 30
F 324	வ. தம்பிமுத்து	ஹெ	0	0 37
G 324	சின்னத்தம்பிச்செட்டி தம்பையாவன்னிமை	ஹெ	0	1 0
H 324	மாணிக்கப்பிள்ளையும் மறுபேரும்	ஹெ	0	1 18
I 324	மாணிக்கப்பிள்ளை	ஹெ	0	0 20
J 324	வ. கணவதியும் மறுபேரும்	ஹெ	0	0 20
K 324	ஆறுமுகம் அருஞ்சலம்	ஹெ	0	0 19
L 324	சீய. குலசேகரம்பிள்ளை	ஹெ	0	0 23
M 324	குஞ்சிலியாப்போடி உடையார்	ஹெ	0	0 27
N 324	சின்னத்தம்பிப்போடி சின்னப்போடி	ஹெ	0	0 27
O 324	நல்லத்தம்பி சின்னத்தம்பி	ஹெ	0	0 24
P 324	வேலன் கந்தரும் மறுபேரும்	ஹெ	1	1 13
Q 324	அந்திரேஸ் பற்றாந்து	ஹெ	0	1 26
R 324	ச. சின்னத்தம்பி நாகப்பிள்ளை	ஹெ	1	0 13
S 324	கந்தப்பர் கண்ணாச்சி	ஹெ	0	0 26
V 324	கண்காணி அருமையர்	ஹெ	2	1 37
W 324	சாமபான் கண்ணாறும மறுபேரும்	ஹெ	0	0 20
X 324	மயிலன் கைமை முத்து	ஹெ	0	0 22
Y 324	பொதுநிலைம றட்டமகத்தையா	ஹெ	0	0 28
Z 324	சின்னத்தம்பி நாகப்பிள்ளை	ஹெ	0	1 34
C 325	கண்காணி அருமன்	ஹெ	0	0 28
E 325	சி. சின்னத்தம்பி கந்தப்பன்	ஹெ	0	1 17
H 325	இ. சின்னத்தம்பி	ஹெ	0	2 6
M 325	யக்கோ	ஹெ	0	0 33
N 325	சாமபான் கண்ணாறும மறுபேரும்	ஹெ	0	0 21
O 325	கொஸ்தாப்பல சின்னத்தம்பி	ஹெ	0	0 24
R 325	வ. சின்னப்பிள்ளையின் கைமை	ஹெ	0	0 38
S 325	வ. தம்பியும் மறுபேரும்	ஹெ	0	1 36
T 325	முண்டப்போடி உடையார் மயிலப்போடி	ஹெ	0	0 28
U 325	கந்தசுவாமிகோவில்	ஹெ	0	1 5
V 325	ப. கணவதியார்	ஹெ	0	0 31
X 325	வேலாயுதன் கைமை சின்னப்பிள்ளை	ஹெ	0	0 23
Y 325	சின்னத்தம்பிப்போடி சீயாய்போடி	ஹெ	0	0 28
Z 325	சி. தம்பையா வன்னிமை	ஹெ	0	1 11
A 326	ம. தம்பிப்போடி	ஹெ	0	0 35
B 326	இ. புஞ்சுருளை	ஹெ	0	0 26
C 326	திருக்கோவிலுக்கு உரித்துப்பேசுகிற பூமி	பனையவளவு	0	0 35
D 326	வ. தம்பிமுத்துக்கண்காணி	தென்னமரவளவு	0	0 17
E 326	கொஸ்தாப்பல சின்னத்தம்பி நாகப்பிள்ளை	ஹெ	0	2 8
F 326	அ. கண்ணப்பலும் மறுபேரும்	ஹெ	0	0 19
G 326	ம. க. கண்ணாச்சி	ஹெ	0	0 21
H 326	க. பத்தன்	ஹெ	0	0 13
I 326	வ. தம்பிமுத்துக்கண்காணி	ஹெ	0	0 28
J 326	ஹெ	ஹெ	0	1 0
K 326	ஜேக்கப் வைகுண்டப்பிள்ளை உடையார்	ஹெ	0	0 30
L 326	ச. சி. தம்பையாவன்னிமை	ஹெ	0	0 35
M 326	கொத்தாரிஸ் வீமாப்போடி	ஹெ	0	0 29
O 326	கோவிலவளவு	ஹெ	1	1 1
Q 326	வ. கண்ணப்பன்	ஹெ	0	1 15

இல.	உரித்தாளியின் பெயர்.	விவரம்.	விவரம்.	விவரம்.
R 326	ம. நாச்சி	தென்னமரவளவு	0	0 33
S 326	வ. ந. கண்ணப்பன்	நெய்	0	0 33
H 327	வேலாயுதன் கைமை சின்னப்பினினை	நெய்	0	1 6
L 327	கோவிலவளவு	நெய்	0	2 5
M 327	வைகாணி அளகியும் மறுபேரும்	நெய்	0	0 21
Q 327	ச. வைகாணி	நெய்	0	0 25
S 327	க. மாணகப்பேரடி	நெய்	0	1 2
T 327	கோவிலவளவு	நெய்	0	0 31
U 327	உடையார்	நெய்	0	0 37
V 327	ஈ. ஜி. கண்காணி வேலாயுதனும் மறுபேரும்	நெய்	0	1 2
W 327	குஞ்சிமனாப்பேரடி தம்பிப்பேரடி	நெய்	0	0 33
X 327	வேலவன்னியனும் மறுபேரும்	நெய்	0	0 17

அங்காண்களைப் பற்றிய சேலத்தகமான விவரம் பற்றியும் விவரம் உடனடியாகக் கிடைப்பதற்காகப் பற்றியும் மட்டுமே அச்சு அச்சு செய்துள்ளன. இவற்றைக் கண்டுபிடிக்கக் கூடியவர்களுக்கு உடனடியாகக் கிடைக்கக்கூடிய அச்சு அச்சு செய்துள்ளன.

தேசாதிபதி மகோத்தமர் அவர்களின் குடும்பியைப் பற்றி,
ஈ. நோவெல் உவாக்கர்,
இராசாங்க விவகாரம்.

No. 783, E. P.

Colonial Secretary's Office,
Colombo, February 10, 1900.

ON Monday, March 26, 1900, and the following days, the Government Agent for the Eastern Province will put up for settlement, at his office in Sammanturai Resthouse, the under-mentioned portions of Crown Land, on the terms authorized by Government.

Preliminary plan 548.—Chammanturai,
Village—Sammanturai.

Lot.	Name of Claimant.	Description.	Extent.
			A. R. P.
G 176	Chintattirai Manakan	Cocoanut garden	0 0 16
P 176	Chintattiraippodi Manikappodi Udayar and others	do.	0 1 2*
Q 176	M. Vykali and others	do.	0 0 23*
U 176	Anie, widow of Pattippodi	do.	0 0 32*
V 176	Vinasakar Chintattirai	do.	0 0 26†
C 177	Kujuppaler Katiramer	do.	0 0 20*
D 177	Kantappar Palakkudiyar	do.	0 0 22*
N 178	Kalantar Sekulevvai C. Seku Atamkandu	do.	0 1 9*
D 180	Samilatumma, widow of Kalendar	do.	0 0 20*
F 180	V. V. Atamlevvaippodi	do.	0 0 34*
G 180	Nainappillai Mirakkuddi Adigari and Police Vidan and Avuther Kader	do.	0 0 25*
T 180	Pira Alasa Peersaiyu	do.	0 0 37*
U 180	Avakkudi, wife of Kuppaiyer, and Asiatumma, wife of Anuthercader	do.	0 0 27*
V 180	Utuman Muniullai Makamatuttampi and wife Palumma	do.	0 0 30*
W 180	Avakkuddi, wife of Kuppaiyer, and Asiatumma, wife of Avuther Kader	do.	0 1 19*
X 180	Do.	do.	0 2 4*
Y 180	Kiruthulevvai Kosimukammattulevvai and wife Pattumma	do.	0 1 7*
Z 180	Mirappillai Utumalevvai	do.	0 0 18*
A 181	Chelaimamma daughter of Kirutppillai	do.	0 0 20*
B 181	Kavaumma, wife of Avuterkader Mullaikkaren	do.	0 1 0*
C 181	Akamattulevvaippodi Mammatulevvaippodi Vanuiya	do.	0 2 0*
D 181	Asiatumma, daughter of Mira Vedikaren	do.	0 1 0*
A 182	Naintai Udaiyar Miskinvava	do.	0 1 18*
B 182	Miran Pakkiri Akamatu Odavi	do.	0 0 38*
C 182	Miralevvai Sakulevvai	do.	0 0 32*
E 182	Akamattupillai Pudumanican	do.	0 0 32*
F 182	Mariankandu, widow of Peermamatu	do.	0 0 32*
G 182	Kosippillai Sinnathu	do.	0 0 33*
H 182	Mariankandu, widow of Peermamatu	do.	0 0 37*
I 182	Kalantar Ismalevvaippodi	do.	0 1 24*
J 182	Nainappillai Ismanmullai	do.	0 0 19*
M 182	Avakkerlevvai Asiatumma	do.	0 1 11*
N 182	Seytalippillai Mirakkudi	do.	0 1 3*
O 182	Kosidanu Maraikkappillai	do.	0 0 34*
P 182	Assenarpillai Meyadinvava	Cocoanut garden	0 1 12*
Q 182	Pattumma, daughter of Marakayerlevvai	do.	0 1 0*
D 183	Nainappillai Ismankandu	do.	0 1 18†
H 183	Nainappillai Ismanmullai	Enclosure	0 1 38
I 183	Peer Mukammatu Mukammatu Meiyadin	do.	0 1 30
M 183	Pattumma, widow of Alampaikkiri	Cocoanut garden	0 1 0*
N 183	Alimanachchi, wife of Aliyarlevvai, and Mymunachchi, wife of Miran	do.	0 0 15*
O 183	Pakkirpillai Ummarkatta	do.	0 0 10*
P 183	Avvaumma, daughter of Pambattiyar	do.	0 0 20*
Q 183	Ummukaivaumma, wife of Ismankandu, Asiatumma, wife of Kuppaiyer; and Atam Atikari Meyadinvava	do.	0 0 31*

* Certificate of quiet possession.

† Half-improved value.

Lot.	Name of Claimant.	Description.	Extent.	
			A.	R. P.
R 183	Kalendar Meyatinva	Cocoanut garden	0	0 22 ^c
U 183	Isamullai Saivumullai	do.	0	0 30 ^c
W 183	Alintumanpillai Seinambu and Utumanpillai Sinnakkuddi	do.	0	0 25 ^c
X 183	Mirappillai Atankandu and Sinnalevva Sadakku	do.	0	0 34 ^c
Z 183	Atampodi Avuvakker and Odavi Aliyar	do.	0	0 22 ^c
A 184	Akamatulevvai Pakkivava	do.	0	0 31 ^c
B 184	Kalentaropodi Akamatulevvaippoddi	do.	0	0 19 ^c
C 184	Pakkirpillai Ummarkatta	do.	0	0 10 ^c
D 184	Atampillai Karutumma and Asanumma, daughter of Atampillai	do.	0	0 22 ^c
G 184	Utumalevvai Ismalevvai	do.	0	0 21 ^c
H 184	Akamattupillai Alimanachi	do.	0	0 32 ^c
I 184	Kalantar Pakkivava	do.	0	0 30 ^c
S 184	Mirappillai Ismankandu and Atampillai Avutarkader	do.	0	0 30 ^c
T 184	Pakkirippillai, daughter of Minachchi	do.	0	0 28 ^c
Y 184	Karutuppillai Ismail Levvai and others	do.	0	1 0 ^c
Z 184	Akamattulevvai Aminamma	do.	0	1 27 ^c
Z 187	Atampodi Cholaiman	do.	0	0 32 ^c
B 188	Atampodi Asiatumma	do.	0	0 28 ^c
C 188	Assenarpillai Katissaumma and others	do.	0	0 22 ^c
E 188	Chinnattuppanikker Kasinava	do.	0	1 18 ^c
G 188	Assenarpillai Avvaumma	do.	0	0 20
5387	Ummaiyer Chinnattampi	Jungle	0	0 27
5420	Seytalippillai Kalentar	do.	0	0 36
D 179	Havimanachchi, widow of Avakkermunilai	Cocoanut garden	0	0 33 ^c
E 179	Silaimanpillai Alliyar	do.	0	0 27 ^c
P 179	Akamattupillai Atankandu	do.	0	0 25 ^c
Q 179	A. U. Pattumma, widow of Mirappillai	do.	0	0 18 ^c
U 178	Arunasala Adigari Tampimuttu	Jungle	0	0 9
Y 178	Valantan Adigari Madaven	Cocoanut garden	0	1 10 ^c

* Certificate of quiet possession.

Upset price,—Lots G 176, H 183, I 183, 5387, 5420, and U 178, Rs. 10 per acre.

Further information regarding these lands and conditions of sale may be obtained from the Government Agent, Eastern Province, Batticaloa.

By His Excellency the Governor's command,

E. NOEL WALKER,
Colonial Secretary.

No. 783, E. P.

கொலோனியல் சர்க்குத்தார் ஆபீசில்,

கொழும்பு, 1900 ம் ஆண்டு மார்ச்சு 10 ன் உ.

1900 ம் ஆண்டு பெருகூனிமாதம் 26 ன் திகதியாகிய திங்கட்கிழமையிலு மதனையடுத்த நாடகனிலும் கிழக் கு மாகாணத்து கவர்ணமேந்து ஏசன்றவர்கள் சம்மாந்துறை வாடியில் இதனடியிற் சொல்லப்பட்டிருக்கிற முடிச் சூரிய காணித்துண்டுகளின் உரித்துத் தீர்ப்பதற்காய் அரசாட்சியாரால் உத்தரவுபண்ணப்பட்டிருக்கும் பொருத்த ப பிரகாரம் எலத்திற்கூறி விற்பார்.

படம் 548, சம்மாந்துறைப்பற்று.

சூறிச்சி—சம்மாந்துறை. விபரம்—தென்னமரவளவு.

இல.	உரித்தாளியின் பெயர்.	விசாலம். தரிப்புவிலை ஏக்கர் அ. அ. ப. ரொன்றுக்கு.
G 176	சுந்தாத்திரை மாணகன்	0 0 14 ரூ. 10 0
P 176	சுந்தாத்திரைப்போடி மாணிக்கப்போடி உடையாரும் மறுபேரும்	0 1 2 ஆட்சி உரித்து
Q 176	மா. வைகாளியும் மறுபேரும்	0 0 22 ஷே
U 176	பத்திப்போடி கைம்பெண் ஜனி	0 0 32 ஷே
V 176	வனசுகர் சுந்தாத்திரை	0 0 26 அகரவலைமதப்ப
C 177	குஞ்சிப்பரலர் கதிராமர்	0 0 20 ஆட்சி உரித்து
D 177	கலந்தர் பாலக்குட்டியார்	0 0 22 ஷே
N 178	கலந்தர் சேருலெவவையும் சேரு ஆதங்கண்டும்	0 1 9 ஷே
D 180	கலந்தர் கைமை செயிலத்தம்மா	0 0 20 ஷே
F 180	வ. வி. ஆதமலெவ்வையப்போடி	0 0 34 ஷே
G 180	ரெயினுப்பிள்ளை மீராக்குட்டி அதிகாரியும் பொலிஸ் கீதானை அவுதல் காதரும்	0 0 25 ஷே
T 180	பீரா அலைசாபீர்சாய்வு	0 0 37 —
U 180	குப்பையர் பெண் அவ்வாக்குட்டியும் அவுதர்க்காதர் பெண் ஆசியத் தம்மாவும்	0 0 27 ஆட்சி உரித்து
V 180	உதுமாண்முன்னிலை முகம்மதுததம்பியும் பெண் பாதும்மாவும்	0 0 30 ஷே
W 180	குப்பையர் பெண் அவ்வாக்குட்டியும் அவுதல்காதர் பெண் ஆசியத்தம்மாவும்	0 1 19 ஷே
X 180	ஷே	0 2 4 ஷே
Y 180	கருதுலெவ்வை கொசிமுகம்மது லெவ்வையும் பெண் பாதும்மாவும்	0 1 7 ஷே
Z 180	மீராப்பிள்ளை உதுமாலெவ்வை	0 0 18 ஷே
A 181	கருதுப்பிள்ளைமகன் சிலைமாமமா	0 0 20 ஷே
B 181	அவுதல்காதர் முல்லைக்காரன் பெண் கவ்வாமமா	0 1 0 ஷே
C 181	அமதுலெவ்வையப்போடி மம்மதுலெவ்வையப்போடி வன்னியர்	0 2 0 ஷே

இல.	குறிச்சி—சம்மாநகரம். விவரம்—தென்னமரவளவு. உரிக்காளியின் பெயர்.	விசாலம், தரிப்புக்கை வக்க அ. து. ப. ரொன்றுக்கு.
D 181	மீராவெடிக்காரன் மசன் ஆசியத்தம்மா	0 1 0 ஆட்சி உரித்த
A 182	நெயிந்தை உடையார் மீஸ்கின்வாவா	0 1 18 நெ
B 182	மீரான் பைக்கீரி அகமது ஓடாவி	0 0 38 நெ
C 182	மீராவெவ்வை சேருலெவ்வை	0 0 32 நெ
E 182	அகமதுப்பிள்ளை புதமரைக்காயர்	0 0 32 நெ
F 182	பீர்மம்மது கைமை மரியன்செண்டு	0 0 32 நெ
G 182	கோசிப்பிள்ளை சின்னது	0 0 33 நெ
H 182	பீர்மம்மது கைமை மரியன்செண்டு	0 0 37 நெ
I 182	கலந்தர் இஸ்மாவெல்லைப்போடி	0 1 24 நெ
J 182	நெயிடுப்பிள்ளை இஸ்மான்முலலை	0 0 19 நெ
M 182	அவக்கர்லெவ்வை ஆசியத்தம்மா	0 1 11 நெ
N 182	செய்தாலிப்பிள்ளை மீராக்குடா	0 1 3 நெ
O 182	கொ. மரைக்கான் பிள்ளை	0 0 34 நெ
P 182	அசனூர்பிள்ளை மெய்யதின்வாவா	0 1 12 நெ
Q 182	மரைக்காயர்லெவ்வை மகன் பாத்தம்மா	0 1 0 நெ
D 183	நெயிடுப்பிள்ளை இஸ்மான்செண்டு விவரம்—அடைப்பு.	0 1 18 அரைவிசைமதிப்பு
H 183	நெயிடுப்பிள்ளை இஸ்மான்முலலை	0 1 38 ரூ. 10 0
I 183	பீர்மம்மது முசும்மது மெய்தின் விவரம்—தென்னமரவளவு.	0 1 30 ரூ. 10 0
M 183	ஆதம்பக்கீரி கைமை பாத்தம்மா	0 1 0 ஆட்சி உரித்த
N 183	அலியார்லெவ்வை பெண் அலிமாநாச்சியும் மீரான்பெண் கைமு நாச்சியும்	0 0 15 நெ
O 183	பைக்கீர்பிள்ளை உமதுகத்தா	0 0 10 நெ
P 183	பாம்பாட்டியார் மசன் அவ்வாஉமமா	0 0 20 நெ
Q 183	இஸ்மான்செண்டு பெண் உமமுசைவாவும், புப்பையர் பெண் ஆசியத் தம்மாவும், அதமதிசாரி மெய்யதின்வாவாவும்	0 0 31 நெ
R 183	கலந்தர் மெய்தின்வாவா	0 0 22 நெ
U 183	ஆதமமுலலை சாய்வுமுலலை	0 0 30 நெ
W 183	அல்உதமான் பிள்ளை செய்நமபுவும், உதமான் பிள்ளை சின்னக் குட்டியும்	0 0 25 நெ
X 183	மீராப்பிள்ளை ஆதம்செண்டு சின்னலெவ்வை சதக்கும	0 0 34 நெ
Z 183	ஆதம்போடி அவ்வகரும், ஓடாவி அலியாரும்	0 0 22 நெ
A 184	அசமதுலெவ்வை பைக்கீர்வாவா	0 0 31 நெ
B 184	கலந்தர் போடி அகமதுலெவ்வைப்போடி	0 0 19 நெ
C 184	பைக்கீர்பிள்ளை உமதுகத்தா	0 0 10 நெ
D 184	ஆதம்பிள்ளை கருதம்மாவும் ஆதம்பிள்ளையின் மகன் அசனூமாவும்	0 0 22 நெ
G 184	உதமாவெவ்வை இஸ்மாவெவ்வை	0 0 21 நெ
H 184	அகமதுப்பிள்ளை அலிமாநாச்சி	0 0 32 நெ
I 184	கலந்தர் பைக்கீர்வாவா	0 0 30 நெ
S 184	மீராப்பிள்ளை இஸ்மான்செண்டு, ஆதம்பிள்ளை அவுத்காதரும்	0 0 30 நெ
T 184	கைமுசீசி மகன் பைக்கீர்பிள்ளை	0 0 28 நெ
Y 184	கருதப்பிள்ளை இஸ்மாயிலெவ்வையும் மறுபேரும்	0 1 0 நெ
Z 184	அகமதுலெவ்வை அயிடுஉமமா	0 1 27 நெ
Z 187	ஆதம்போடி சிலைமான்	0 0 32 நெ
B 188	ஆதம்போடி ஆசியத்தம்மா	0 0 28 நெ
C 188	அசனூர்பிள்ளை கதிசாஉமமாவும் மறுபேரும்	0 0 22 நெ
E 188	சின்னதுபண்ணிக்கர் காசின்வாவா	0 1 18 நெ
G 188	அசனூர்பிள்ளை அவ்வாஉமமா விவரம்—காடு.	0 0 20 ரூ. 10 0
5387	உமையர் சின்னத்தம்பி	0 0 27 ரூ. 10 0
5420	செய்தாலிப்பிள்ளை கலந்தர் விவரம்—தென்னமரவளவு.	0 0 36 ரூ. 10 0
D 179	அவக்கர்முன்னிலை கைமை கலிமாநாச்சி	0 0 33 ஆட்சி உரித்த
E 179	சிலைமானபிள்ளை அலியார்	0 0 27 நெ
P 179	அகமதுப்பிள்ளை ஆதங்கண்டு	0 0 25 நெ
Q 179	மீராப்பிள்ளை கைமை அ. உ. பாத்தம்மா விவரம்—காடு.	0 0 18 நெ
U 178	அருணாசல அதிகாரி தம்பிமுத்த விவரம்—தென்னமரவளவு.	0 0 9 ரூ. 10 0
Y 178	வேலாயுகன் அதிகாரி மாதவன் இக்காணிப்பெற்றிய மேல்திகமான விளம்பரங்களையும் விற்பனவின் கொந்தீசுகளையும்பற்றி மட்டககளை ப்பு அரசாட்சி ஏசன்றுத்தரை யவர்களிடம் வினாவி யறிந்துகொள்ளலாம். தேசாதிபதி மகோத்தமர் அவர்களினது கட்டளையின்படி, ஈ. நோவெல் உவாக்கர், இராசாங்க விதிதர்.	0 1 10 ஆட்சி உரித்த

LAND ACQUISITION NOTICES.

HAVING been duly directed by the Governor, with the advice of the Executive Council, acting under the provisions of "The Land Acquisition Ordinance of 1876," section 6, to take order for the acquisition of the following land, required for a public purpose, namely, for a new Resthouse at Senkalady, to wit:—

Preliminary plan 2,669.

Lot.	Description.	Name of Claimant.	Extent. A. R. P.
X 59	Cocoanut garden, contains 42 cocoanut, 1 satinwood, and 3 jak trees	Nallankuddi Tampimuttu Vyiraniyar Chinna-pulle and others	0 3 34

I hereby give public notice, as required by section 7, that the Government proposes to take possession of the land.

All persons interested in the aforesaid land are hereby required to appear personally or by agent before me at Batticaloa Kachcheri on March 7, 1900, at 10 o'clock, and to state the nature of their respective interests in the land, and the amount and particulars of their claims to compensation for such interests.

Batticaloa Kachcheri,
February 7, 1900.

C. A. MURRAY,
Government Agent.

විෂ් 1876 ක්වු අවුරුද්දේ තොම්මර පිටේ ආඥාවනුයේ හත්වෙනි වගන්තියේ ප්‍රකාරයට ආණ්ඩුවේ කටයුත්තට, එනම්:—සෙන්කල්දෙසියේ අළුත් තානාදියක් සෑදීම පිණිස දෙසී පහත සඳහන්වෙන ඉඩම ලබා ගැනීම සඳහා ක්‍රියාකරණ පිණිස "විෂ් 1876 දේ ඉඩම් ලබාගැනීමේ ආඥාවනුයේ" හත්වෙනි කාණ්ඩයේ කර තිබෙන ප-සාර්තුල ප්‍රකාරයට කාරකමත්ත්‍රිසභාවේ එවනුයේ ඇතුළු ලබාගතවනස්ථෙයේ තිසිආකාර මට අණලාභි කීම්, ඒ ඉඩමෙහි:—

සිතියම 2,669.

කො.	අන්දම.	අයිතියම කියන්නා.	මගහ. අ. ර. ප.
X 59	පොල්වත්තක්, එකිතුල තිබෙන පොල්ගස් 42 දෙකක්ද, මුරුගහකක්ද සහ කොස් ගස් තුනක්ද	භල්ලාන්කුම්බි හම්බිවුන්තු වසිරනායර් සින්නපුල්ලේ සහ තවත්	0 3 34

එබැවින් ඉඩම අයිතිකර ගැනීමට ආණ්ඩුවේ කල්පනාව තිබෙන බව පොදුජනතාව දැන්ගැනීම සඳහා හත්වෙනි වගන්තියේ බිහිකර තිබෙන හැරියට මෙයින් දැනුවිදෙමි.

ඉහතකී ඉඩමට අයිතිවාසිකම් ඇත්තාවූ සෑමදෙනම තවුන්ම නොහොත් තවුන් වෙනුවට ක්‍රියා කරණ අය විෂ් 1900 ක්වු මාර්තු මස හත්වෙනි දින දහය කන්සමට මධකලපු කවිවේරියේදී මා ඉදිරිපිටට පැමිණ ඒ කොසි අන්දමේ අයිතිවාසිකම්දකියා කියා සිටිනට බිහිවූ සහ මෙම ඉඩම වෙනුවට ඉල්ලා සිටින මුදල් ගණනක් ඊට ඇත්තාවූ තවුන්ගේ අයිතියමේ තොරතුරුත් කියා සිටිනට බිහිවූ මෙයින් දැනගත යුතුයි.

විෂ් 1900 ක්වු පෙබරවාරි මස 7 වෙනි දින මධකලපුවේ කවිවේරියේදී, සී. ඒ. මරේ, ආණ්ඩුවේ ඒජන්ත වමහ.

1876 ම් (බ්‍ර) -තනු 3 ම් ඉලක්කස් ස්ට්-ත්තිනතු 7 ම් පිරිවිත් පිරකාරම සෙඳුකොට්ටියේ ඉර් පුත්‍රය වාග් ක්ට්ට ආණ්ඩු ම පිරිකර්ක තේවෙකලා වේණදියතාන පිනනාස්සොලවපවමි ම් කාණිය, අමතාවනු:—

පිරතමප්ට තනු ඉලක්කම 2,669. ශ්‍රීර්සි—සෙඳුකලපු.

ශ්‍රණම.	විජාරම.	උරිතතාලියින පෙයර්.	විසාලම. අ. රා. ප.
X 59	තේනනේත්තොළුප්ට, 42 තේනනෙකලම, 1 පාලොපුම, 3 ආපලාකකලොපුම උදෙසා	තල්ලාන්කුළුපු තමපිමුත්ත වග්‍රා නියර් සින්නප්පින්නෙපුම මතු පෙලම	0 3 34

අමුතුකලොක්වත්තකාන අතනනේත්තොළුපුමපු 1876 ම් (බ්‍ර) -ත්තුක් කාණි අමුතුකලොක්වත්තපවර්තිය ස්ට්-ත්තිනතු 6 ම් පිරිවිත් ඉර්පාමිකලිය පිරකාරම මත්තිරාලොසිනේ ජනපයිනතු ආලොසිනෙපුළු තේ සාමුපයිනවාග් අනෙකලා කර්පනේත්තොළුපුපවනලො, අකකාණිය ආසිලුපුකලොක් අරසාලසිනා අනෙපිලුකලොක් අනෙපිලුකලොක් 7 ම් පිරිවිත්පම වේණදිය පිරකාරම තාන ඉත්තකලොක්වත්ත පිරසිතමාය විනෙපාලොක්වත්තකලොක්.

මෙමුර්තිත කාණිකලා උරිත්තප්පෙසිනේර සකලම මාමාක අල්ලතු අවරාලනලොපු මාරියකාරා ලොකමාය 1900 ම් (බ්‍ර) පක්වුනිමාසම 7 ත් තේතිපිනනතු 10 මණිකලා මඳුකලොප්පුක් අස්සෙරියේ ඉන්පුක් පාක වෙලිප්ප්ටුක් තත්තමකලා අකකාණියිලුක් උදනේතකලියනතු තනෙමයෙපුම අවුලුත්තකලොක් ක්කාත් තාම සාමුකලා උරිත්තකලියන් තොකකෙපුම ව්වරකලොපුම සොලලොපුම ඉත්තලො අවරකලිය... කිර් කෙට්ටුකලොක්වත්තපවර්තියනතු.

මඳුකලොප්පු අස්සෙරි, 1900 ම් (බ්‍ර) මාර්ච් 7 ත් ව. ඒ. ඉ. මරේ, අරසාලසි ඉසනම.

SALES OF ARRACK, TOLL, AND OTHER RENTS.

NOTICE is hereby given that on Monday, February 26, 1900, at 3 P.M., will be put up for re-sale at the Kandy Kachcheri, at the risk of the original purchaser, the Arrack Rent of the Central Province from March 1 to December 31, 1900, if the original purchaser has not before that date paid up the instalment due for January, 1900.

The purchaser at the re-sale will be required to deposit an amount equal to one month's purchase of the rent on the day of sale.

Further conditions will be read and explained on the day of sale.

F. J. SMITH,
for Government Agent.

Kandy Kachcheri,
February 12, 1900.

විකුණු දීමාලම අරක්කු රේන්දයට, වර්ෂ 1900 ක්වූ ජන වාරි මාසේට වාරගණනේ ගෙවියයුතු මුදල, වර්ෂ 1900 ක්වූ පෙබරවාරි මස 26 වෙනි දිනට මක්කෙත් ගෙවන්නට නොගෙදුනේ විනම්, නැවත විකිනීමෙන් වෙන්ව ගෙදෙන්නාවූ යම් අලාභකයකට ප්‍රථම ගැනුම්කාරයා වගකීමට යටත්කර වර්ෂ 1900 ක්වූ මාර්තු මස 1 වෙනි දින සටන් වර්ෂ 1900 දෙසැම්බර් මස 31 වෙනි දින දක්වා එම රේන්දය, ඉහතකී පෙබරවාරි මස 26 වෙනි සදුදින පස්වරු තුනට මගනුවර කවිචේරියේදී ප්‍රසිද්ධ වෙන්දේසිකර විකුණන්නට ගෙදෙනවග මෙයින් දැනුම්දෙමි.

නැවත විකිනීමේදී රේන්දය මුදලට ගන්නට ගෙදෙන අය විසින් එසේ ගන්නට ගෙදෙන ගනනෙන් එක මාසේ කට වැටගෙන ගනනක් එම ගැනුම්කාරයා විසින් විකුණු දවසේදීම මුදලෙන් බැඳගන්නට ඕනෑය.

වැඩිදුර කොන්දේසි විකුණන දවසේදී කියවා ගේ රූමිකර දෙනු ලැබේ.

ඇ. ජේ. සමිත්,

ආණ්ඩුවේ ඒජන්තාධිකාරීන්ගේ වෙනුවට.

වර්ෂ 1900 ක්වූ පෙබරවාරි මස 12 වෙනි දින මගනුවර කවිචේරියේදී.

NOTICE is hereby given that on Monday, February 26, 1900, at 2 P.M., will be put up for re-sale at the Kandy Kachcheri, at the risk of the original purchasers, the under-mentioned Toll Rents of the Central Province from March 1 to December 31, 1900, the original purchasers of which may have failed on or before that date to pay the instalment for the month of January, 1900.

The purchasers at the re-sale will be required to deposit one month's purchase amount on the day of sale. Further conditions will be read and explained on the day of sale.

Description of Rents.

- Gampola bridge toll.
- Pupuressa road toll.
- Kadawala road toll.
- Aluwihare and Weragama road toll.
- Nalanda bridge toll.
- Teldeniya bridge and Kengalla road toll.

F. J. SMITH,
for Government Agent.

Kandy Kachcheri,
February 12, 1900.

විකුණු සඳහන්වන මධ්‍යම දිසාවේ කොටුපල් පාලම් රේන්දවලට, වර්ෂ 1900 ක්වූ ජනවාරි මාසේට වාරගණනේ ගෙවියයුතු මුදල වර්ෂ 1900 ක්වූ පෙබරවාරි මස 26 වෙනි දිනදී නොගොස් ඊට මක්කෙත් ප්‍රථම ගැනුම්කාරයෝ විසින් ගෙවන්නට නොගෙදුනේ විනම්, නැවත විකිනීමෙන් වෙන්ව ගෙදෙන්නාවූ යම් අලාභකයකට මුදල් වගකීමට යටත්කර, වර්ෂ 1900 ක්වූ මාර්තු මස 1 වෙනි දින සටන් දෙසැම්බර් මස 31 වෙනි දින දක්වා ඒවායේ රේන්ද, ඉහතකී පෙබරවාරි මස 26 වෙනි සදුදින පස්වරු 2ට මගනුවර කවිචේරියේදී නැවත විකුණන්නට ගෙදෙන වග මෙයින් දැනුම් දෙමි.

නැවත විකිනීමේදී ඉල්ලා ගන්නා අයවරුන් විසින් එසේ ඉල්ලාගන්නාලද ගණනෙන් එක මාසේක මුදල විකුණු දවසේදී මුදලෙන් බැඳගන්නට ඕනෑය.

වැඩිදුර කොන්දේසි විකුණන දවසේදී කියවා ගේ රූමිකර දෙනු ලැබේ.

විකිනීමට තිබෙන රේන්ද නම්:

- ගම්පල පාලම් රේන්දය.
- පුපුරුසේ පාරේ රේන්දය.
- කඩවල පාරේ රේන්දය.
- අළුවිහාරේ සහ චේරගම පාරේ රේන්දය.
- නාලන්දේ පාලම් රේන්දය.
- තෙල්දෙකියේ පාලම සහ කෙත්ගල්ලේ පාරේ රේන්දය.

ඇ. ජේ. සමිත්,

ආණ්ඩුවේ ඒජන්තාධිකාරීන්ගේ වෙනුවට.

වර්ෂ 1900 ක්වූ පෙබරවාරි මස 12 වෙනි දින මගනුවර කවිචේරියේදී.

MISCELLANEOUS NOTICES.

Statement of Arrack Distilled and Issued during the Quarter ended December 31, 1899.

Particulars.	Western Province.	Southern Province.		Total.
	Kalutara District.	Galle District.	Matara District.	
	Gallons.	Gallons.	Gallons.	Gallons.
Balance on September 30, 1899 ...	69,639½	11,186	1,010	81,835½
Distilled during quarter ended December 31, 1899 ...	198,790	33,755	2,513	235,058
Total gallons ...	268,429½	44,941	3,523	316,893½
Sold or issued during quarter ended December 31, 1899	259,098½	44,611*	2,915	306,624½
Balance on December 31, 1899 ...	9,331	330	608	10,269

Audit Office,
Colombo, February 10, 1900.

* Includes 5 gallons leakage.

W. T. TAYLOR,
Auditor-General.